

பட்டினப்பாளி

- ஆராய்ச்சியுரை -

மனை ரமலையடிகள்

கழக வெளியீடு : :- அக்கள்

பட்டினப்பாலை ஆராய்ச்சியற



பல்லாவரம்
 பொதுநிலைக் கழக ஆசிரியர்
 மறைத்திரு. சுவாமி வேதாசலம்
 என்னும்
 மறையும் கள்
 இயற்றிபது



திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தராந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
திருநெல்வேலி. செண்ணீ-1.

First Edition: 1906

Reprints: 1919, 1930; (Kazhakam) July 1957.

PATTINAPPALAI ARAICHIYURAI

[All Rights Reserved]

Published by

THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LTD.,
1/140, BROADWAY, MADRAS-1.

Head Office:

98, EAST CAR STREET, TIRUNELVELI.

Ayppar Achakam, 2/140, Broadway, Madras-1. C. 1100.

கைம்மாறு சிறிதுங் கருதாத
பேரருட் பெருக்கத்தால்
எனக்குத் தமிழ் செவியறிவுறுத்திய
என் இயற்றமி மூசிரியர்

திருவாளர் வெ. நாராயணசாமிப் பிள்ளையவர்களை
நினைந்துருகுதற் பொருட்டாக
இந்தால் என்னுல் வகுக்கப்படுகின்றது.

பதிப்புரை

தமிழிலக்கியத்தின் பொற்காலமெனக் கருதப்படும் கடைச் சங்க காலத்தில் நண்மாண் நுழைபுலம் வாய்ந்த புலவர்களால் இயற்றப்பட்டவை எட்டுத்தொகை, பத்துப் பாட்டாகும். பட்டினப்பாலை பத்துப் பாட்டுக்களில் ஒன்றுக் முற்கால அறிஞர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. இவ் அருங் தமிழ்ப் பாட்டுக்கு மறைமலையடிகள் எழுதிய ஆராய்ச்சியுரையே இந் நூலாகும்.

பத்துப்பாட்டுக்கு உரை எழுதிய ‘உச்சிமேல் புலவர் கொள்’ நச்சினார்க்கினியார் செய்யுனில் சொல் கிடந்தவாறே பொருள் கூறுது தாம் எண்ணும் பொருளுக்கேற்பச் சொற்களை வலிந்தும் திருத்தியும் உரை எழுதியுள்ளது அப் பாட்டின் கருத்தை முழுவதும் வெளிப்படுத்தாமையின் மறைமலையடிகள் பட்டினப்பாலைக்குத் தனித் தமிழில் உரையெழுதியுள்ளனர். இப் பாட்டில் காணப்படும் அரும் பெரும் பொருள்களையும் சிறப்புறு வகையில் விளக்கி யுள்ளார். எனவே சங்க இலக்கியத்தை ஆராயும் ஆராய்ச்சி யாளர்க்கும் புத்துரையை அவானி நிற்கும் மாணவர்கட்கும் இந் நூல் பெரிதும் பயன்படும் என்று நம்புகின்றோம்.

பழைய தனித்தமிழ்ச் செய்யுட்களை அவற்றின் சிறப் புணர்ந்து விரும்பிக் கற்கும் நான் தமிழ்மக்களும் இந்நூலை மனமுவந்து வரவேற்பார் என எண்ணுகிறோம்.

அடிகளார்தாம் ககஞி செப்டம்பர்த் திங்கள் கடி-ஆம் நாள் இறையடி சேர்வதற்குமுன் எழுதிய விருப்ப ஆவணத்

திற் குறிப்பிட்டபடி அடிகளார் நூல்களை வரர் முறையில் எங்கள் கழகவழி அச்சிடத் தொடங்கிப் பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை என்னும் இந் நூலினை நான்காம் பதிப்பாக வெளியிடுகின்றோம்.

அடிகளார் எழுதிய மூல்லைப்பாட்டாராய்ச்சியுரை யினையும் பட்டினப்பாலையாராய்ச்சியுரையினையும் மாணவர் வாங்கிக் கற்று நூலாராயுங் திறனை அறிந்து அவ் ஆற்றலைப் பெருக்கிக் கொள்வார்களாக.

ஈசவசித்தரந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

PREFACE TO THE FIRST EDITION

“And it was through Nature, thus ennobled by a semblance of passion and thought, that he approached the spectacle of human life. Human life, indeed, is for him, at first, only an additional, accidental grace on an expressive landscape.”—Walter Pater on Wordsworth.

PATTINAPPALAI is an old Tamil idyll of 301 lines, on which the following is a critical commentary. It was composed by poet *RUDRANKANNANAR* in the middle of the first century A. D. The poem is full of simple thoughts and choicest expressions that characterise a perfect classic. Further it belongs to the old realistic school of Tamil poetry that prevailed at the time of the Pandian Academy.

It will be seen from the poem that the poet who had had a charming wife whose affections for him were unbounded and whose happiness he sought to maintain by a reflection of the same sentiments on his part, once on account of pecuniary straits, made arrangements to go to *Kavirippumpattinam* a city far from his village and pay a visit to the then prince *Karikalachola*: but when the news of his departure came to the knowledge of his beloved wife, she was pierced with dire affliction at the thought of her dear husband's separation and became inconsolable forthwith. On beholding the troubled condition and the melancholy mood of his loveliest wife, the poet deferred his journey. And in

order to console her it may be imagined that he composed this poem in her presence, addressing to his mind of his unwillingness to part with such a charming and affectionate maiden whose caresses, it is told, were as sweet as the reign of *Kurikala*, even if that were to preclude him from the rare opportunity of receiving as a gift the richest city of the great Chola monarch. While speaking of this gift, in the midst of his broodings over the mellow-beauty of his wife, he brings in a vivid picture not only of the natural and artificial beauty presented by the countrysides and the town parts of the Chola kingdom but also the glory and victory of the mighty prince *Karikala*. How artistically the poet links on to the central idea of this poem, the scenic beauty of the vast Chola kingdom and the greatness of its reigning monarch is a matter for deep critical appreciation.

In his conception of this vast universe, nature and mind form an inseparably bound-up whole. All the natural objects constitute, as it were, a permanent habitation for the soul which dwells within. The inner thought-power of the soul vibrates in such a way as to mould the plastic outward matter quite consistently with its own laws. And so, to admire the outward beauty of nature is to appreciate the inward beauty of the intelligent soul that lies within. Except through the perception of senses, it is not possible for the individual mind to apprehend the nature of the inmost lying spirit and have intercourse with it. When one

communes with the still life of nature, all his thoughts that were running before in different directions at random become collected up and converge to one definite point in the universal Self which penetrates its whole being and by illuminating its understanding makes it brighter and brighter till the limited area of intelligence is lighted up to an unlimited extent and swallowed up in the effulgence of the Supreme Spirit. Thus a study of nature forms a wholesome element in the old classical poetry of Tamil to which our poet *Rudrankannanar* belongs; as far as the study of human mind, it conceives that it can be made effectual only in close connection with that of the former. Bearing in mind this inter-connection of nature and spirit and its being the main theme in the Tamil classical poetry, our old poet devotes the main portion of his idyll to a portrayal of the rural charms and the sea-coast beauties, and then weaves them all into that part in which his ideal love for his wife stands out prominently and colours the whole poem with its soft rose-gleam. From this it will be manifest that the poem at first fascinates the reader's imagination by presenting a true picture of the sensuous beauty of the external world, and then elevates it higher and higher up till it refines it into a purer etherial substance susceptible of reflecting in itself the thoughts and sentiments coming from a transcendental ideal source.

The artistic sequence of poetic thoughts that find their expression in chaste and simple Tamil has been thoroughly studied in the body of this work. And in

tracing up link after link the steady development of the poet's central thought through the whole poem, I have not only criticised the old commentary of *Nachchilinarkkiniar* which gives in an unusual and fantastic manner a twisted interpretation of the poem but have also explained its real meaning in a very simple and natural way as is compatible with the poet's conception of the poem.

The first two parts of this critical commentary were, at the request of the President of the *MADURA TAMIL SINGAM*, read before its last annual meeting, and were very much appreciated by the learned Pandit members and others present on the occasion. Having been encouraged at the reception that was accorded to it and to a similar commentary of my own on another classical ode *Mullaippaitu* which was published some years ago, I send forth this volume as my humble contribution to the critical literature of my mother tongue which is one of the ancient and highly cultivated languages of the world.

Madras,
25th Sept. 1906. }

VEDACHALAM

இரண்டாம் பதிப்பின் முகவுரை

சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழகிரியா யிருந்து, கலைநூற் புலமைக்குப் பயிலும் மாணுகர்க்கு யாம் தமிழ்நூற் கற்பித்துவந்த காலத்தில், கி. பி. ககங் - ஆம் ஆண்டு பழைய பத்துப்பாட்டுக்களில் ஒன்றுன் ரூஸ்லீப் பாட்டிற் பாடமாக வந்தது. அப்போது நச்சினார்க்கினியர் உரையொடு சேர்த்து யாம் மாணுகர்க்கு அதனை அறி வறுத்தி வருகையில், செய்யுள் இயற்றிய ஆசிரியர் கொண்ட முறைக்கு மாருச நச்சினார்க்கினியர் தமதுரையிற் செய்ய வில்லை சொற்களையுஞ் சொற்றெடுத்துகளையுஞ் தமக்குத் தோன்றியவாறெல்லாம் முன் பின்னாக மாற்றி உரைக்கறிய இடங்களில் முதலில் நச்சினார்க்கினியர் உரையினை விளக்கி, அதன்பின்னர் ஆசிரியர் கொண்ட பொருள் முறையே வைத்து யாம் ஒரு புத்துரையுங் கூறுவேமாயினேம். ஆங்கில நூல் உணர்ச்சியால் பகுத்தாராயும் அறிவு ஆற்றல் வாய்ந்த அம் மாணுகர்கள் ‘நச்சினார்க்கினியருரை செய்யுளுக்கு இசையவில்லை’ என்றும், ‘தாங்கள் கூறும் புத்துரையே செய்யுளுக்கு மிக இசைந்து ஆக்கியோன் கருத்தை நன்கு விளக்குவதாய் இருத்தலின், தங்களுரையே யாங்கள் பயிலுதற்கு எளியதாய் இருக்கின்றது. ஆதலால், தங்களுரையினையே எழுதி அச்சிட்டு எங்கட்டகு உதவியருள்ள வேண்டும்’ என்றும் பகர்ந்து எமதுரையினைப் பதிப்பிடு தற்கு ஆம் செலவினையுஞ் தாமே ஏற்க இசைந்து தாமெல்லாம் ஒருங்குசேர்ந்து அன்போடு பொருளுதவியுஞ் செய்தார்கள். அவர்கள் செய்த அவ்வுதவி என்றும் மறக்கற்பாலதன்று. உடனே யாம் மூல்லைப்பாட்டிற்கு விரிவாக ஆராய்ந்த எமதுரையினைப் புத்தக வடிவில் அச்சிட்டு அம் மாணுகர்க்கும் பிறர்க்கும் வழங்கினேம். அப் பாட்டிற்கு யாம்

ய அவ்வாராய்ச்சியுரையைப் போன்றது எதும் அதற்குமுன் தமிழில் எவரானும் எக்காலத்தும் எழுதப் பட்டதில்லை. தமிழின் அருமையை யுணர்தற்கு வழி அறியாமையால் தமிழைப் புறம்பழித்து வந்த மாணுக்கள் எமது ஆராய்ச்சியுரையினைச் சிறிது பயின்ற அளவானே அதன்கண் அவா மிகுதியும் உடையராய் அதனை விரும்பிக் கற்கலாயினர். தமிழைப் புலவர்களிற் பலரும் அவ்வாராய்ச்சி யுரையினைப் பார்த்து வியந்து மகிழ்ந்து அதனைச் சிறங்கெடுத்துப் பாராட்டி எமக்குத் திருமுகங்களும் எழுதி விடுத்தனர் ; அதற்காக அவர்கட்டு யாம் நிரம்பக் கடமைப் பட்டிருக்கின்றேம். அது நிற்க.

திரும்பவுங் கி.பி. ககூஷ-ஆம் ஆண்டு, பத்துப்பாட்டுக் களில் மற்றொரு செய்யுளான பட்டிலப்பாலை என்பது கலை நாற் புலமை மாணுக்கர்க்குப் பாடமாய் வந்தது. முன்னரே யாம் மூல்லைப்பாட்டிற்கு எழுதிய ஆராய்ச்சி யுரையினைப் பற்றிக் கேள்வியுற்ற அவ்வாண்டின் மாணுக்கர்கள் தமக்குப் பாடமாக வந்துள்ள பட்டினப்பாலைக்கும் அங்ஙனமே ஓர் ஆராய்ச்சியுரை எழுதிப் பதிப்பிட்டுத் தருமாறு வேண்டித் தாழும் ஒருங்கு சேர்ந்து அதற்காம் செலவுக்குப் பொரு ஞதவியுஞ் செய்தார்கள்; அவர்கள் செய்த அவ்வதவிக்கும் யாம் பெரிதும் நன்றியறியக் கடமைப்பட்டிருக்கின்றேம். அங்ஙனமே அவர்கள் வேண்டுகோட்கிணங்கிப் பட்டினப் பாலைக்கும் ஒரு விரிந்த ஆராய்ச்சியுரை எழுதி, அதன் முதலிரு பகுதிகளையும் அவ்வாண்டிற் கூடிய மதுரைப் புதுத் தமிழ்ச்சங்கக் கூட்டத்தில் அதன் றலைவரது வேண்டுகோட்கிணைந்து படித்துக் காட்டினேம்; அப்போது அவ் அவையிலிருந்த தலைவரும் தமிழ்ப்புலவர்களும் நமதா ராய்ச்சியுரையினைப் புகழ்ந்து பாராட்டிப் பேசினர். அதற்காக அவர்கட்டு நன்றிசெலுத்துங் கடப்பாடு உடையேம்:

பின்னர்ச்சில் திங்களில் எமது பட்டினப்பாலை ஆராய்ச்சி யுரை முழுதும் பதிப்பாகி வெளிப் போந்து உலாவலாயிற்று. யாம் எழுதிய மூல்லைப்பாட் டாராய்ச்சி யுரையும் பட்டினப் பாலை யாராய்ச்சியுரையும், தமிழ்மாணுக்கர்க்கும் தமிழ்ப் புலவர்ச்சும் தமிழறிஞர்க்கும் பழைய அருந்தமிழ்ச்செய்யுட் களிற் பொதிநது கிடந்த அரும்பெரும் பொருள்களை ஆராய்க்குன்றனர் தற்குரிய முறைகள் இவையென்று காட்டி அவர்க்குப் பெரு மகிழ்வினை விளைத்து வருவவென்பதற்கு, அவரிற் சிலர் பலர் எமது ஆராய்ச்சி முறையினைப் பின் பற்றிப் புதினங்களிலும் நூல்களிலும் கட்டுரை எழுதி வருதலே சாஸ்ரம்.

ஆனால், ஆங்கிலத்தில் நூல் எழுதும் ஆங்கில அறிஞர் தாம் பிறர் முறைகளைப் பின்பற்றி எழுதினாலும், பிறர் நூல்களில் உள்ள சொற்களையுஞ் சொற்றெடுத்து கொண்டு தாமெடுத்து ஆண்டாலும் தாம் ஏனையாசிரியர்க்குக் கடமைப் பட்டிருக்கும் இடங்களை ஆசகாங்குக் குறித்துப்போவர். அத்தகைய நேர்மை நந் தமிழ்ப் புலவரிடத்துப் பெரும் பாலும் இன்மையின், தாம் எடுத்தாண்டவர்க்குத் தமது கடமையினைப் புலபபடுத்தாது எல்லாந் தாமே கண்டு அறிந்தெழுதினுர்போல் வாளாதுபோவர். ‘தமிழ்மொழி வரலாறு’ எழுதினவர் யாம் ஞானசாகர முதற்பதுமத்தும், முதற்குறள்வாத நிராகரணத்தும் எழுதியவற்றை யெடுத்துத் தமது புத்தகத்திற் பாதியை நிரப்பிக் கொண்டும் எமக்குத் தாங்கடமைப்பட்ட டிருத்தலீச் சிறிதுமே கூறுது போயினர். களிகாற் சோழனைப் பற்றி எழுதிய மற்றெழுருவர் எம் முடைய திருக்குறளாராய்ச்சியினின்றும் இப்பட்டினப்பாலை யாராய்ச்சியினின்றும் தாம் பல குறிப்புகள் எடுத்தெழுதிக் கொண்டும் தமது கடமைப்பாட்டினைத் தெரிவியாமலே போயினர். இங்கணமே ‘கார் நாற்பதிற்கு’ ஒரு புதிய உரை

வரைந்து சின்னட்கு முன் வெளியிட்ட வேறொருவர் அதற்கு உரை எம்பால் ஒரு திங்கள்ருந்து நேரே கேட்டும், எமதாராய்ச்சியுரைகளையே முழுதும் பின்பற்றி எழுதியும் தமது கடமைப் பாட்டினைக் கிளவாது போயினர். இங்கனமே, நூலெழுதுவாரும் அவைகளில் விரிவுரை நிகழ்த்துவாரும் எம்முடைய ஞானசாகரத்திலிருந்தும் பிற நால்களிலிருந்தும் ஏராளமான குறிப்புகளை எடுத்துப் பயன்படுத்திக்கொள்வாராயினும், தாம் எமக்குக் கடமைப்பட்டிருத்தலை மட்டும் தெரிவிப்பாரல்லர். நான் தமிழறிஞர்க்கு இங்கே நேர்மை இல்லாதொழியினும், யாம்எழுதுவன் பலர்க்கும் உதவியாய் நின்று மேன்மேல் உண்மை நுண்பொருள் ஆராய்தற்கு வழி திறந்து காட்டிப் பயன்படுதல் பற்றியும், அவற்றால் நம் செந்தமிழ் மொழியின் அருமை பெருமைகள் தமிழ் வழங்கும் நாடெந்கும் பரவுதல் பற்றியும் யாம் பெரிதும் உளம் மகிழ்ந்து எல்லாம் வல்ல இறைவற்கு நன்றி செலுத்துகின்றேம். இன்னும் யாம் எழுதி வைத்திருக்குங் குருஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி உடையார், மலைபடுகடார் ஆராய்ச்சியுரையும், இனி யெழுத நினைந்திருக்கும் ஆராய்ச்சியுரைகளும் விரைவில் வெளிவருதற்குத் திருவருள் உதவிபுரியுமென்று எதிர்பார்த்திருக்கின்றேம். அது கிடக்க.

இனி, இப் பட்டினப்பாலை ஆராய்ச்சியுரையின் இரண்டாம் பதிப்பின்கட்ட சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. முதற் பதிப்பில் பட்டினப்பாலைச் செய்யுள் சேர்க்கப்படவில்லை. இவ்விரண்டாம் பதிப்பில் அது சேர்க்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இப்போது இவ்வரையைக் கற்போர் இதன் செய்யுளுக்காக வேறு அச்சுப் புத்தகத்தை நாடவேண்டுவதில்லை. எமதிடமுள்ள ஓர் ஏட்டுச் சுவடியையும் அச்சுப் புத்தகத்தையும் ஒப்பிட்டுப்

பார்த்துச் செய்யுளிற் சில பாட வேறுபாடுகள் காட்டி யிருக்கின்றேம்.

முதற் பதிப்பில் இல்லாத விளக்க உரைக் குறிப்புகள் இன்னும் பல இதன்கட்ட சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவையே யன்றியும், சொற்களுக்குப் பொருள்கள் இவை யென்று துணிவு தோன்றுதற்பொருட்டு, இப் பாட்டின்கட்ட போந்த அருஞ்சொற்கட்ட கெல்லாம் பொருள்கள் எழுதி அவற்றை அகரவரிசைப் படுத்தியிருக்கின்றேம். இஞ்ஞான்றைப் புலவர் தமக்குத் தோன்றியவாறெல்லாம் தமிழ்ச் சொற்கட்குப் பொருள்கள் சொல்லுவதும் எழுதுவதும் செய்து போதருகின்றார். தமிழ் தொன்றுதொட்டு வழங்கி வரும் மொழியாகலின் அதன் சொற்களைப் பண்டுள்ளார் எவ்வெப் பொருளில் வழங்கினாரென்பதனை இயன்றவரையில் நன்காராய்ந்து பார்த்துப் பழைய நூல்கட்கு உரை வகுத்தலே பொருத்தமுடைத்தாம். பண்டையோர் ஒரு சொல்லை ஒரு பொருளில் வழங்கப் பின்றையோர் அதனை வேறொரு பொருளில் வழங்குவராயின், அவர் முன்னையோர் கருத்தை ஒருசிறிதும் உணர்ந்தவராகமாட்டார். ஆனது கொண்டு, இதன்கட்ட புதுவதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் அருஞ்சொற்பொருளில் ஒவ்வொரு சொற்பொருட்கும் பண்டை நாலுரைகளிலிருந்தும், திவாகரம் பிங்கலந்தை முதலிய நிகண்டு நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் காட்டி யிருக்கின்றேம்.

இனி, இப் பதிப்பின்கண் மற்றொரு முதன்மையான மாறுதல் செய்திருக்கின்றேம். பெரும்பாலும் வடமொழி புகுதாமல் தனித்தமிழ் நடையில் நூல்கள் எழுதுவதே எமக்கு இயற்கை என்றாலும், வடசொற்களை அறக்களைய வேண்டுமென்னுங் கடைப்பிடி எமதுளத்தில் முன்னிருந்த

தில்கீ. ஆனால், இங்ஞான்று பலவகைப்பட்ட நூல்கள் எழுதுவாரும் நூல்கட்டு உரை வகுப்பாரும் வடசொற்களையும் பிற சொற்களையும் தாம் எழுதுங் தமிழில் ஒரு வரை துறையின்றிப் புகுத்தித் தமிழின் தீஞ்சவையையும் அஃகா வளத்தையும் கலங்காத் தூய்மையையும் பழுதுபடுத்தி அதனை யழித்துவருதல் கண்டும், பொருள்களைத் தெரித் தற்கு வேண்டிய அளவுசொற்கள் இல்லாமற் பலவகைக் குறைபாடுகள் உடையதாயிருக்கும் ஆங்கில மொழியைப் பிறமொழிக் கலப்பில்லாமல் வழங்குவது பெரிதும் வருத் தமே யென்றாலும் அம் மொழிக்குரிய ஆங்கில ;நன்மக்கள் இயன்றமட்டும் அதனைத் தூய்மையாகவே வழங்கல் வேண்டுமென்று கட்டுரைத்து வருதல் கண்டும் மற்றைமொழியின் உதவியை வேண்டாது தனித்து இயங்கவல்ல சொல்லவளமும் பொருட் செழுமையும் உடைய நம் செங்கமிழ் மொழியை அதற்கேயுரிய சொற்களால் வழங்காமல் அயல் மொழிக் சொற்களை இடையிடையே நழைத்து அதன் அழகையும் வலிமையையுஞ் சிறைத்தல் பெரியதொரு குற்றமாமென உணரலானேயும். இன்றியமையாது வேண்டப்பட்டாலன்றித் தமிழிற் பிற சொற்களைப் புகுத்தல் நிரம்பவும் பிழைபாடு உடைத்து. ‘தமிழிற் பிறமொழிக் கலப்பு’ என்ற யாம் எழுதிய பிறதொரு கட்டுரையில் இதனைப்பற்றி’ விரித்துப் பேசியிருக்கின்றோம். ஆகவே, இவ்வாராய்ச்சியுரையின் முதற் பதிப்பில் ஆங்காங்கிருந்த சிற்கில் வடசொற்களையும் இப் பதிப்பிற் களைந்துவிட்டு, அவற்றிற்கு கேரான தமிழ்ச் சொற்களையே அவ்வவ்விடங்களில் அமைத்திருக்கின்றோம். இங்ஙனமே இனிப் பதிப்பிடும் எம்முடைய நூல்கள் எல்லா வற்றிலும் வடமொழிச் சொற்கள் இல்லாவாறு அவற்றை முற்றுங் களைந்துவிட உறுதி செய்திருக்கின்றோம். ஆனாலும், சிறப்புப் பெயர்களாயுங் குறியீடுகளாயும் வழங்கும்

ஒரு சில வடசொற்களை மட்டும் இன்றியமையாது வேண்டிய இடங்களில் ஏற்றுக் கோடல் இழுக்கு ஆகாதென்பதும் உணரல் வேண்டும். தமிழிற் பயன்படும் நூல்கள் எழுதும் அறிஞர் எல்லாரும் அயல்மொழிச் சொற்களைத் தம்மால் இப்பற்றமட்டும் விலக்கித் தூய தமிழிலேயே எழுதப் பழகுவராயின் அதனால் நம் செந்தமிழ்மொழி வளம் மிகப் பல்கித் துலங்குவ தோடு, அதனைத் துலக்கும் அவர்க்கும் அழியாப் புகழும் அறமும் உண்டாமென்க.

பல்லாவரம்,
சமரச சன்மார்க்க சிலையம்,
சாலி, கஷைக ஞு சித்திரை ஸி }

வேதாசலம்.

மூன்றும் பதிப்பின் முகவுரை

இப் பட்டினப்பாலை ஆராய்ச்சி யூரையின் முதற் பதிப்பு முதன்முதற் கி. பி. 1906-ஆம் ஆண்டு வெளிவந்தது. அப் போது அதில் உடுத்-படிகளே பதிப்பிடப்பட்டன. அவ் விருநூற்றைம்பது படிகளுஞ் செலவாகப் பதின்மூன்றுண்டுகள் சென்றன. அவை செலவானபின் அதன் இரண்டாம் பதிப்பு நூற்-படிகளாக 1919-ஆம் ஆண்டு பதிப்பிடப் பட்டது அவ்வெந்தாறும் இப்போது பதினேராண்டுகளிற் செலவழிந் திருத்தலை உற்றுநோக்குங்கால், நம் தமிழ் மக்களின் கல்வியுணர்வு முன்னிருந்ததைவிட இப்போது சிறந்து வருதல் புலனுகின்றது. மிகப் பழைய தனித் தமிழ்ச் செய்யுட் சிறப்புணர்ந்து அதனைப் பயிலும் அவா நம் மக்கட்கு மிகுந்துவருதல், அவர்கள் பலதுறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருதற்கு ஓர் அறிகுறியாக அறியற்பாற்று.

எனென்றால், பழைய செந்தமிழ்ப்பாக்கள் எல்லாந் தனித்தமிழ் வளம் நிரம்பி, உள்ளதை உள்ளவாறு கிளக்கும் உண்மை மாட்சி யுடையன வாகும். பின்றைக் காலத்து, அஃதாவது, “கம்பராமாயன்” காலம் முதற் கொண்டு இன்றைவரையிற் ரேன்றிய செய்யுள் நால் களிற் பெரும்பாலன பொய்யும் புருகும் நிறைந்து, தம்மைப் பயில்வா ருணர்வினைப் பழுதுபடுத்தி, அவரைப் பொய்யிலும் அறியாமையிலும் படுப்பித்து, அவர்க்குப் பிறவித் துன்பத்தை மேன்மேற் பெருக்குங் தன்மைய வாகும். ஆதலாற், பின்றைக்காலச் செய்யுள்நாற் பயிற்சி எவ்வளவுக்குக் குறைந்து, பண்டைக்காலச் செய்யுள் நாற் பயிற்சி எவ்வளவுக்கு மிகுந்து வருமோ அவ்வளவுக்கும் நா

தமிழ்மக்கள் மெய்யுணர்வுடையராய்ப், பிறவித் துன்பக்கடலை மீண்டு இன்பக்கரை ஏறுவர்.

இப் ‘பட்டினப்பாலை’ போன்ற பண்ணடத் தனித் தமிழ் மெய்ந்றாற் பயிற்சியில் இஞ்ஞான்றுள்ள நம் மனோர்க்குக் கருத்துச் செல்லுதலைக்கண்டு மிக மகிழ்ந்து இம் மூன்றாம் பதிப்பில் ஆயிரம் படிகள் பதிப்பிட வாயினேம்.

இம் மூன்றாம் பதிப்பின்கண் இன்னும் பல திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், விளக்குவரைக் குறிப்புகளில் இன்னும் பலவும் புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

பல்லாவரம்,	}	மறையலையடிகள்.
பொதுநிலைக்கழகநிலையம்,		

திருவன்னாவர் ஆண்டு கூகுக, ஆனி உடுவை

உள்ளந்தை

	பக்கம்
முதற் பதிப்பின் ஆங்கில முகவுரை	9
இரண்டாம் பதிப்பின் முகவுரை	13
முன்றும் பதிப்பின் முகவுரை	21
உரைப்பாயிரம்	க
க. பாட்டினியல்பு	க
உ. பட்டினப்பாலை செய்யுள்	உக
ங. போருட்பாகுடாடு	ங.உ
ச. பாலை	சன
இ. வாகை	ச.அ
கு. பாட்டின் வரலாறு	சக
எ. ஆக்கியோன் வரலாறு	எ.உ
அ. பாட்டுடைத் தலைவன்	அ.உ
கு. பாட்டின் நலம் வியத்தல்	கு.உ
க.உ. இப் பாட்டின் கட்ட டோன்றிய பழையநாள் வழக்க வோழுக்க வரலாற்றுக் குறிப்புகள்	க.உ
கக. பாவும் பாட்டின் நடையும்	க.உ.எ
க.உ. விளக்க உரைக்குறிப்புகள்	எ.உ
அருஞ்சோற்போருள் அகரவரிசை	க.உ.எ

உரைப்பாயிரம்

கொழுஞ்சைவ கெழுமிய செழுந்தமிழ் வழக்கில்
 உரையும் பாட்டுமென இருதிறனுளவே, அவற்றுள்
 உரையெனப் படுவது வரையறை மின்மையின்
 சொற்பல வாசி நற்பொருள் விளக்கி
 அறிவுநனி துலக்குங் குறியது வடைத்தே ;
 வாட்டமில் சிறப்பிற் பாட்டெனப் படுவது
 கரும்புகண் னுடைத்த விரும்புமிழி யிறுக
 மூழையிற் மூழைஇத் தாழா தட்டோன்
 எரியகைங் தன்ன ஏழிற்பொற் பாண்டில்
 விளிம்புற நிறைத்தாங்கு முதுவாய்ப் புலவேரன்
 பாவிடைச் சுருங்கிய பயக்கெழு சொல்லிற்
 கருதுதொறு மாழ்ந்த காழ்த்தபொருள் பொதிப்ப
 என்புநெக் குருகும் இசையுடன் றழீஇ
 இயற்கையின் வழாம ஸ்ரிவொருங் குறுத்தி
 இன்புணர் வெடுப்பி யன்பே யுருவாம்
 முழுமுதற் பொருளொடுங் கெழுவிடப் பயக்கும்
 ஆனாத் தலைமைப் பான்மைய துடைத்தே ;
 இத்தகு சிறப்பின் நற்றமிழப் பாக்கள்
 பின்றைநாட் காண்டல் பெரிதரி தாயினும்
 பண்டைக் காலத்துப் பழுத்தறிவு மரண்ட
 கல்லிசைப் புலவேரர் நயமுறக் கிளங்க
 முதிர்கட லெக்கர் மணலினும் பலவே ; அவற்றுள்,
 ஓம்பா தொழிந்தன போக நாம்பெற
 இற்றைநாட் போக்த முற்றுதமிழப் பாவுள்
 முருகுமுத னிறுத்த அரியன பத்தும்
 வரம்பிட லாகாப் பெருஞ்சிறப் பினவே ; அவற்றுட்
 பட்டினப் பாலையின் முட்டற மாட்சி

உரைவிளங்க விரித்தற் கறிவிலை னுயினு
 முருத்திரங் கண்ணனெனுங் காட்சிசால் புலவன்
 திருத்தகு சீரடி உள்ளக மலர்தலின்
 அதன்வயிற் யுரும்பிய அறிவுநறை பிலிற்றி
 விளங்கிய வணர்வான் ஒருப்பட்டு
 வளங்கெழு மற்றதன் மாட்சி தொக்குவெனே.

பட்டினப்பாலை

ஆராய்ச்சியுரை



க. பாட்டினியல்பு

வேந்தர் பெருமானுன் சோழன் கரிகாற் பெருவளத் தான் செங்கோலோச்சிய தலைக்கரான காவிரிப்பூம் பட்டி னத்தைச் சிறப்பித்துக் கூறு முகத்தால், குறிஞ்சி மூல்கை பாலை மருதம் நெய்தல் என்னும் அகளைந்தினை யொழுக் கத்தில் இடைநின்ற பாலை யொழுக்கத்தை உணர்த்துதற்குப் புகுந்த நல்லிசைப் புலவரான உருத்திரங் கண்ணனார் இப் பாட்டிற்குப் பட்டினப்பாலை யெனப் பெயர் குறித்தருளினார்.

இனி, இதனுசிரியர் புறத்தே கட்புலனுக்கு உருவாய்த் தோன்றும் பட்டினத்தையும், அகத்தே உயிரினுணர் வுக்குப் புலனும் அருவாய்த் தோன்றும் பாலை யொழுக்கத் தினையும் பாடுதற்குப் புகுந்த நூலுக்கத்தை உணருங்கால் இப் பாட்டின் உயர்ச்சி தெற்றென விளங்கா நிற்கும். அருவாய் அறிவாய் இன்பமாய் யாண்டும் பரந்து நிற்கும் முழுமுதற் பெரும்பொருளைக் கறை கெழுமிய அறிவும் முறைதழுவாச செயலுமுடைய உயிர்கள் அறிந்தடைதற்கு இருதிறப்பட்ட நிலைகளிருக்கின்றன. அவை அறிவுங்கிலை

உணர்வுநிலை என்பனவாம். இவற்றுள் அறிவுநிலை என்பது காணப்பட்ட வருவான இவ்வுலகியற் பொருள்களின் வியத்தகு அமைதிகளைக் கண்டு இவை தம்மை இங்களும் அமைத்தவனுன் பேரறிவும் போற்றலு முடைய முதற் பொருள் ஒன்றுண்டென்று அதன் இருப்பு மாத்திரம் அறிவிப்பதாம். மற்று அம் முதற்பொருளின் உண்மைத் தன்மையோ அவ் வறிவுக்கு ஒரு சிறிதாயினும் புலப்பட மாட்டாதாம். உயிர்களின் அறிவு, உலகியற் பொருள்களை ஒற்றுமைப்பட்டு நின்று அறிதற்குக் கருவிகளான மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் புறக்கருவிகளைந்தானும், மனஞ் சித்தம் புத்தி யகங்காரம் என்னும் அகக் கருவிகள் நான்கானும் நடைபெறுவ தொன்றும். அகம் புறம் என்னும் இக் கருவிகளின் றுணைகொண் டன்றி அவ்வறிவு வேறு தனித்து நடைபெறக் காணுமையானும், அங்களும் நடைபெறுமிடத்தும் அவ் வறிவாற் பற்றப்படுவன மன் புனல் அனல் கால் விசம்பு என்றற் றூடக்கத்து ஐம்பூதங் களும் அவ்வைம் பூதங்களின் சேர்க்கையாற் பிறந்த பொருட்டன்மைகளுமே யன்றிப் பிறிதன்மையானும், முழுமுதற் பெரும்பொருளான கடவுள் இவ்வாறு அறியப் பட்ட பொருள்களுள் ஒன்றன்றுய் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டதாய் விளங்குவ தொன்றுகலானும் அவ் வறிவுக்கு அம் முதற் பொருள் ஒரு சிறிதாயினும் புலப்படற் பாலதன்றுய் நிற்றல் பெரிதும் பொருத்தமாவதேயாம். இது பற்றியே அறிவுநால்களெல்லாம் இறைவளை இவ்வுலகத்துப் பொருள்களுள் ஒன்றுய் வைத்து உடம்பாட்டால் ஒத எலாமை தெளியக்கண்டு, இவற்றுள் இதுவுமன்றுய் அதுவுமன்றுய் மற்றெதுவுமன்றுய் அப்பாற்பட்ட தென்று எதிர்மறைமுகத்தான் வைத்து விளக்குதற்கு மாத்திரம் ஒருப்பட்டு,

“ விரிக்திர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத
விதியல்லர் விண் ஞூ நிலனுங்,
திரிதரு வாயுவல்லர் செறுதியு மல்லர்
தெளிசிரு மல்லர் தெரியில்.”

என்றும்,

“ பந்தமும் வீடு மாய பதபதார்த் தங்க ளல்லான்
அந்தமு மாதி யில்லான் அளப்பில ஞத லாலே
எந்தைதா னின்ன னென்று மின்னதா மின்ன தாகி,
வந்திடா னென்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்ற மின்தே.”

என்றும்,

“ அல்லையீ தல்லையீதென மறைகஞு மன்மைச்
சொல்லினுற் றுதித்தினைக்கு மிச்சங்தரன்.”

என்றும்,

“ குதங்க ளல்ல பொறியல்ல வேறு
புலனல்ல வுள்ளமதியின்,
பேதங்க ளல்ல இவையன்றி நின்ற
பிறிதல்ல வென்று பெருநால்,
வேதங் கிடந்து தடுமாறு வஞ்ச
வெளியென்ப கூடன் மறுகிற்,
பாதங்க ஞேவ வளையிந்த னுதி
பகர்வாரை யாயு மவரே ”

என்றும் கூறுவவாயின.

இனி, இப்பெற்றித்தான அறிவுக்குப் புலப்படாமை யால் இறைவன் உண்டென்று மாத்திரங் கூறுதலாற் போந்தபயன் என்னையெனின்; அறிவு நிலைக்கு அவன் புலப்படாமை னும் அதற்கு மேற்பட்ட உணர்வுநிலையில் அடையப்படு பொருளாய் விளங்கித் தோன்றுமாகவின் அது கடா வன்றென மறுக்க. அற்றேல், உணர்வு நிலை நம்மனேர்பா ஊண்டென்பது எற்றுற் பெறுதுமெனின்;

காதற்கிழமையிற் சிறந்தாரிருவர் அவ் வரிமையினைத் தாங்கருதும்போதல்லாம் அவரகத்தே ஓரின்பாங் தோன்றுதல் அனுபவ மாத்திரையாய் விளங்கக் கிடந்ததொன்றும். அவ் வின்பம் அது தோன்றப்பெற்றார் தமக்கே புலனுயினல்லது அஃதிவ்வாறிருந்ததெனப் பிறர்க்கு அறிவிக்கவும் உரைக்கவும்படாத இயல்பிற்றார். காணவுங் கருதவு முரைக்கவும் படாத முதல்வளே பெடாற்றித்து நின்று அவனை யனுபவித்தல், அவன்போற் காணவுங் கருதவும் உரைக்கவும் படாத உணாவநிலை யொன்றஞ்சுமாத்திரமே வாய்ப்பதாம். என்னை? அகத்தே தோன்றும் அன்பும் அவ்வன்பே தனக்குண்மையுருவாய்க் கொண்ட முதற்பொருளும் வேறல்லாமையால், அவ்வன்பு வரம்பின்றி இளகி விரிந்த உணர்வு நிலையில் அஃதின்பப்பொருளாய் முறகுத்தோன்றல் இன்றியமையாததாகலின்; இவ்வண்மை யுணர்ந்தே திருமூலரும்,

“ அன்புஞ் சிவமு மிரண்டென்ப ரறிவிலார்
அன்பே சிவமாவ தியாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தியாரு மறிந்தபின்
அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே ”

என்று திருவாய்மலர்ந்தருளினார்.

ஆகவே, முழுமுதற்கடவு ஞன்டென்பதனை விளங்க அறிவித்தற்குரிய அறிவுநிலையும், பின் அதனேடு வேறநக்கலங்குனின் றின்புறுதற்குரிய உணர்வுநிலையு மென்னும் இருதிற நிலையினையும் உயிர்களுக்கு முறகுவித்துப் பின் அவ் வறிவுநிலையினையுங் கழலச் செய்து தொய அன்புருவாய் விளங்கும் உணர்வுநிலையை நிலைபேரூக்குவித்து உயிர்களுக்கு அளந்தறியப்படாத பெரும் பயனைத் தருதற்கு இன்றியமையாக் கருவியாவதுதான் பாட்டென்பது. அற்றேல், உரையுஞ் செய்யுளு மென்னும் இரண்டனுள் உரையும் அவ்விருதிற நிலையும் முறகுவித்துப் பயன்றார்.

மாகளின் செய்யுள் மாத்திரமே அதனைப் பயக்குமென்றார
கூறிய தென்னையெனின்; பால் கறந்த மாத்திரையே
யுண்பார்க்குச் சுவை பயக்குமாயினும், அதனை வற்றக்
காய்ச்சிக் கட்டியாகத் திரட்டிப் பின்னுண்பார்க்குக் கழி
பெருஞ் சுவை தருதல்போலவும், முற்றின கருப்பங்கழியை
நறுக்கிப் பிழிந்த மாத்திரையே அதன் சாற்றைப் பருகு
வார்க்கு அஃதினிமை விளொக்குமாயினும் மேலும் அதனைப்
பாகுதிரளக் காய்ச்சிச் சருக்கரைக் கட்டியாக எடுத்துண்
பார்க்கு ஆற்றவும் பேரினிமை பயத்தல்போலவும், உரையும்
நலம் பயப்பதொன்றேயாயினும் அதனைக் காட்டினுஞ்
செய்யுளாற் பெறப்படும் பயன் சாலவும் பெரிதாம். கறந்த
பால் நீராளமாய் நெகிழ்ந்திருத்தலின் அதன்கண் னுள்ள
சுவை மிகுந்து தோன்றுது குறைந்தே காணப்படுகின்ற து
அதுபோல, உரையும் ஒரு வரம்பின்கட்படாது சொற்
பெருக்கமுற்று நடைபெறுதலால் அதன்கட் புதைந்த
பொருளும் ஆழமாகவின்றி அச் சொற்களோடு ஒத்து ஒழுகி
மெல்லிதாய் விடுகின்றது. மற்றுக் காய்ச்சித் திரட்டிய
பாற்கட்டியுஞ் சருக்கரைக்கட்டியும் இறகுத் திண்ணெண்று
உருவுடையவா யிருத்தலின் அவற்றின்கட் சுவை மிக
முதிர்ந்து தோன்று நிற்கின்றது. அதுபோலச், செய்யுளும்
எழுத்து அசை சீர் தளை அடி தொடைகளா னமைந்த
பாவாய் ஒரு வரம்புட்பட்டுச் சொற் சருக்க முடைத்தாய்
நடத்தலின் அதன்கட் புதைந்த பொருளும் அவற்றேஒடு
ஒப்ப ஒழுகித் திட்பழும் ஆழமும் உடையதாகின்றது.
பாட்டெல்லாம் அறிவு நிலையைப் பற்றிக்கொண்டு போய்
உயிர்களின் உணர்வுநிலையை எழுப்பி விடுவதாகும். உரை
யெல்லாம் அறிவுநிலையைப் பற்றியே நிகழுமல்லது அதன்
மேற் சென்று உணர்வுநிலையைத் தொடமாட்டாதாகும்.
பெரியதோர் மலைமுழுங்கினுட் பொன்னும் மணியுஞ்

சிதறிக் கிடத்தல் ஒரு வியப்பன்று; ஒரு சிறு கற்பிளவிலே அரிய பெரிய முழுமணிகள் அடுக்கடுக்காய்க் கிடந்து எடுக்குங்தோறும் குறைபடாதிருத்தலே பெரிதும் வியக்கற் பாலதாகும். சிறிய வான்மீன்கள் அகன்ற அவ் வானத்திற் காணப்படுதல் ஒரு வியப்பன்று; அவ் வகன்ற வானும் வேறு மாடமாளிகை கூடகோபுரங்களும் ஒரு சிறிய கண்ணுடியி னுட் காணப் படுதலே மிகவும் வியக்கற்பாலதாம். இது போலப் பெரிய ஓர் உரையிலே சிலபொருளேனும் பல பொருளேனுங் காணப்படுதல் வியப்பினை விளைவியாது மற்றுச் சிறியதொரு பாட்டிலே பல திறப்பட்ட ஆழந்த பொருளெல்லாம் காணப்படுதலே வியக்கற்பாலதாகும். உரையில் ஒரு வரையறை யின்மையினுலே பொருட்கு வேண்டுவனவும் வேண்டாதனவுமான பல சொற்கள் நிரம்பி நின்று வியப்பினைத் தாராவாய்த் தாமெடுத்த பொருளை மாத் திரம் எம்மறிவுக்குப் புலங்கொள விளக்கி யொழிகின்றன. மற்றுச் செய்யிலிலோ பொருட்சாரமான சொற்கள்மாத் திரம் ஆய்ந்தமைக்கப் படுகின்றனவாகலின், அச் சொற்கள் கொண்ட பொருட்கருவை அறியப் புகுவானாருவன், தன் அறிவால் அதனைக் கூர்த்தறிய வேண்டுதலின் தன்னிறவு மிக நுனுகப் பெறுதலோடு அச் சிறிய சொல்லிற் பெரிய பொருளடங்கி நிற்றலை அறிந்த மாத்திரையினுலே தன்னை யறியாதொரு வியப்புமுடனென்றதி, அதன்கண் ஓர் இன்பங் தோன்ற அதன் வயப்பட்டுச் சிறக்கின்றன. ஆகவே, பாட்டு ஒன்றுமே உயிர்கட்கு அறிவை விளக்கி அதற்கும் மேற்பட்ட உணர்வை எழுச்செய்து இன்பம் பயப்பதொன்றும் நிலைபெறுகின்றது. உரைப் பயிற்சியில் அறிவு மாத் திரம் விளக்க மெய்துமே யல்லது உணர்வின் வழித்தான் இன்பங்தோன்றுதல் இல்லை யென்க. அல்லதூலம், உரையெல்லாம் இயற்கையிலேயே இசைதழுவாது நடப்

பனவாமாகலின் அவை உணர்வை எழுப்புமாறு எவ்வாற் ரூது மில்லையென்க. பாட்டுகளோ இயற்கையாகவே இடங்கட்கு ஏற்ற பெற்றி யெல்லாம் பல திறப்பட்ட இசைதழுவி நடக்குமாகலின் அவை உயிருணர்வை எழுப்புதற்கட்ட பின் அனு சிறப்புடையவாம். என்னை? இசையைக் கேட்டு உருகாத பொருள் உலகத் தில்லையன்றே? உலகியல் சிறிதுமறியாத மகவை அன்னை தொட்டிலிற் கிடத்தித் தாலாட்ட அஃதவ்விசையா வின்புற்று உறங்கல் கண்டா மன்றே? கொடிய விலங்கினங்களும் நச்சயிர்களும் புல்லங்குழலோசை கேட்டவளவானே தந்தொழில் மறந்து இன் புற்றுத் தன்வயமழிதல் தெளியப்பட்ட தொன்றன்றே? இதன்மாட்சி இனிது அறிவுறுத்தற்கன்றே யானிக்கவாசகப் பெருமான் திருச்சிற்றம்பலக் கோவையாரில்,

“சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்
பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவா னுயர்மதிற் கூடலி
ஞயங்தவொண் டந்தமிழின்
றுறைவாப் நுழைந்தனை யோவன்றி
யேழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்டென்கொ
லாம்புகுஞ் தெய்தியதே.”

என்று திருவாய்மலர்க் தருளினர் இப் பெற்றித்தான் இசை, தானேயும் இன்புறுத்துகின்ற பாட்டோடுஞ் சேரு மாயின் அவையிரண்டின் கலப்பாற் ரேன்றும் இன்பம் இவ்வியல்பிற்றென்று குறித்துரைக்கல் ஏலுமோ? எனவே இசையோடு பினைந்தியங்கும் பாட்டிற்கும் அஃதின்றி யியங்கும் உரைக்கும் உள்ள வேறுபாடும், இவ்விரண்டில் முன்னையது பயன் பெரிதுடைத்தாதலும் பின்னையது பயன் சிறிதே யுடைத்தாதலும் தெற்றென விளங்காறிற்கும். அற்றன்று, உரைநால்களும் ஒரோவழி வியப்புணர்வு

தரக்காண்டுமாகவின் அதனைச் செய்யுளுக்கே வரைந்து கூறியது பொருந்தாதாம் பிறவெனின்; நன்றுகடாயினும், ஒரோவோருரை நூல்களின் இடையிடையே பாட்டிற்குரிய சொல்நயம் பொருள்கயங்கள் காணப்படுதலால் அங்கனம் அவ் வியப்புணர்வு தோன்றிற்றாகவின் அதுபற்றி சண்டைக் காவதோர் இழுக்கில்லை யென்பது. இப் பெற்றிப்பட்ட உரைப்பகுதிகள் சில ஆசிரியர் நக்கீரர் களாவியலூரையினிடையிடையே காணப்படும்; அவை கொண்டு இவ்வுண்மை அறியற்பாற்றும்.

இனிப் பாட்டுச் சொற்களுக்கமும் பொருட்பெருக்கமும் மற்று இசைதழுவில் நடப்பதனுன் இன்புறுத்துமென்ற அவ் வியல்பை ஒருதாரண முகத்தான் விளக்கவே அஃதினிதா விளங்குமாகவின் மாணிக்கவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருச்சிற்றம்பலக் கோவையா ரெஞ்ஜுங் களஞ்சியத்துள்ள ஒரு முழுமணியை சண்டெடுத்துக் காட்டுவாம்:

“ஆவா இருவர் அறியா அடிதில்லை யம்பலத்துள்
மூவா யிரவர் வணங்கான் ரேணையுன் ஞாரின்முன்னித்
தீவா யுழுவை கிழித்ததந் தோசிறி தேபிழைப்பித்
தாவா மணிவேல் பணிகொண்ட வாறின்ரெஞ்சாண்டகையே”

என்பது, தன்னுடைய தலைமகள் எவ்வாற்றாலும் சிறந்த ஓராண்மகனேடுங் காதல்கொண்டு நேயமானமை சில குறிப்பாலறிந்த தோழி பின்னும் அவரிருவர் மாட்டும் நிகழ்ந்த அங் நேய வரிமையினைத் தெளிந்து கொள்ளும்பொருட்டுத் தன்றலைமகளை நோக்கி அவள் நடுங்குதற்கேதுவாவன சில சொல்லி அதனான் அவ்வுண்மை துணிகின்ற நடுங்கநாட்டம் என்னுங் துறைபற்றிவந்தது இத் திருப்பாட்டு. இதன்கண் முன்னிரண்டடிகளும் கன்னெஞ்சினையும் இளக்கும் அன்பின் சுவைநிரம்பி முழுமுதற் பொருளான சிவத்தின்

பெருமை தெரிவியா நின்றன ; பின்னிரண்டடிகளும் தோழி தன்தலைமகளை நோக்கி நடுங்கக் கூறியதைக் காட்டுகின்றன. தலைமகள் ‘எட்டியுஞ் சுட்டியுங் காட்டப்படாத’ வடுவில்லாச் சிறந்த குலத்திற் பிறந்து நல்லொழுக்கமே அணிகலனுப்பக் கொண்டு போதருகின்ற ஓர்களின் அவளை நோக்கி ‘நீ சிறந்த அவ் வாண்மகளேடு காதல்கொண்டமை யான் அறிவேன்’ என்று கூறுதற்கு மிக அஞ்சியும், அவ் வாறு கூறல் தன் நிலைக்குத் தகாதென நினைந்தும், தலை மகடன் வாயானே அதனை யுரைப்பக் கேட்டலே முறை யாமென உறுதிசெய்தும் இச் செய்யுளில் மிகவுங் திறம்பட அதனை ஆராய்ந்தமை பெரிதும் வியக்கற் பாலதாம். அப் பின்னிரண்டடியின் பொருள் வருமாறு : ‘கண்மணி யனை யாய் ! இன்று யான் இம் மலைச்சாரலின் வழியே வருவே னுயினேன், அங்கனம் வருவேனுக்குச் சிறிது சேய்மைக் கண்ணே சினத்தாற் நீயையுமிழும் ஒரு பருத்த வேங்கைப் புலி அந்தோ கிழித்தது ! ஆ ! அதனை ஒரு நொடிப்பொழு திலே தப்பிப்போய் எவ்வாற்றுனுஞ் சிறந்தவனுன ஓர் ஆண்டகை தன் வேற்படையைச் சுழற்றிய திறத்தை என் னென்று கூறுவேன் !’ என்று தோழி தலைமகளை நோக்கிக் கூறியதாம். இங்கனங் கூறியதனைக் கேட்டலுங் தலைமகள் முதலிற் பொறுத்தற்கரிய நடுக்க மெய்திப் பின் சிறிதே அது தணிந்து எண்ணுவாள் : ‘என்னை ! இம் மலைச்சாரலில் எனியேன்பொருட்டு வந்து இயங்குவான் என் ஆரூயிர்க் காதல நெருவனன்றே ! அவனை யன்றி ஆடவர் பிறர் இங்கு வரப்பெறுவன்றே ! அவன் ஒரு பெரிய வேங்கைப் புலியால் இழுக்க மெய்தினனே !’ என்றிங்கனமெல்லாம் ஆராய்ந்து வருந்து நிலைமையில் ஈண்டுத் தோழி தன் சொற் களை அவள் ஜெயமாறு கூறிய விரகு நனி வியக்கப்படுங் தன்மைத்து. தன்றலைவி கற்பிற்கு அரசியாகலானும் மிக

துண்ணிய உணர்வுடையளாகலானும் தன் காதற் கொழுங்கு புலிக்கோட்டப்பட்டான் என்பது கேட்டனளாயின் அது கேட்ட அந்நொடியே உயிர் துறப்பாள் என மிக அஞ்சித் தான் கூறுஞ் சொற்களில் துணிவுபிறவாது ஓய்மே நிகழு மாறு கூறினால். ‘தீவாய் உழுவை கிழித்தது’ என்னுஞ் சொற்றெருடர் ‘தீவாயையுடைய புலி மற்றை பொருவிலங்கை நகத்தாற் கிழித்தது’ எனவும், ‘அவ்வாண்மகளை அல்லது ஒருவிலங்கைக் கெளவுதற் பொருட்டு அப் புலி தன் தீவாயை அகலத் திறந்தது’ எனவும், ‘வேங்கை தன் வாயாற் கிழித்ததென்றே சொல்லற்கியெந்த அந் நேரத்தே’ எனவும் பலபொருடங்கு ‘அங்கனம் அவ் வேங்கை நிற்கும் அப்பொழுதே அவ் விலங்கை அது கிழிப்பதனினின்றும் தவறச்செய்து, அல்லது அது தன்வாயை அகலத் திறந்த தற்குத் தப்பி, அல்லது தன்னைப் பற்றுதற்கு அது வந்த தாக அதனைத் தப்பி அவ்வாண்மகன் தன் வேற்படையை விடுத்து அதனைக் கொன்றவாறு பெரியதொரு வியப்பா யிருந்தது’ என்னும் பின் ஏரூட்ரோடு இயைகின்றதாகவின், இச் சொற்றெருடரைக் கேட்ட தலைமகள், தன் காதலன் இறந்துபட்டான் என்னும் பொருட்டுணிவு அதனாற் பெறப் படாமையின் தானும் இறந்துபடாளர்ய்க் கலக்க மாத்திரம் மிகக்கொண்டு அச் சொற்றெருடர்ப் பொருடெளியும் நிலையி லிருந்தாள். இங்கனம் கலக்கங் கொண்ட அந் நிலையில் தான் அவ்வாண்டகைமேற் கொண்ட காதலை மறைக்கும் நினைவை மறந்து அக் காதலைத் தன்றேழிக்கு முற்றும் புலப்படுத்தினாளாகவின், அச் சொற்பொருடெளிந்த பின் நேரத்தே தன் காதல் தோழிக்குப் புலனுயினமை கண்டு பின் அதனை அவட்கு மறையாளாய் உரைப்பாளாவது. இவ்வாறு தன்றலைவியின் நிலை அவடானே புலப்படுத்தற் கென்று தோழிசெய்த சூழ்சியாக மாணிக்கவாசகப்பெறர்.

மான் வைத்துக் கூறிய வியத்தகும் ஆற்றலே நினையுங்கால் மக்கள் உள்ளத்தின் இயல்புமுற்றும் அவர்கள் இனிது விளங்கவில்லையா? இற்றை ஞான்று ஆக்கில் நன்மக்கள் செய்துபோதரும் உள்ளால் ஆராய்ச்சிகளைல்லாமல் இற்றைக்கு ஆயிரத்தெழுநாறு ஆண்டுக்கு முற்பட்ட நம்பெருமான் திருப்பாட்டிலமைந்து கிடத்தல்பற்றி நம்முள்ளாமல் இறுமாப் பெய்துகின்றது. “ஆவா விருவரறியா” என்னுமிச் செய்யுள் சில்சொல்லிற் பல்பொருடேற்றி அறிவை நுனுகச் செய்து அவ்வாற்றால் உணர்வெழுச்சி பெறச்செய்தல் நன்கு தெளியக்கிடந்தது. இதனேடு இச் செய்யுள் இன்னேசை நலந்தமுனி வாய்ப்புறச் சென்று கேட்டாரை யெல்லாம் இன்புறுத்துமாறும் குறிக்கொள்ளபாற்று. இவ்வாறே திருச்சிற்றம்பலக் கோவையாரிலுள்ள ஒவ்வொரு செய்யுட்களும் சொல்வளம் பொருள்வளங்கும் நூல்கள் தொல்காப்பியம் திருக்குறள் என்னுமிரண்டுமே யன்றிப் பிற எந்றாலும் எக்காப்பியமும் இதற்கொப்பாகா. இம் மூன்று நூல்களும் ஒப்புயர்வில்லா உவரா அமிழ்தங்களாம். இத் திருக்கோவையாரின் சிறப்புணர்ந்தே ஆன்றேர்,

“ஆரணங் காணெனப ரங்தணர் யோகிய ராகமத்தின் காரணங் காணென்பர் காமுகர் காமநன் னாலிதென்பர் ஏரணங் காணென்ப ரெண்ண ரெமுத்தென்ப ரின்புலவோர் சிரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடுனே.”

என்று அருளிச் செய்தார்.

என்றிங் கெடுத்து விளக்கியவாற்றுத் செய்யுளைன்பது சொற்சருக்க பொருட்பெருக்கமுற்று இசைதழீடு நடந்து உயிர்களிலை விளக்கிப் பின்னதன் மேற்பட்ட உணர்வை

எழுச்செயும் பான்மையுடைத்தாதல் இனி து பெறப் பட்டது.

இனி இப் பட்டினப்பாலை என்னும் அரிய பெரிய பாட்டை அருளிச்செய்த உருத்திரங்கண்ணார் ‘வசையில் புகழ் வயங்கு வெண்மீன்’ என்னும் முதலடி தொடங்கி ‘முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெற்றும்’ என்னும் இரு நூற்றுப் பதினெட்டாம் அடிகாறும் காவிரிப்பூம் பட்டினத் தைச் சிறப்பிற்துக் கூறுமுகத்தாற் பயில்வோர் அறிவை தூர் ஒழுங்குறச் செய்து விளக்கிக் கொண்டுபோய்ப், பின் அவ்வற்றின் மேற்பட்ட அகவுணர்வை ‘வாரிருங்கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே’ என்னும் இருநூற்றுப் பத்தொன்ப திருநூற்றிருபதாம் அடிகளில் எழுச்செய்து, அவ்வாறு இடையிற் கருக்கொண்ட அவ்வகப்பொருளை ‘வேலிதும் வெப்ப கானமவன், கோலினுங் தண்ணிய தடமென் ரேவே’ என்னும் இப் பாட்டின் இறுதி யடிகளோ டினைத்து முடித்திட்டார். பாட்டியற் றும் நல்லிசைப் புலவர் நம்மறிவை ஒருமைப் படுத்து விளக்குமாறுபோற் பிறர் அங்கனஞ் செய்யமாட்டுவா ரல்லர். நம்மறிவெல்லாம் ஜம்பொறி வழிச்சென்று உலகியற் பொருள்களைப் பற்றிக்கொண்டே நிகழ்கின்றன. அப் பொருள்களை அங்கனம் பற்றிக் கொண்டு நிகழ்வழியும் அப் பொருட்டன்மைகளை நனுகி யறியமாட்டாவா யொழிகின்றன; இங்கனம் ஒரு நேரத் தொருபொருளைப் பற்றியும் பிறிதொரு நேரத்துப் பிறிதொருபொருளைப் பற்றியும் ஓரிடத்தும் நிலைபெறவின்றிக் குரங்குபோல் ஒடுத் வாலன்றே நம்மறிவு விளக்கமடைதலின்றி மழுங்கியே கிடக்கின்றது. அறிவு விளங்காது மழுங்கிக் கிடக்குமாயின் அதன் மேற்பட்ட உணர்வு எழுப்பெறுதல் ஒருவாற்றுது மில்லையாம். ஆகவே, கநங்கோலைபோல் ஒருவழி நில்லாது

சமுன்று திரிதரும் நம்மறிவை ஓர் ஒழுங்கு படுத்து ஒரு முகப்படுத்திக்கொண்டு சென்று உணர்வை எழுச்செய்தலே நல்லிசைப் புலவோர்க்கு இன்றியமையாத கடமையாம்.

இனி அறிவு அங்கனம் நிலையின்றித் திரிதலை மறித்து அடக்குமாறு யாங்கனமெனின்; எங்கே உண்மைத் தன்மை விளங்கித் தோன்றுமோ அங்கே நம்மறிவு ஊன்றி நிற்றல் கண்கூடா யறியப்பட்ட தொன்றும். மாணிப்போல் வெண்மைச் சலவைக்கல்லில் ஓர் உருச் செதுக்கலுறவான் ஒரு கம்பியன் அம் மானின் உறுப்பமைதிகள் தோன்று மாறு நுனுகியறிந்து அவற்றைச் சிறிதும் பிறழாமல் உண்மையாகச் சமைத்திடுவனுயின் அவ்வுருவைக் காண்பார் அறிவு அதன்கண் ஒருப்பட்டு நின்று வியத்தல் கண்டா மன்றே? ஓவியமெழுதுதலில் மிகவ்லவராய் விளங்கும் இரவிவன்மர் எழுதிய ஓவியங்கள் எத்துணை நட்பமாய் உருவவுண்மையியல் வழாமல் விளங்குகின்றன! பார்மின்! கானகத்தே சுகுந்தலை துறீயந்த அரசன் மேற்கொண்ட காதல்வெப்பம் பொறுளாய்ப் பிரியம்வாறை அனநூயை என்னுங் தன்றேழுழிமா ரிருவருங் தன்னிருமருங்குமிருப்ப மலர்ப்பாயலிற் படுத்தவண்ணமே தன் காதலை அறிவித்துத் தாமரையிலையில் ஒரு செய்யுள் எழுதுதற்குக் கையில் எழுதுகோல் ஏந்தியபடியே ஒரு புருவம் மேல் நெறியக் கவியை நினைத்தலும், அவள் பக்கலிற் பசுத்து அடர்ந் திருக்கும் புன்மேற் பூக்கள் இறைந்துகிடத்தலும், பின்னே ஒரு மான் இவர்களைத் திரும்பிப் பார்த்தவண்ணமாய் நிற்றலும், பருத்துயர்ந்த மரங்கள் மிகநெருங்கித் தண்ணிழல் பயந்து நிற்றலும், வலப்பக்கத்திருக்கும் தோழி பக்கத்தே தண்ணீர்க்குடம் ஒன்று நிற்கப் பிறிதொன்று சாய்ந்து கிடத்தலும், அத் தோழிமார் எடுத்துவந்த பூங்கூடை களில் உருகெழு மருமலர் நிரம்பியிருத்தலும் பிறவும்

இயற்கை மாறுபடாமல் எவ்வளவு உண்மையாய் எழுதப் பட்டிருக்கின்றன! இவ்வாறு உண்மைவழுவா தெழுதப்பட்ட அவ்வோவியத்தை நோக்குந்தோறும் நம்மறிவு அதன் வயப்பட்டு நின்று, இன்பம் பயத்தல் காண்டுமன்றே? இது போல நல்லிசைப் புலவரும், ஒருநிலையின்றி யோடும் நம தறிவை ஓர் ஒழுங்கு படுத்தற்பொருட்டு அவ்வறிவு பற்றிச் செல்கின்ற உலகியற் பொருள்களில் அழகு மலிந்து விளங்குவனவற்றை அவை விளங்குமாறே விரித்துக் கூறி அவ்விரிந்த அறிவைச் சிறிது சிறிதே சுருக்கிக் கொண்டு போய் அகழுகப்படுத்தி உணர்வெழுச் செய்து இனபத்தின் கண் இருத்துவர். இங்கே ஆசிரியர் உருத்திரங்கண்ணான் புறப்பொருளில் வரையறையின்றிச் செல்லும் நம்மறிவை மடக்கி நிறுத்துதற்பொருட்டு அப் புறப்பொருள்களுள் மிக்க அழகும் வளனும் நிரம்பித் தோன்றும் காவிரிப்பூம் பட்டினத்தை முதலிருந்தற்றுப் பதினெட்டு அடிகள் காறும் உண்மை வழாது விரித்து அழகுபெறக் கூறுதல் பெரிதும் பாராட்டற் பாலதொன்றாம். பாகன்வயப்படாது கலினத்தை அறுத்துக்கொண்டு மிக விரைந்துபோம் புரவியை அப்பொழுதே சிடித்து நிறுத்த முயல்வான் அது கூடாமையின் தானிடர்ப்படுமேயல்லது வேறின்றாம்; பின் அது செல்லுமாறெல்லாம் விடுத்து அது வளிகுன்றி அயர்ந்த துணையானே அஃது எளிதிலே பாகன் வயப்படு மாகலின், அப் பிற்பொழுதே அதனை யானுதற்குரிய காலமாம். அதுபோல் உலகியற்பொருள்களில் வரம்பின்றியே சென்று சென்று பழக்கம் முதிர்ந்த நம்மறிவானது, அவற்றுட் சிறந்தன சிலவற்றைப் பற்றுமாறு செயப்பட்ட மாத்திரையானே அஃது அப் பழக்கங் தவிர்ந்து அகழுகப் பட்டு ஒருங்குங்கால் அதற்கு ஆற்றல் சிறிதேயாகவின் அதனு லப்போது பற்றப்படும் அக்ட்பொரு ளாழுக்கத்தை

“வாரிருங் கூந்தல் வயங்கிழழ யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே” என இரண்டடியான் மாத்திரம் மிகச் சுருக்கிக் கூறிய இவ்வாசிரியர் நூட்ப வறிவின் வன்மையை என் னென்பேம்! இப் பட்டினப்பாலை முழுவதூலம் முந்தாற் ரேரடிகளா னமைக்கப்பட்டிருக்கின்றது. இவற்றுள் இரு நூற்றுத் தொண்ணுற்றேழழித்தனிற் புறப்பொருள் விரிவும் ஏனை நான்கடிகளில் மாத்திரம் அகப்பொருட் சுருக்கமும் சொல்லப்பட்டிருக்கின்றன. இவ்வாறே திருமுருகாற்றுப் படை முதலீய செய்யுட்களினும் புறப்பொருட் சிறப்பே பெரும்பான்மையாற் கூறிவைத்து ஏனை அகவுணர்வின் றிற னெல்லாம் மிகச் சுருங்கவே சொல்லப்பட்டன. புறத்தே விரிந்த அறிவெல்லாம் முறைமுறையே சுருக்கப்பட்டு அகத்தே செல்வழி அஃதொன்றின் மாத்திரமே உறைத்து நிற்றலிற் புறப்பொருள்வழி வைத்து விளக்கப்படும் அகப் பொருளெல்லாம் மிகச் சுருக்கிக் கூறுதலே மனவியற் கைக்கு இயைந்ததாம். இங் நூட்பஞ் செவ்விதி னறிந்த உருத்திரங்கண்ணாரது அறிவின் மாட்சி அளவிடற்பாற் றன்று.

இனிக், ‘கரிகாற் பெருவளத்தான் பகைவர்மேலோச் சிய வேலைக்காட்டினும் யான் செல்ல விரும்பிய கானம் மிகவுங்கொடுமையாய் இராநிறப், இவள் அகன்ற மென் ரேரோ அவன் செங்கோலினுங் குவிர்ந்திருக்கின்றன வாகவின், ஏ நெஞ்சமே! என் காதலி இங்கே தனியளா யிருப்ப யான் காவிரிப்பூம்பட்டினத்தையே பரிசிலாகப் பெறுவேனுமினும் இவளைப்பிரிந்துவருதற்கு ஒருப்படேன்;’ என்று தன் காதலியைப் பிரிந்து போதற் கெழுந்த தலை மகன் பின் அவளைப் பிரியமாட்டானுய்த் தன் நெஞ்சை நோக்கிக் கூறியதாக இச் செய்யுள் உருத்திரங் கண்ண னாரா வியற்றப்பட்டது. இதில் ‘திருமாவளவன் றவ்வார்க் ப. ஆ.—2

கோக்கிய, வேலினும் வெய்ய கானமவன், கோலிலுங் தண் ணிய தடமென் ரேளே' என்பதே இப் பாட்டின் முதற்கண் வரற்பாலதா லெனின் ; புறப்பொருளை முற்கூறி அவ்வாற் ஐல் அறிவை இழுத்துச் சென்றே அகப்பொருட்கட்ட பதிய வைத்தல் வேண்டுமாகலானும், 'பட்டினப்பாலீ' என்னு மிதன் பெயர்க்கேற்ப முதலிற் பட்டினத்தின் சிறப்பைக் கூறிவைத்து அதன்பின்னே பாலீ யொழுக்கங் கூறல் வேண்டுமாகலானும் முதலிரு நூற்றுப் பதினெட்டு அடிகள் காறும் காவிரிப்பூம்பட்டினச் சிறப்பையே கூறுவாராயினர். அற்றேல், இடையிற்கூறிய “வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே” என்னு மிவ்வகப் பொருளடிக ஸிரண்டீனையும் இறுதியில் நின்ற ‘வேலினும் வெய்ய கானம்’ என்பதனேடு சேர்த்துக் கூறுதலே அமை யும்; என்னை? முதல் இருநூற்றுத்தொண்ணுாற்றேழ் அடி களும் புறப்பொருளே இடையாறுது கூறி மற்றை அகப் பொருளெல்லாம் ஏனை நான்கடியாற் கூறி முடிப்பது பொருங்குமாகவின் எனின் ; அற்றன்று, முழுவதாலும் புறப்பொருளே கூறிச்செல்லிற் பயில்வோருணர்வு சலிப் படையுமாகலானும், இவ்வுடம்பு உளதாங்காறும் புறப் பொருள் வழிச்சென்று மடங்கி அகத்தே குவிந்த அறிவு அவ்வகமுகமாயே யொழியாது திரும்பவும் புறம்படக் காண்டு மாகலானும், புறப்பொருளெல்லாஞ் சொல்லிக் கொண்டுபோய் இறுதியில் மாத்திரம் அகப்பொருட்டுறை யுரைப்பின் புறத்தே சென்றுமடங்கி அகத்தே போய்க் குவிந்த அறிவு மறித்தும் புறம்படாதுபோலு மெனப்பட்டு இயற்கையொடு முரணுமாதலானும், காவிரிப்பூம்பட்டினச் சிறப்புக் கூறியின் அவ்வகப்பொருளைப் பிளவுசெய்து முன்னிரண்டடியை இடையேவைத்தும் பின்னிரண்டடியை இறுதியில் வைத்தும் இவற்றின் நடுவே கரிகாற் பெருவளத்

தான் வெற்றித்திறம் விளம்பியும் சென்றால் முதற்கட்ட புறத் தரு வழிச்சென்று அகத்தடங்கிய அறிவு இன்னும் புறம் பட்டுப்போய்ப் பெயர்த்தும் அகத்தடங்கி இங்ஙனம் இயங்கப்பெறு மியல்பினதென்னும் மக்கள் மனவுண்மை நன்கறியக் கிடக்குமாகலானும், அகப்பொருள்தி நான்களை யும் ஒரு சேர இறுதியில் நிறுத்திக் கூற ஒருப்பட்டிலராய் இடையிலிரண்டும் இறுதியிலிரண்டுமாக வைத்தருளினு ரென்க. அற்றேல், ‘வேலினும் வெய்ய’ என்னும் இறுதி யிரண்டடியினையும் இடையில் வையாது ‘வாரிருங்கூந்தல்’ என்பவற்றை மாத்திரம் இடையில் ரென்னியெனின்; தன் மருங்கிருந்து ‘காதற்கொழுநன் பிரிவனே’ என ஐயுற்ற ஆற்றாலாம் தன் மனையாள் ஐயங் தீர்த்து அவளைத் தேற்றுத் துறவான் ‘வேலினும் வெய்ய கானம்’ என்பதை முதலிற் சொல்வனுயின் ‘என் காதலன் என்னை இங்கே விடுத்து ‘இப்பெற்றித்தாங் கானத்திலே போயின் எவ்விடர் நேருமோ’ என மேலுமேலும் ஆற்றுமை மிக்கு வருந்துவளாகலின் அதனை முதற்கட்ட கூறப்பெறுன்; மற்று ‘இவளைப் பிரிந்து வாரேன்’ என்பதை முதற்க இறைப்பின் அது கேட்ட துணையானே இவள் ஆற்றுமை நீங்கி இன்புறவளாகலின் “வாரிருங் கூந்தல் வயங்கிமு யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே” என்பதையே ஆண்டிடைக்கட்டபடுத்துக் கூறினார் ஆசிரியர் என்க. அல்ல தூலம் காவிரிப்பூம்பட்டினம் என்னும் புறஇடத்தைக் கூறியவுடனே அகவிடத்தைக் கூறுதலே பொருத்தமுடைத் தாகலானும் அவ்வாறதனை முன்வைத்தா ரென்க.

இனிக் காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய ஆசிரியர் அதன்கட்ட செங்கோலோச்சும் அரசன் கரிகார் பெருவளத்தானையுங் கூறல்வேண்டுவது மரபாகலின் இடையில் நிறுத்திய அகப்பொருட்டுறைக்கும் அத்துறை

முடிவாய் இறுதியில்நின்ற அடிகட்கும் இடையே யுள்ள சங்குவாயறிந்து அதன்கண் அவ்வரசன் வலத்தைச் சிறந்தெடுத்துக்கூறி இறுதியில்நின்ற அகப்பொருளோடுஇயைபு படுத்துவாராயினர். இங்ஙனமெல்லாம் செய்யுளியற்றும் நட்பம் முற்றமுணர்ந் திதனை அமைத்த இவ்வாசிரியர் உருத்திரங்கண்ணால் நட்பவினைத்திறன் ‘மூல்லீப்பாட்டு’ இயற்றிய ஆசிரியர் நப்புதனால் நட்பவினைத்திறத்தோடு ஒப்புமைபெற்று விளங்கித் தோன்றுதல் காண்க.

உ. பட்டினப்பாலை

வகையில்புகழ் வயங்குவென்மீன்
றிசைதிரிந்து தெற்கேகினுங்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி

ஞ வான்பொய்ப்பினுங் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி

புனல்பரங்து பொன்கொழிக்கும்
விளைவரூ வியன்கழனிக்
கார்க்கரும்பின் கமழூலைத்

க 10 ^{தீதெறுவிற் கவின்வராடி}
நீர்ச்செறுவி ணீணைய்தற்
பூச்சாம்பும் புலத்தாங்கட்
காய்ச்செங்கெற் கதிரருந்தி

மோட்டெருமை முழுக்குழவி
கஞ் கூட்டுகிழற் றுயில்வதியுங்

கோட்டெங்கிற் குலைவாழைக்
காய்க்கழுகிற் கமழ்மஞ்ச

வினமாவி னினைர்ப்பெண்ணை
முதற்சேம்பின் முளையிஞ்சி

ஈ 10 யகனகர் வியன்முற்றத்துச்
சுடர்நுதன் மடநோக்கி
னேரிமை மகளி ருணங்குனைக் கவருங்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு
உஞ் முக்காற் சிறுதேர் முன்வழி விலங்கும்²

(பாடம்) 1. ‘தீதெறுதலீன்?’ 2. ‘விலக்கும்?’

விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக்
 கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக்
 குறும்பல்லூர் நெடுஞ்சோணுட்டு
 வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
 ஈ0 கெல்லெரடு வந்த வல்வரய்ப் பஃறி
 பஜைனகிலைப் புரவியி னஜைனமுதற் பிணிக்குங்
 கழிசுழுப்படப்பைக் கலியானர்ப்
 பொழிற்புறவிற் பூங்தண்டலை
 மழைநீங்கிய மாவிசும்பின்
 ஈடு மதிசேர்ந்த மகவெண்மீ
 அருகெழுதிற அயர்கோட்டத்து
 முருகமர்பூ முரண்கிடக்கை
 வரியணிசுடர் வான்பொய்கை
 யிருகாமத் திஜையேரிப்
 ச0 புலிப்பொறிப் பேர்க்கதவிற்
 றிருத்துஞ்சுங் திண்காப்பிற்
 புகழ்நிலைஇய மொழிவளர
 வறநிலைஇய வகனட்டிற்
 சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
 ஈநு யாஹுபோலப் பரங்தொழுகி
 யேறுபொரச் சேருகித்
 தேரோடத் துகள்கெழுமிழி
 நீரூடிய களிறுபோல
 வேறுபட்ட வினையோ வத்து
 இ0 வெண்கோயின் மாசுட்டுக்
 தண்கேணித் தகைழுற்றத்துப்
 பகட்டெடுத்தின் பல்சாலைத்
 தவப்பள்ளித் தாழ்காவி
 னவிர்சடை முனிவ ரங்கி வேட்கு

நுதி மாவுதி நறும்புகை முஜைஇக் குழிறம்
மாயிரும் பெடையோ டிரியல் பேரகிப்
புதங் காக்கும் புகலருங் கடிநகர்த்
தாதுணம் புறவொடு துச்சிற் சேக்கு
முதுமரத்த முரண்களரி

கூ ० வரிமண லகன்றிட்டை

யிருங்கிளை யின்னெக்கற்

¹கருங்தொழிற் கலிமாக்கள்

கடலிறவின் சூடுதின்றும்

வயலாமைப் புழுக்குண்டும்

கூஞு ²வறளடம்பின் மலர்மலைந் தும்

புனலாம்பற் பூச்சுடியு

நீணிற விசம்பின் வலனேர்பு திரிதரு

நாண்மீன் விராய கோண்மீன் போல

மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக்

எ ० கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப்

பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ³

திருஞ்செருவி னிகன்மொய்ம்பினேர்

கல்லெறியுங் கவண்வெரி இப்

புள்ளிரியும் புகர்ப்போக்கைதப்

எ । பறழ்ப்பன்றிப் பல்கோழி

யுறைக்கிணற்றுப் புறச்சேரி

மேழகத் தகரெராடு சிவல்விலோ யாடக்

கிடுகுங்கைத் தெங்கூன்றி

நடுகல்லி னரண்போல

அ ० நெடுங்தாண்டிலிற் காழ்சேர்த்திய

குறுங்கூரைக் குடிநாப்ப

(பாடம்) 1. ‘கருங்தொழுதி.’ 2. ‘வறளடம்பின்.’
3. ‘பிறக்கொடாஅது?’

ஸிலவடைந்த விருள்போல
வலையுணங்கு மணன்முன்றில்
வீழ்த்தாழைத் தாட்டாழ்ந்த
அஞு வெண்க தாளத்துத் தண்பூங் கோதையர்
சினைச்சுறவின் கோடுகட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினுன்
மடற்றுழை மலர்மலைந்தும்
பினர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்¹
கூ புன்றலை யிரும்பரதவர்
பைந்தழைமர மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லா
துவவுமடிந் துண்டாடியும்
புலவுமனற் பூங்கானன் .

கஞு மாமலை யனைந்த கொண்மூப் போலவுங்
தாய்முலை தழுவிய குழவி போலவுங்
தேறுநீர்ப் புணரியொ டியாஹுதலை மணக்கு
மலியோதத் தொலிகூடற்
றி துநிங்கக் கடலாடியு

கா 100 மாசபோகப் புனல் படிந்து
• மலவ னுட்டியு முரவுத்திரை யுழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டு
மகலாக் காதலொடு பகல்விளை யாடிப்
பெறற்கருங் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்

காஞு பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத்
துணைப்புணர்ந்த மடமங்கையர்
பட்டுநீக்கித் துகிலுடுத்து
மட்டுநீக்கி மதுமகிழ்ந்து
மைந்தர் கண்ணி மகளிர் சூடவு

(பாடம்) 1. ‘மகிழ்ந்தும்?’

- ககு மகளிர் கோதை மைந்தர் மலையவு
 நெடுங்கான் மாடத் தொள்ளூரி நோக்கிக்
 கொடுந்தியிற் பரதவர் குருஉச்சுடரெண்ணைவும்
 பாட லோர்த்து நாடக கயங்தும்
 வெண்ணிலவின் பயன்றுய்த்துங்
- கக்ஞ கண்ணடைஇய கடைக்கங்குலான்
 மாஅகாவிரி மணங்கூட்டுங்
 தூஉவெக்கர்த் துயின்மடிந்து
 வாலினர் மடற்றுழை
 வேலரழி வியன்றெருவி
- ககு னல்லிறைவன் பொருள்காக்குங்
 தொல்லிசைத் தொழின்மாக்கள்
 ¹காய்சினத்த கதிர்ச்செல்வன்
 ஹேர்பூண்ட மாஅபோல
 வைக்கெருறு மசைவின்றி
- கக்ஞ யுல்குசெயக் குறைபடாது
 வான்முகந்தநீர் மலைப்பொழியவு
 மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவு
 மாரிபெய்யும் பருவம்போல
 நீரினினரு நிலத்தேற்றவு
- கங்கு நிலத்தினின்று நீர்ப்பரப்பவு
 மளங்த றியாப் பலபண்டம்
 வரம்பறியாமை வங்தீண்டி
 யருங்கடிப் பெருங்காப்பின்
 வலியுடை வல்லணங்கினேன்
- கங்கு புலிபொறித்துப் புறம்போக்கி
 மதிநிறைந்த மலிபண்டம்
 பொதிமுடைப் போரேறி

மழையாடு சிமய மால்வரைக் கவரஅன்
 வரையாடு வருடைத் தோற்றம் போலக்
 கூட கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை
 யேழகத் தகரோ உகனு முன்றிற்
 குறுங்தொடை நெடும்படிக்காற்
 கொடுந்திண்ணப் பங்றகைப்பிற்
 புழைவாயிற் பேரகிடைகழி¹
 கூடு மழைதோடு முயர்மாடத்துச்
 சேவடிச் செறிகுறங்கிற்
 பாகிறைப் பகட்டல்குற்
 றாக்டைத் துகிர்மேனி
 மயிலியன் மரனேக்கிற்
 கடு கிளிமழலை மென்சாயலேரர்
 வளிநுழையும் வாய்பொருங்கி
 யோங்குவரை மருங்கி னுண்டா துறைக்குங்
 காங்தளங் துடுப்பிற் கவிகுலை யன்ன
 செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்
 கடுகு வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்
 குழல்கவ யாழ்முரல
 முழவதிர முரகியம்ப
 விழவரு வியலாவணத்து
 மையறு சிறப்பிற் நெய்வஞ் சேர்த்திய
 கூட மலரணி வாயிற் பலர்தொழு கொடியும்
 வருபுன றந்த வெண்மணற் கான்யாற்
 அருகெழு கரும்பி னெண்பூப் போலக்
 கூழுடைக் கொழுமஞ்சிகைத்²
 தாழுடைத் தண்பணியத்து³

(பாடம்) 1. ‘பேரிடைகழி?’ 2. ‘மிஞ்சிகை.’
 3. ‘தண்பணியத்து.’

கூடு வரலரிசிப் பலிசிதறிப்
 பாகுகுத்த பசமெழுக்கிற
 காழுன்றிய கவிக்குகின்
 மேஹான்றிய துகிற்கொடியும்
 பல்கேள்வித் துறைபோகிய
 கனம் தொல்லாணை நல்லாசிரிய
 ருறங்குறித் தெடுத்த வருகெழு கொடியும்
 வெளிலிளக்குஞ் கவிறுபோலத்
 தீம்புகார்த் திரைமுன்றுறைத்
 தூங்குநாவாய் துவன்றிருக்கை
 கனடு மிசைக்கும்பி னசைக்கொடியு
 மீன்றடிந்து விடக்கறுத்
 தூன்பொரிக்கு மொலிமுன்றின்
 மணற்குவை இ மலர்சிதறிப்
 பலர்புகுமைனப் பலிப்புதவி
 கஅம் னறவுநொடைக் கொடியோடு
 பிறபிறவு நனிவிரைஇப்
 பல்வே றுருவிற் பதாகை நீழிற்
 செல்கதிர் நுழையாச் செழுங்கர் வரைப்பிற்
 செல்லா நல்லிசை யமரர் காப்பி
 கஅடு னீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங்
 காலின் வந்த கருங்கறி மூடையும்
 வடமலைப் பிறந்த மணியும் பொன்னுங்
 குடமலைப் பிறந்த வாரமு மகிழுங்
 தென்கடன் முத்துங் குணகடற் றுகிருங்
 ககும் கங்கை வாரியுங் காவிரிப் பயனு
 மீழத் துணவுங் காழகத் தாக்கமு
 மரியவும் பெரியவு கெளிய வீண்டி
 வளங்தலை மயங்கிய கனங்தலை மறுகின்

நீர்நாப் பண்ணு நிலத்தின் மேலு
 கூடு மேமாப்ப வினிதுதுஞ்சிக்
 கிளைகவித்துப் பகைபேணுது
 வலைஞர்முன்றின் மீன்பிறழவும்
 விலைஞர்க்குரம்பை மரவீண்டவுங்
 கொலைகடிந்துங் களவுநீக்கிய
 २०० மமரச்ப் பேணியு மரவுதி யருத்தியு
 நல்லானென்டு பகடோம்பியு
 நான்மறையோர் புகழ்பரப்பியும்
 பண்ணிய மட்டியும் பசம்பதங் கொடுத்தும்
 புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்க
 २०५ கொடுமேழி நசையுழவர்
 நெடுநுகத்துப் பகல்போல
 நடுவுநின்ற நன்னென்சினேர்
 வடுவஞ்சி வாய்மொழிக்து
 தமவும் பிறவு மொப்ப நாடிக்
 २१० கொள்வதூடு மிகைகொள்ளது கொடுப்பதூஉங்

[குறைபடாது]

பஸ்பண்டம் பகர்ந்துவீசுங்
 தொல்கொண்டித் துவன்றிருக்கைப்
 பஸ்லாயமொடு பதிபழகி
 வேறுவே ருயர்ந்த முதுவா யொக்கற்
 २१५ சாறயர் மூதார் சென்றுதொக் காங்கு
 மொழிபல பெருகிய பழிதீர் தேநத்துப்
 புலம்பெயர் மாக்கள் கலங்தினி துறையு
 முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்
 வாரிருங் கூங்தல் வயங்கிழை யொழிய
 २२० வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க்
 கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்

பிறர்பினி யகத்திருந்து பீடுகாழ் முற்றி
யருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிப்புக் காங்கு

உடநு நுண்ணிதி னுணை நாடி நண்ணூர்
செறிவுடைத் தின்காப் பேறி வரள்கழித்
துருகெழு தாய மூழி னெய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்
கடியரண் டொலைத்த கதவுகொன் மருப்பின்

உடம் முடியுடைக் கருந்தலை புரட்டு முன்று
ஞுகிருடை யடிய வோங்கெழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்
பெருஙல் வரனத்துப் பருந்துலாய் நடப்பத்
தாறிவர் துறுகற் போலப் போர்வேட்டு

உடநு வேறுபல் பூளையோ டூழினை சூடிப்
பேய்க்க னன்ன பிளிருகடி முரச
மாக்க னகலறை யதிர்வன முழங்க
முளைகெடச் சென்று முன்சம முருக்கித்
தலைதவச் சென்று தண்பளையெடுப்பி
உடம் வெண்பூக் கரும்பொடு செங்கெ னீடி
மாயிதழக் குவளையொடு நெய்தலு மயங்கிக்
கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக்
கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச்
செறுவும் வாவியு மயங்கி நீரற்

உடநு றறுகோட்ட டிரலையொடு மரன்பினை யுகளவுங்、
கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி
யந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழி
வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியிற்
உடும் பருங்கை நெடுங்தா னைலகத் தீண்டிப்

பெருங்கல் யானையொடு பிடிபுணர்க் துறையவு
 மருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின்
 முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்க்க
 திரிபுரி நரம்பின் றீங்தொடை யோர்க்கும்
 உஞ்சு பெருவிழாக் கழிந்த பேளமுதிர் மன்றத்துச்
 சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி
 யழல்வா யோரி யஞ்சவரக் கதிர்ப்பவு
 மழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவுங்
 கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தஸைஇப்
 உக.0 பினங்தின் யாக்கைப் பேய்மக வென்றவுங்
 கொடுங்கான் மாடத்து நெடுங்கடைத் துவன்றி
 விருங்துண் டானுப் பெருஞ்சோற் றட்டி
 வெளங்சவர் நல்லி அுயர்திணை யிருங்து
 வைங்கினி மிழற்றும் பாலார் செழுககர்த்
 உஞ்சு தொடுதோ ஸடியர் துடிபடக் குழீஇக்
 கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட
 வணவில் வறுங்கூட் டுள்ளகத் திருங்து
 வலோவாய்க் கூகை நண்பகற் குழறவு
 மருங்கடி வரைப்பி னார்கவி னழியப்
 உள.0 பெரும்பாற் செய்து மமையான் மருங்கற
 மலையகழக் குவனே கடறூர்க் குவனே
 வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத்
 தான்முன்னிய துறைபோகவிற்
 பல்லெலவியர் பணிபொடுங்கத்
 உஞ்சு தொல்லருவாளர் தொழில்கேட்ப
 வடவர் வரடக் குடவர் கூம்பத்
 தென்னவன் றிறல்கெடச் சீறி மன்னர்
 மன்னெனயில் கதுவு மதனுடை நோன்றுண்
 மாத்தானை மறமொய்ம்பிற்

உ-அ० செங்கண்ணுற் செயிர்த்து நோக்கிப்
புன்பொதுவர் வழிபொன்ற
விருங்கோவேண் மருங்குசாயக்
காடுகொன்று காடாக்கிக்
குளங்தொட்டு வளம்பெருக்கிப்

உ-ஆ० பிறங்குகிலை மாடத் துறந்தை போக்கிக்
கோயிலொடு குடிநிறீஇ
வாயிலொடு புழையமைத்து
ஞாயிரேஹும் புதைநிறீஇப்
பொருவேமெனப் பெயர்கொடுத்

உ-க० தொருவேமெனப் புறக்கொடாது
திருக்கிலைஇய பெருமன்னெயின்
மின்னெனி யெறிப்பத் தம்மொளி மழுங்கி
விசிபினி முழவின் வேந்தர் குடிய
பசுமணி பொருத பறேரெஹும்க் கழற்காற்

உ-கு० பொற்றெருடிப்-புதல்வ ரோடி யாடவு
முற்றிழை மகளிர் முகிழ்முலை தினோப்பவுஞ்
செஞ்சாங்து சிதைந்த மார்பி னெண்பூ
ணரிமா வன்ன வணங்குடைத் துப்பிற்
மிருமா வளவன் ரெவ்வர்க் கோக்கிய

ந-ா० வேலினும் வெய்ய கானமவன்
கோலினுங் தண்ணிய தடமென் ரேவே.

ஈ. போருட்பாகுபாடு

(க - அ) காவிரியாற்றின் கீறப்பு

குடகமலையினிடத்தே தோன்றி என்றும் நீர் அரூது ஒழுகும் இயல்பினதாய்ச் சோழநாட்டை வளம்படுத்துவருகின்ற காவிரியாற்றின் சிறப்பு முதற்கட் சொல்லப்படுகின்றது. மழை வறக்குங் காலத்தில் சுக்கிரன் எனப்படும் வான்மீன் கீழ்த்திசையினின்று மேற்றிசையிற் செல்லாமல் தென்றிசைப் பக்கமாய்ச் செல்லுமென்பதும், மழைத்துளி யைப் பருகி உயிர்வாழ்கின்ற வானம்பாடிப்புள் அது பெறு மையின் அப்போது மிக வாடுமென்பதும், இத்தன்மையாக மழைபெய்யாது மாறிப்போன அவ் வற்கட காலத்திலும் காவிரியாறு நீர்வற்றூது ஒழுகிப்போய் வயல் நிலங்களை நிறைத்து அங்கே பொற்றுகளையும் திரட்டித் தொகுக்குமென்பதும் சொல்லப்படுகின்றன.

(க - கக) சோழநாட்டு மருதநிலவளம்

வயல்கள் என்றும் மாருமல் விளைந்துகொண்டிருக்கின்றன. அங்கே கருப்பஞ்சாற்றைக் காய்ச்சுகின்ற கொட்டில்கள் பல இருக்கின்றன. அவற்றில் அதனைக் காய்ச்சும்போது உண்டாகும் தீப்புகைபட்டுப் பக்கத்தே வயல்களில் மலர்ந்த நெய்தற்பூக்கள் அழகுகெட்டு வாடுகின்றன. காய்த்த செந்நெற்கதிரை நிரம்ப உண்டு வயிறு பருத்த முற்றின் ஏருமைக்கன்றுகள் ஆங்காங்குள்ள நெற்கூடுகளின் நீழுலிலே உறங்கிக் கொண்டிருக்கின்றன. குளில் நெருங்கின தென்னை குலைவாழை பாக்குக்காயையுடைய கழுகு மா பனை முதலைய மரங்களும் மஞ்சள் சேம்பு இங்கி முதலைய செடிகளும் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன; என்பது சொல்லப்பட்டது. இதுகாறுங் காவிரிபாயுஞ் சோழ

நாட்டின் வளம் பொதுவகையாற் கூறி இனிப் பாக்கம் கழி முதலியவற்றின் சிறப்பை விரித்துக் கூறப்படுகின்றார்.

(உ-உ) பாக்கம்

பாக்கங்களிலே அகன்ற வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவ் வீட்டு முற்றங்களிலே உலரவைத்திருக்கும் நெல்லுக்குக் காவலாய் இருக்குஞ் சிறு பெண்கள் ஒளி விளங்கு நெற்றியும் கள்ளம் அறியாத பார்வையும் திருந்திய அணிகலங்களும் உடையர்; இவர்கள் அந் நெல்லைத் தின்ன வருங் கோழிகளை வெருட்டும் பொருட்டு ஏறிந்த சுறவுக்குழைகள்¹ அம் முற்றத்திற் சிதறிக்கிடந்து, அங்கே சிறுபையன்கள் மூன்று உருள் உடைய சிறிய தேரைக் குதிரையின்றி இமுத்துக்கொண்டு வருகையில், அதன் உருள்களை இடறி அச் சிறுதேர் போகாமல் வழிமுன்பை விலக்குகின்றன.² தாம் மனங்கலங்குதற்குக் காரணமான பகைதமக்குச் சிறிதுமில்லாமையால் மனக்கொழுமையினை யுடைய பல குடிகள் நிறையப் பெற்றிருக்கின்றன அப் பாக்கங்களைல்லாம்.

(உ-உ-உ) படப்பை முதலியன்

இனி ஒன்றற்கொன்று அருகிலுள்ள பல ஊர்களையுடைய நீண்ட சோழனுட்டில் எங்குஞ்சென்று வெள்ளிய உப்பை விலைசெய்து நெல்லை ஏற்றிக் கொண்டுவந்த வலிய படகுகள் பந்தியிலே நிற்குக் குதிரைகளைப்போலத் தறிக்கடோறுங் கட்டப்பெற்றிருக்கும் உப்பங்கழிகள் சூழ்ந்த

1. இக் காலத்தில் இதனைச் சிமிக்கி என வழங்குவார்.
2. “பொற்சிறு தேர்மிகைப் பைம்பொற் போதகம் நற்சிறு ஞார்தவி னங்கைமார் வீரீஇ
உற்றவர் கோழிமே வெறிந்த வொண்குழை மற்றத்தே ரூருள்கோடா வளமை சான்றவே.”

என்றார் சிந்தாமணியினும்.

ப. ஆ.—³

நெய்தல் நிலத்துத் தோட்டங்களும், மனவெழுச்சி தருதற் கேதுவான புதுவருவாயினையுடைய தோப்புகளும், அத் தோப்புகளுக்குப் புறம்பேயுள்ள பூஞ்சோலைகளும், முகிற் கறை சிறிதுமில்லாது தெளிந்த வானத்தில் திங்களைச் சூழ்ந்து மகம் என்னும் வான்மீன் விளங்கினாற் போன்ற கரையினை அல்லது கோயிலையுடைத்தாய் மணங்கமழும் பல வண்ணப்பூக்கள் நிரம்பியிருத்தலாற் பலநிறமுடைத்தாய்த் தோன்றும் பொய்கைகளும், இம்மையிலும் மறுமையிலும் காமவின்ப நுகர்ச்சியினைப் பயக்கும் இணைந்த ஏரிகளும், அக் காவிரிப்பூம் பட்டினம் எங்கும் இருக்கின்றன.

(சு- 40) சோறிமே அட்டிற் சாலைகள்

கதவுகளைல்லாம் புலியிருக்கள் செதுக்கப்பட்டன வாய்த் தம்வாய் பொருந்தப் பெற்றிருப்பத், திருமகளை எழுதிய திண்ணிய மதில்கள் அமைந்து இம்மையிற் புகழ் பரம்புதற்குக் காரணமான.. நற்சொல் வளரவும் மறுமையினைத் தருதற்குரிய அறவொழுக்கம் நிலைபெறவுஞ் சிறந்த அடுக்களைகளில் மிகுதியாகச் சமைத்த சோற்றை வடித்த லால் ஒழுகுங் கொழுங் கஞ்சியானது யாற்றில் வெள்ளம் வந்தாற்போல எங்கும் பரவி ஒடுவதாயிற்று; அக் கஞ்சியைக் கண்டு பருகுதற்குச் சென்ற எருத்துமாடுகள் ஒன் ரேபெடான்று சண்டையிடுதலால் அது மண்ணெடு கலந்து சேருய்ப் பின் தேர்கள் ஒடுதலாற் புழுதியாய் மேலெழுந்து பல வேறுவகையான சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்த வெள்ளிய அரண்மனையின்மேற் படிந்து வெண்ணீற்றிற் புரண்ட களிற்றியானைபோல் அழுக்கேறப் பண்ணுவதாயிற்று.

(கு - 41)

இன்னும், குளிர்ந்த கிணறுகள் பொருந்தப் பெற்றன வாய்ப் பெரிய எருத்து மாடுகள் நிற்கும் பலசாலைகளும்,

தவ ஒழுக்கம் நடைபெறும் அமனர் பெளத்தருடைய பள்ளிகளும் ஆங்காங்குள்ளன.

(ஞா - ஞா) காளிகோட்டம்

தாம் தங்கும் இளமரக்காவிலே விளங்கிய சடைமுடியுடையரான முனிவர் நெருப்பிலிட்டு வேட்கும் நெய்ப் புகையைக் கண்டு புயலென அஞ்சிய குழிந்சேவல்கள் அச் சோலையிலிருத்தலே வெறுத்துத் தம்பெடைகளோடும் அவ் விடத்தை விட்டுப்போய்ப் பூதங்கள் காவலாயிருத்தலாற் புகுதற்கு அரிய காளிகோட்டத்திற் சென்று தொதுணம் புறைகளோடும் ஓர் ஒதுக்கிடத்தே தங்கி யிருக்கும்.

(குக - எச்) சேம்படவர் துப்பம்

நெடுநாட்பட்ட மரங்களை யுடையவாய்ச் சண்டையிடுதற்குச் சமைத்த இடங்களும் நீர் அரித்த கரிய மணலும் உள்ள அகன்ற மேட்டுக் குப்பங்களில் குடியிருக்கும் பெரிய சுற்றத்தினையும் இனமான உறவினையுடைய வலிய தொழிலாளரான செம்படவர் கடல் இருமீனின் சுட்ட தசையைத் தின்றும், வயல் ஆமையைப் புழுக்கின இறைச் சியை உண்டும், வயலிற் படர்ந்த அடப்பம்பூலைத் தலையிற் கட்டியும், நீரில் நின்ற ஆம்பல்மலரைப் பறித்துச் சூடியும், நீலங்றத்தினையுடைய வானத்தில் வஸ்புறமாய் எழுந்து சுழன்று திரியும் நட்சத்திரங்களோடு கூடிய கிரகங்களைப் போலச் சண்டையிடாநின்ற அவ் வகன்ற மன்றத்திற் பலரும் ஒருங்கு திரண்டு கையொடு கைபினைத்தும் படைக்கலங்களோடு படைக்கலா் தாக்கியும் உடம்போடு உடம்புட உரைசியும் மிக்க சினத்தோடும் ஒருவர் ஒருவர்க்குப் பின்னிடையாது பெருஞ்சண்டை செய்து அதனாலும் வலியடங்காராய் ஒருவரோடொருவர் மாறுபட்டுக் கல்லீ

வீசுகின்றனர். அங்கும் அவர் ஏறியுங் கவண்கல்லிற்கு மிக அஞ்சிப் பச்சென்ற பணைமரத்தின்மே விருந்த பறவைகள் பறந்துபோகின்றன.

(எடு - என) புறங்கேரியின் தன்மை

குட்டிகளையுடைய பன்றியும் பல கோழிகளும் உறை வைத்த சிறிய கிணறுகளும் இருக்கின்ற அச் செம்படவர் புறங்கேரியிலே செம்மறிதூட்டுக்கிடாய்களோடு கொதாரிப் பறவைகள் விளையாடா நிற்கும்.

(எவு - காடு) காவிரித்துறைச் சீறப்பு

நட்டகல்லிற் ரெய்வமாய் நின்றவனுக்குக் கேட கத்தை வரிசையாவைத்து வேலை நிறுத்தியவாறுபோல நீண்ட தூண்டிற்கோலைச் சார்த்திவைத்திருக்கும் குறுகின கூரையையுடைய குடியிருப்புகளின் நடுவில், நிலவின் இடையிலே சேர்ந்த இருளைப்போல மீன்வலை யுலரும் வெள்ளிய மணல்பரந்த முற்றத்தின்கண், விழுதையுடைய தாழுஞ்செடியின்கீழ் வளர்ந்த வெண்கூதாள மலராற் செய்த மாலையையனிந்தவராய்ச் சினைகொண்ட சுருமீன் கொம்பை நட்டு அதனையே இருக்குமிடமாக ஏற்றிய வலிய கடற் ரெய்வத்தின் பொருட்டாக மடலையுடைய தாழைமலரைச் சூடியும், பொரிந்த மரத்தினையுடைய பணையின் கள்ளைக் குடித்தும், புல்லிய தலையினை யுடைய செம்படவர் பசிய தழையினை யுடுத்த தம் பெண்டிரோடும் பரந்த பனிக்கடலில் மீன் பிடிக்கவுஞ் செல்லாது அத் தொழிலைவிட்டு முழுமதி விளங்கும் உவாநாளிலே தாம் வேண்டுவன உண்டு விளையாடியும், பின் புலால்நாற்றம் வீசுகின்ற மணலையுடைய பூங்கானற்சோலையில் கரியமலையைப் பொருந்திக்கிடந்த செக்கர்மேகம் போலவும் தாயின் கொங்கையைத் தழுவிக் கிடந்த மகவைப்போலவும் தெளிந்த நிறையுடைய கடு

லொடு காவிரியாறு சென்று கலக்கும் மிகக் குளிர்ந்து முழங்கா நின்ற புகார்முகத்தில் தீவினைபோகக் கடல்முழுக் காடியும், பின் அவ்வுப்புநீங்க வேறுநீரிலே குளித்தும், நண்டுகளைப் பிடித்து ஆட்டியும், உலவுகின்ற அலையிற்போய் அதனை உழக்கியும், பாவைசெய்தும், ஓம்பொறிகளானும் நுகரப்படுவனவெல்லாம் நுகர்ந்து மயங்கியும், அவர்கள் ஒருவரை யொருவர் நீங்காத காதற்கிழமை யுடையராய், இவ்வாறு பகற்பொழுதெல்லாம் போக்குதற்குக் காரண மாவதாய்ப் பெறுதற்கரிய பழஞ் சிறப்புக்களையுடைய சவர்க்க நாட்டை ஒப்பதாய் என்றும் பொய்யாமல் நீர் வருதலையுடையதாய்ப் பூக்கள் நிறைந்த காவிரித்துறை விளங்குமென்க.

(கங்கூ - கக்கு) கடையாமச் சீறப்பு

தங்கொழுநரைப் புணர்ந்த அழகிய மங்கையர் பட்டாடைகளைக் களைந்தெறிந்து வெண்டுகில் உடுத்தவராய்த் தேனுண்டலை விடுத்துக் காமவின்பச் சுவைத்தேனை நிறைய உண்ணுநின்று தங்காதலர் சூடிய மாலையைத் தமதென் ரெடுத்துச் சூடிக்கொள்ளவும், தங் காதலிமார் மலைந்த கோதையைத் தமதென்று அவர் காதலர் அணிந்து கொள்ளவுமாக அவர் காமவின்பச் சுவை நுகர்கின்ற, உயர்ந்த மாடங்களில் ஏரியும் விளக்கங்களைப் பார்த்து முன்வளைந்த கட்டுமரத்தைக் கடலிடத்தே கொண்டு சென்ற பரதவர் அவற்றை எண்ணுநிற்பவும், அந்நகரத்தி அள்ளார் இரவில் முன் யாமத்துப் பாட்டுக் கேட்டும் நாடகம் பார்த்தும் வெண்ணிலவிற் பெறும் பயன்களைத் துய்த்தும் கண் ஊறக்கம் பெற்ற கடையாம மென்க.

(கக்கூ - கட்டு) சுங்கங்கோள்வோர் தீலை

அவ் வியாமத்திலே, பெரிய காவிரியாறு பலவயி நிருந்த பூக்களின் மணமெல்லாம் திரட்டிக்கொண்டு வந்து

சேர்க்கும் தூய எக்கர் மணலில் அபர்ந்து உறங்கிய வண்ண மாய், வெள்ளிய பூங்கொத்தும் மடலும் உள்ள தாழை யினையும் கரையினையுடைய அகன்ற பண்டசாலைத் தெரு வில் நல்ல அரசனது பொருளைப் பிறர் கவராமற் காக்கும் அடிப்பட்ட புகழினையுடைய காவற் றெழுமிலாளர் காடுஞ் சினத்தையுடைய வெங்கதிர்ச் செல்வனுண பகலவனது தேரிற் கட்டிய புரவி ஒரு நொடிப்பொழுதாயினும் மடிந் திராது இயங்குதல்போல நாடோறும் இளைப்புரை சுங்கங் கொள்ளும்படியாக இருப்ப ரெண்க.

(கடனு - கஷக) பண்டசாலை ழற்றம்

குறைவின்றி முகந்த நீரை முகில் மலையிலே பொழி யவும், மலையிற் பொழிந்த நீர் கடலிற் சென்று பரவவும் மாரிக்காலத்தே பெய்தல் போலப் பிறநாடுகளி விருந்து கடன்மேல் வந்தன கரையி லேறவும், தமிழ்நாடுகளி விருந்து வந்து கரையிற் கிடப்பன பிறநாடுகளுக்குப் போகல்வேண்டி நீர்மேல் மரக்கலங்களிற் சேரவுமாக, அறிவான் அளந்தறிதற் கரியவாகவுள்ள பல பண்டங்களும் வரம்பறியப்படாவாறு வந்து தொக, அரிய காவலமைந்த பெரிய சுங்கச்சாவடியிலே காவற்காரன் சோழ மன்னர் அடையாள முத்திரையான புலியை இலச்சினையாக இட்டுப் பின் அவற்றை வெளியே போக்கினமையால், மதித்தறியப்பட்ட அப் பல பண்டங்களும் பொதிந்து வைக்கப்பட்ட மூட்டைப்போர்மேல் ஏறி முகில் உலாவப்பெறுங் குவட்டினையுடைய பெரிய மலைப் பக்கங்களிலே விளையாடும் வருடை மான்களின் ஞேற்றம் போலக் கூரிய நகங்களையுடைய ஆண் நாய்கள் ஆட்டுக் கிடாய்களோடு குதிக்கும் பண்டசாலை முற்றமென்க.

(கஷங் - கடனுஅ.) அங்காடித் தெரு

அனுங் அனுஙப் படிகள் தொடுக்கப்பட்டு அமைந்த நின்டங்களிகள் சார்த்தியிருக்கும் சுற்றுத் தின்னைகளும்,

பல கட்டுகளும், சிறுவாயில் பெருவாயில்களும், பெரிய இடைகழிகளும்¹ பொருந்தச் சமைக்கப் பெற்றனவாய், நீர் முகில்கள் உராயும் உயர்ந்த மாடத்தில் சிவந்த அடியினையும் நெருங்கிய தொடைகளையும் பசிய அணிகலங்களையும் பெரிய அரையினையும் நூண்ணிய ஆடையினையும் பவளம் போல் நிறத்தினையும் மயில்போற் ரேற்றத்தினையும் மான் போல் நோக்கினையும் சிலிபோலும் மழலைமொழியினையும் மெல்லென்ற சாயலினையும் உடைய பெண்கள் தென்ற காற்று நுழையும் சாளரத்தைப் பொருந்தி நின்று, உயர்ந்த மலைப்பக்கத்தில் நூண்ணிய மகரந்தப்பொடியைச் சொரியும் காந்தட்செடியின் கனுக்களிலிருந்து கிளைக்கும் கவிந்த முகைக் குலையைப் போலும் தமது தொடி நெருங்கிய கையை மேலெடுத்துத் தொழு நிற்ப, முருகப்பிரானுக்கு வெறியாட்டு எடுக்கும் மகளிர்க்குப் பொருந்தப் பரம்பி வேய்ந்குழல் இசைக்கவும் யாழ் ஒலிக்கவும் முழா முழக்கஞ் செய்யவும் முரசம் ஒலிப்பவும் திருவிழா இடையறைது நடை பெறும் அங்காடித் தெருவென்க.

(குடுகூ—கஷா.) நகரிற் கோடிச்சீற்பு

குற்றமற்ற சிறப்பினையடைய தெய்வத்தை ஏற்று வித்த மலர்களனிந்த கோயில் வாயிலிலே பலருங் தொழுது செல்லுங்கோழிக்கொடியும், உணவுப் பொருள்கள் வைக்கப் பட்டிருக்குங் கொழுவிய பேழையினைத் தாழிடுவித்துப் போற்றிய குளிர்ந்த பலபண்டங்களின்மேல் வெள்ளிய அரிசியைப் பலியாகச் சிதறிப் பாகாகக் காய்ச்சி வார்த்த பசிய மெழுக்கைப் பூசிய கோல்களை நாட்டி அவற்றின்மேற் கவித்திட்ட சட்டத்தின்மேல், வருகின்ற நீராற் றிரட்டிச் சேர்க்கப்பட்ட வெண்மணல் நிரம்பிய காட்டியாற்றின்

1. இக்காலத்திலை ‘ரேழி’ என்று வழங்குவர்.

கரை மருங்கில் நின்ற அழுகிய கரும்பின் ஒண்டுப்போலத் தோன்றும்படியாக நட்ட துகிற்கொடியும், பலவாகிய நூற் கேள்விகளில் துறைபோகக் கற்றமையானே தொன்று தொட்டுப் பிறரை ஏவுவதற்கு உரிமைவாய்ந்த எல் ஆசிரியராயுள்ளார் வழக்கிட்டுப் பிறர்க்கு மெய்ப்பொருள் தெருட்டுதற் பொருட்டு நாட்டிய அச்சந்தருங் கொடி களும், கட்டுத் தறியை அசைக்குங் களிறுபோலக் காண் பார்க்கட்கினிய காவிரிப்பூம்பட்டினங்கடற்றுறை முகத்தில் நெருங்கி நின்று அசையும் மரக்கலங்களின்மேற் கட்டிய கொடிகளும், மீனையும் இறைச்சியையும் அறுத்து அவற் றின் ஊனை நெய்பிற் பொரிக்கின்றமையால் ஆரவாரம் நிறைந்த முற்றத்திலே மணலைக் குவித்து மலரைச் சிதறிக் கள்ளுண்பார் பலரும் நுழைதற்குக் காரணமான கள்ளுக் கடையின் பலதரப்பெற்ற வாயிலிலே கள்ளுவிற்றலை யறிவித் தற்கு அறிகுறியாகக் கட்டிய கொடியும், ஆகிய இவற்றேடு இன்னும் வேறு வேறு கொடிகளும் மிகக் கலவாநிற்பப் பலவேறு உருவாற் சிறந்த பெருங்கொடிகளும் நிறைந்தமையால் அவற்றின் நீழலிலே ஞாயிற்றின் கிரணங்களும் நுழையுக் கூடாதனவான வளம் பொருந்திய நகர்ளன்க.

(காநு—ககாந்..) தெஞ்களிலுள்ள போநள்வளம்

இப்பெற்றித்தான் நகரத்தின் எல்லையில் கெடாத நற்புகழையுடைய தேவர்கள் காவலாய் நிற்கின்றமையால் இடையூறு சிறிதுமின்றிப் பிறநாட்டிலிருந்து கடல் வழியே நாவாயிற் கொண்டுவந்த நிமிர்ந்து விரைவாய்ச் செல்லுங் குதிரைகளும், வட்டையிலே கொண்டுவந்த கரிய மிளகு பொதிகளும், வடக்கே இமயம் மேரு முதலிய மலை களினின்றுங் கொண்டுவந்த பலதிறப்பட்ட மணிகளும் பொன்னுருக்குக் கட்டிகளும், குடகுமலையினின்றும் வந்த சந்தனக்கட்டை அகிற்கட்டைகளும், தென் கடலிற்குளித்து

எடுத்து வந்த முழுமுத்துகளும், கீழ்க்டலிற் ரூருவிக் கொண்டு வந்த செம்பவளங்களும், கங்கையாற்றிற் பிறந்த பொருள்களும், காவிரியாற்றின் பொருள்களும், இலங்கைத் தீவினின்றும் போந்த உண்பு பொருள்களும், கடாரத்தி னின்று கொணர்ந்த நுகர்ச்சிப் பொருள்களும், இவையேயன்றி யின்னும் பல ஆரிய பெரிய பண்டங்களும் நிலங்காங்கமாட்டாமல் நெனியும்படி ஒருங்குதொக்கமையினுலே பலவகைப்பட்ட பொருள்வளங்களும் ஒன்றே பொன்று அளாய அகன்ற தெருக்களென்க.

(ககங—உகல்.) வேளாளர் தடிச்சிறப்பு

இத் தன்மைத்தாகிய தெருவினும், துறைமுகத்து நடுவினும், கடற்கரை மருங்கினும் மகிழ்ந்து இனிது உறங்கிச் சுற்றம் தழைத்துத் தமக்குப் பகையாவார் இவரென்று எண்ணுது வலைஞர் முன்றிலிலே மீன் பாயவும் ஊன்விற்பார் குடிசையிலே ஆடு முதலான விலங்குகள் திரண்டு நிற்கவும் ஆக இவ்வாறு கொலைபுரிவாரை அதனி னின்று நீக்கியும், களவு காண்பாரை அதனினின்று நீக்கியும், தேவரைப் போற்றியும், ஆரியர் உவக்கும்படி அவர் வேண்டும் வேள்விகளை வேட்டு அவரை நுகர்வித்தும், நல்ல ஆக்களோடு ஏருதுகளைப் பாதுகாத்தும், நான்மறை வல்லோர்க்கு உண்டாம் புகழை நிலைபெறச் செய்தும், வரும் விருந்தினர்க்கு நுகர்தற்குரிய பலபண்டங்கள் கொடுத்தும் பசிய சோறு கொடுத்தும் அறவொழுக்கம் பிறழாது யார்க்கும் குளிர்ப்பக்கூறி அன்பு சரக்கும் வாழ்க்கையின்கண் நிலைபெற்ற வளைந்த கலப்பையின் உழவு தொழிலையே நச்சகின்ற வேளாளர் தமது நீண்ட நுகத்திற் றைத்த பகலாணி போல் நடுநிலை திறம்பாது நின்ற நல்ல நெஞ்சினையுடைய ராய்த் தமக்குந் தங்குடிக்கும் வடுவாமென்றுணர்ந்து

பொய்யை யொழித்து மெய்ம்மையே கூறித் தம்முடைய பண்டங்களையும் பிறருடைய பண்டங்களையும் ஒரு பெற்றி யாகக்கண்டு, தாம் பிறரிடத்து அப் பண்டங்களை விலை கொள்ளும்போது மிகுதியாகக்கொள்ளாமலும், தம் பண்டங்களைப் பிறக்கு விலையிடுங்காற் குறையக் கொடாமலும் ஊதி யத்தை வெளிப்படையாகச் சொல்லி விற்று இந் நெறியே தொன்றுதொட்டு வரம்பின்றிப் பொருள் தொகுத்து அவர் நெருங்கியிருக்குங் குடியிருப்பு என்க.

(உகந—உகஶ.) காவிரிப்பூம்பட்டினச் சிறப்பு முடிபு

வேறுவேறுகச் சிறந்த அறிவு வாய்த்த சுற்றத்தினை யுடைய நன்மக்கள் திருவிழாக்கொண்டாடும் பழைய ஊரிலே சென்று கூடினாற்போலப், பலவேறு வகைப்பட்ட மொழிகள் வழங்குவோராய்க் குற்றமற்ற பலாடுகளினின் மூம் வந்த மக்கள் எல்லாரும் சென்று தன்கண் உள்ள நன்மக்கள் கூட்டம் பலவோடும் பழகிக்கலந்து உறையும் வழுவாத சிறப்பினையுடைய காவிரிப்பூம்பட்டின மென்க.

(உகஶ - உல) பாட்டிற் கநக்கோணை போருள்

இவ்வியல்பினதாய்ச் சிறந்த காவிரிப்பூம்பட்டி னத்தையே எனக்கு உரிமைப்பொருளாகப் பெறுவேனுமிலும் ஏ நெஞ்சமே! நீண்ட கருங்கூந்தலினையும் விளங்கும் பூணினையுமுடைய என் காதலி சண்டுத் தனியளாயிருப்ப இவடன்னைப் பிரிந்து வருதற்கு ஒருப்படமாட்டேன் கண்டாய் என்க.

(உல - உங்க) கரிகாற் பேருவளத்தான் தன்னைச் சிறை சேம்த பகைவரைத் தப்பிப்போய் அவரை வேள்றமை

கூரிய நகத்தினையுடைய புலிக்குட்டியானது கூட்டில் அடைபட்டு வளர்ந்தாற்போலப் பிறரிட்ட சிறைக்காவலிற் நங்கியிருந்து அதனுற் றன் பெருமைக்குணம் வழிரமேறி

முற்றுதலானே, குழியில் வீழ்ந்த களிற்றியானை அதன் கரையைக் கொம்பாற் குத்தித் தூர்த்துத் தன் பிடியினிடத்தே சென்று சேர்ந்தாற்போலத் தன் னுணர்வாற் கூர்த்தறிந்து பார்த்துப் பகைவரது காவலமைந்த சிறைக் களத்து வலிய மதிலைத் தாண்டிப் புறத்தே நின்ற வாட்ப்படை வீரரையெல்லாம் ஓட்டிப்போய்ப் பகைவர்க்கு அச்சத்தை விளைக்குந் தன்னரசவுரிமையை முறையே பெற்றும், அங்கனம் பெற்ற அவ்வளவில் உள்ளம் மகிழ் தல் பெறுஞ்யீப் பின்னும் மண்கொள்ள வேண்டுமென்ற ரெமுந்த நகையால், பகைவருடைய காவலமைந்த அரண் களை அழித்துக் கதவைக் குத்தி யேந்தின மருப்பினதாய்ப் பகைவரது முடிசூடிய பெருந்தலையை உருட்டும் முன்றூளில் நகங்கள் பொருந்தப்பெற்ற அடிகளையுடைய யானையோடும் வடித்தமணிகள் கட்டிய குதிரையோடும் படையெடுத்துச் சென்று மாற்றுர்தம் படைமறவர் போர்க்களத்து விழுவும், பெரிய வானத்தின்கட் பருந்துகள் உலாவவும், தூறு படர்ந்த கருங்கற் பாறைபோற் போர்வேண்டி யெழுந் தமைக்கு அடையாளமாகப் பூளைப்பூவும் உழினைப்பூவுஞ் சூடிப் பேயின்கண்ணைப் போன்ற முழங்கும் போர்முரசம் அகன்ற பாசறையிலே அதிர்ந்து முழங்கானிற்பச் சென்று பகைவர் இடங்கள் பாழாகும்படி அவரை முதற்போரிலே தோல்வி பெறச்செய்து, அவ்வளவிற் சினம் மாருது மேலும் போய் அவர் அரண்களை அழித்து நடந்து குளிர்ந்த மருத நிலத்துக் குடிகளைத் தூர்த்தி என்க.

(உசா - உசாடு) மருதநிலம் பாழ்பட்டமை

அங்கனமெல்லாம் அப் பகைவருறைப் பாழ்படுத்தின மையால் முன்னே வெள்ளியழுவினையுடைய கரும்பும் செங் நெல்லும் நீண்டு கரிய இதழிக்குவளையொடு நெய்தற்பூவுஞ்

கலந்து முதல்கள் செருக்கத்தாரந்த இடம் அகன்ற செழும் பொய்கைகளெல்லாம், இப்போது கொழுந்தண்டுகளையுடைய அறுகும் கோரைப்புற்களும் அடர்ந்து நீர் அற, இவ்வாறே வயலும் வாவியும் வேறுபாடின்றித் தந்தன்மை திரிந்திட, அறப்புள்ள கொம்புகளையுடைய புல்வாய்க்கலைகளாடு மாண்பினைகள் ஆண்டுத் துள்ளிவிளையாடும் பாழ் இடமாயின.

(உக்கு - உ.டுக) அம்பலங்கள் பாழ்பட்டமை

தாம் தம் பகைவர் மகளிரைச் சிறையாகக் கொண்டு வந்தமையின், அம் மகளிர் நீருண்ணும் துறையிலே முழுகி வந்து மாலைப்பொழுதிலே கொளுத்திய விளக்கினையுடையதாய் மலர் அணியப்பட்ட மெழுகின இடத்திலே ஏற்சென்று உள்ளூரார் பலர் தொழுதுசெல்லவும், வெளி யூரினின்று புதியராய் வந்தார் தொழுதுதங்கவும் அமைக்கப்பட்ட அருட்குறி நிறுத்திய அம்பலங்களெல்லாம் தங்கண் நின்ற பருத்த தூண்கள் சாயும்படியாக உராய்ந்து களிற்றியாகின்யொடு பிடியானையுங் கூடியிருக்கும் இடமாயின என்க.

(உ.டுக - உக்க) மன்றம் பாழ்பட்டமை

மிக்க விலையினையுடைய நறியமலர்களைத் தூவித் தெருவில் நின்று அறிவுவாய்த்தலையுடைய கூத்தார் முழுவக்கு இசைய முறுக்கின நரம்பையுடைய யாழிசை கேட்கும் பெரிய திருவிழாக்கள் இல்லையாய்ப்போன அச்சம் மிகுந்த மன்றங்கள் சிறிய பூக்களையுடைய நெருஞ்சிற் பூண்டும் அறுகம்புல்லும் பம்ப அழன்ற வாயினையுடைய நரிகள் ஊளோயிடவும், அழுங்குரலாய்க் கூப்பிடும் கூகைகளாடு கோட்டான்களுமிருந்து எதிர் கூவவும், தொகுதி கொண்ட ஆண்பேய்களாடு மயிரை அவிழ்த்துத் தொங்க விட்டு இருந்து பின்தைத் தின்னும் பெண்பேய்கள் கூடவும் ஆயின என்க.

பொருட்பாகுபாடு

கடு

(உக்க - உக்கு) நகர் பாழ்ப்படமை

வளைந்த கால்களாய்க் கட்டப்பெற்ற நின்ட மாடத் தின் றலைக்கடையிற் சென்று நெருங்கி விருந்தினர் இடையெழு துண்டும் குறையாத பெருஞ்சோற்று வளம்நிரம்பிய அடுக்களை வாய்ந்து ஒனிபொருந்திய சுவர்களமைந்தவான் நல்ல இல்லங்களின் உயர்ந்த திண்ணைகளின் மேலிருந்து பைங்கிளி இன்சொல் மிழற்றுதற்குக் காரணமான பால் நிறைந்த செழுவிய நகரம், செருப்பிட்ட அடியினையுடைய ராய்த் துடியொலிப்பத் திரண்டுசென்று வளைந்த வில்லை யுடைய வேடர் கொள்ளைகாண்டு உண்டுவிட்டமையினுலே உணவின்றி வறிதாய்ப்போன நெற்கூடுகளின் உள்ளிருந்து வளைந்த வாயினையுடைய கூகைகள் நண்பகற் காலத்துங் குழறும்படி யாயிற்று.

(உக்கு - உக்கு) கரிகாற் பேருவளத்தான் வேற்றித்திரு

இங்ஙனமெல்லாம் புகுதற்கு அரிய காவலமைந்த மதில்குழுந்த பகைவர் ஊர்களையெல்லாம் பெரும்பாழ் செய்தும் அதனுலும் அவர்மேற்கொண்ட செற்றம் தணியப் பெருஞ்யீத் தெய்வத்தன்மை பொருந்தியவனுதலின் ‘இவன் மலைகளையெல்லாம் கல்லுவன், கடலீத் தூர்ப்பன், வாளை விழுச்செய்வன், காற்றை இயங்காமல் விலக்குவன்’ என்று இவ்வாறெல்லாம் உலகத்தாரெல்லாரும் மீக்குறும்படி தான் நினைத்தவற்றை அந் நினைத்தவாறே துறைபோக முடித்தல் வல்லவனுகளின், ஒனிநாட்டார் பலரும் வந்து தாழ்ந்து ஒடுங்கவும், பழைய அருவாள நாட்டினரசர் அவன் ஏவிய தொழிலைச் செய்தற்கு அவன்சொற் கேட்பவும், வடாநாட்டி லுள்ள ஆரிய அரசர் வாடவும், குடாநாட்டிலுள்ளார் மன வெழுச்சி குன்றவும், பாண்டியன் வலிகுறையவஞ் சீறி, மன்னர்தம் நிலைபெற்ற மதிலைக் கைப்பற்றும் மத முடைத்தாய் வாயிய தாளினையுடைய யாளினப்படையும்

மறத்தாற் சிறந்த வல்லமையும் வாயந்தவனுயச் சினத்தாற் சிவந்த கண்களால் வெகுண்டு பார்த்துப், புல்லிய இடைய அரசரது கால் அழிந்துபடவும், இருங்கோவேள் சுற்றத் தார் கெடவும், காட்டையெல்லாம். அழித்து நாடாக்கிக் ‘குளங்கள் அகழ்வித்துப் பலவளங்களும் பெருகச்செய்து, விளங்கும் மாடத்தினையுடைய உறையூரை விடுத்து, ஆண்டுக் கோயில்களையுங் குடிகளையும் நிலைபெறச் செய்து சிறுவாயிலும் பெருவாயிலும் அமைத்து, மதில்களில் அம் பெய்யும் குருவித்தலைகடோறும் அம்புக் கட்டுகளைப் பொருந்த வைத்துப், பகைவர் யாவராயிலும் அவரொடு பொருதற்கு நேர்த்துள்ளேமென வஞ்சினங் கூறிப், பின் அதனினின்றும் பிறழுமாட்டேமென்னும் உறுதியுடைய மையினுலே முதுகுகாட்டிப் போகாது வீரத்திருமகள் என்றும் நிலைபெற்ற பெரிய மதின் மின்போல் ஒளிவீசுதலால், இவைனப் பணிதற்கு வந்த வாரிறுக்கின முழுவினையுடைய மற்றை அரசர் தம் ஒளிமழுங்கப் பெற்றூராய்ப், பின் இவன் அருளேஞ்ககத்திற்குத் தக்காராகல்வேண்டி இவைனப் பணிதலால் அவர் முடிகளிற் குயிற்றிய மணிகள் உரிஞ்சிய மிக்க வலியினையுடைய வீரக்கழல் கட்டின காலினையும், பொற் றூடி யணிந்த தன் புதல்வர் ஒடி விளையாடவும் தொழில் முற்றுப் பெற்ற அணிகலங்கள் அணிந்த தன் மனைவிமாரின் முகிழ்த்த கொங்கைகள் தழுவவும் செஞ்சந்தனக் குழம்பு கலைந்த மார்பினையும், ஒள்ளிய பூண்களையும் உடையனுப்பு சிங்கவேற்றை பொத்துப் பகைவர்க்கு வருத்தத்தை யினைக் கும் வலியினஞன கரிகாற் பெருவளத்தான் என்க.

(உக்கா - ஈங்க) மூன் கருக்கோண்ட இப் பாட்டின்
போந்து முடிபு

இப் பெற்றியனுன அவ் வேந்தன் பகைவர்மேல் ஒச்சிய வேலைக்காட்டினுங் கொடியதாயிருந்தது யாம்

போதற்கு எழுந்த காணகம்; இவள் அகன்ற மெல்லிய தோள்களோ அவன் செங்கோலினுங் குளிர்ந்தவாயிருக்கின்றன என்க.

ச. பாலை

பாலையென்பது பிரிதலும் பிரிதல் நிமித்தமும் உணர்த்தும் அகழைமுக்கமாம். தன் மனக்கினிய காதலியை மணங்கு கொண்டு தலைமகன் இல்லிருந்து இல்லறம் நடாத்துங்கால், வேற்றுநாட்டிற் சென்று பொருட்டேலைக் கருதித் தன் மனைக்கிழமத்தியைப் பிரிந்து போதற்குக் குறித்தவழி, அக் குறிப்பினை அறிந்த அவன் காதலி அவளைப் பிரிதற்கு ஆற்றாலாய் மிக வருந்தானின்றனன். அவ் வருத்தத்தைக் கண்டு அவளைப் பிரியைப்பெற்றுப்பத் தன்னெஞ்சை நோக்கி, “முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெற்றும், வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே” என்று கூறித் தான் செல்லுதல் தவிர்ந்தான். இங்னனாஞ் செலவு தவிர்ந்தது இப்போது ஆற்றான இவளைப் பலதிறத்தா னும் அறிவுறுத்தி ஆற்றிப் பின் பிரிதற் பொருட்டேயாம். ஆகவே, இப்போது தான் பிரிதலை யொழிந்தது பின் பிரிந்து போதற்குக் காரணமாகையால் இப் பாட்டுப் ‘பிரிதல் நிமித்தத்’ தின்கண் வந்த பாலையொழுக்கத்தை விளக்குவதாயிற்றென்க. இதனை ஆசிரியர் நொல்காப்பியறுர்,

“செலவிடையழுங்கல் செல்லாமையன்றே¹
வன்புறை குறித்த நவீர்ச்சி யாகும்.”

என்று கூறியவாற்றுவுங் காண்க.

1. பொருளதிகாரம், கற்பியல், ச.ச.

ந. வாகை

பாலீ என்னும் மக்கள் அக ஒழுக்கத்தைக் கூறுகின்ற இப் பாட்டின்கண் அவரது புறழூழுக்கமுங் கூறல் வேண்டின் அப் பாலீயென்னும் அகவொழுக்கத்தோடு இயை புடைய வாகை என்னும் புறவொழுக்கமே கூறப்பாற்றும். என்னை? “வாகை தானே பாலீயது புறனே” என்றார் ஆசிரியர் தொல்காப்பியனுராகலின் என்க. அவை இரண்டும் அங்கனம் இயைபுடையவா ரென்னையெனின்; ‘வாகை’ என்பது ஒருவர் தம் திறத்தினை ஏனையோரின் மிக்குத் தோன்ற விளக்குதலாம்; எனவே, இஃது ஒருவர்க்கு உள்தாம் வெற்றி என்னும் புறவொழுக்கத்தை உணர்த்துவதென்பது இனிது பெறப்படும். ‘பாலீ’ என்பதுங் காதற் கிழமையிற் சிறந்த தன் காதலிபாற் சென்ற அன்பின் வழியே ஒழுகி அவளிடத்தே தங்கியிராது, இல்லற வாழ்க்கையினை இனிது நடப்பித்தற்கு இன்றியமையாது வேண்டப்படும் நன்பொருள் திரட்டுதற்பொருட்டு அவள்மேற் சென்ற அன்பினை அடக்கி வெற்றிகண்டு தலைமகன் பிரிந்து போதலை உணர்த்துவதாம். ஆகவே, அகத்தே நிகழும் அன்பை யும், ம பகை வர் மறத்தை வெற்றிகானும் ‘வாகை’ யுந் தம்முள் ஒப்புமையுடையவாதல் தற்றெனப் புலப்படும்.

இனித் தன்காதலிமாட்டுச் சென்ற காதலை அடக்கிப் பிரிதற்கு எழுந்த தலைவன் அவள் மிக வருந்துதல் கண்டு இரங்கி அவளை ஆற்றுதற்குத் தங்கிய ‘பாலீ’ ஒழுக்கத்தைக் கூறும் இப் பாட்டின்கண் ‘வாகை’ என்னும் புறழூழுக்கம் யாண்டுக் கூறப்பட்டதெனிற் காட்டுதும்: கரிகார் சோஷன் தன் இளம் பருவத்தே பகைவர் இட்ட சிறைகளத்தில்

இருந்தபோது, அவரை வெல்லும் வகையெல்லாம் நினைந்து பார்த்துப் பின் அச் சிறைகளத்தினின்றும் அஞ்சாது தப்பிப்போய்த் தன் அரசவுரிமையினைக் கைப்பற்றிக் கொண்டு அப் பகைவர்மேற் சென்று அவரை யெல்லாம் வென்று அவர் நாடு நகரங்களை அழித்து வெற்றி வேந்த னுய்ச் செங்கோல் ஒச்சினமை இருநூற்றிருபத்தோராம் அடிமுதற்கொண்டு இருநூற்றுத் தொண்ணுறை ரேண்ப தாம் அடிகாறும் இனிது விரிததுக் காட்டினாகளின் பாலை யோடு இயைபுடைய ‘வாகை’ என்னும் புறத்தினையும் உருத்திரங்கண்ணாலும் என்னும் நல்லிசைப் புலவரால் ஈண்டுச் சொல்லப்பட்ட

கூ. பாட்டின் வரலாறு

இனி, இப் பாட்டின் வரலாற்றைப் பின்வருமாறு உய்த் துணர்ந்துகாட்டல் இழுக்காது.

புலவரான உருத்திரங்கண்ணாலும் தம் ஆருயிர்க் காதலி யொடு மருவியிருந்து இல்லறம் நடாத்துகின்றுமி அவர் தமக்குள்ள பொருள்வளாஞ் சருங்க வறுமை வந்து நலிவ தாயிற்று. அவ் வறுமை நோயினைக் களைந்து விருந்தோம்பி வாழ்தற்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருள் பெற்ற பொருட்டுக் கரிகாற்சோழனிடத்துப் போதற்குக் கருதினார். அக் கருத்தறிந்த அவர் அருமை மனைவியார் அவரைப் பிரிதற்குச் சிறிதும் பொருந்தாராய் வருந்தினார். அவ் வருத்தங்கண்டு பிரிதலைத் தவிர்ந்த அவ்வாசிரியர் தாம் கரிகாற்சோழன்பாற் போதற்குக் கருதினமையும், அது தெரிந்து தம் மனைவி வருந்தினமையும், அவள் ஆற் றூமையினைத் தணித்துப் பின் ஒருகாற் பிரிதற் பொருட்டுப் போகாது தவிர்ந்தமையும் இனிது விளங்க நலமுறவரைத்

துத், தாம் சோழ வேந்தனிடத்துப் பரிசில் பெறவேண்டி னமையும் “முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்” எனக் குறிப்பால் அறிவித்து, அக் கரிகாற்சோழ மன்னற்குரிய அரிய பெரிய வெற்றித் திறங்களொல்லாம் நடந்தவாரே மொழிந்து இவ்வருமைத் திருப்பாட்டை அருளிச் செய்த னர். இங்னைம் இயற்றிய இவ்வருந்தமிழ்ச் செய்யுளைப் பின்னென்றால் இவர் அச் சோழ வேந்தன்பாற் சென்று காட்ட அவன் இவர் செய்யுளின் சொற்சைவ பொருட் சுவைகளை மிக வியந்து இவர்க்குப் பதினாறு நாறுயிரம்பொன் பரிசிலாக வழங்கிச் சிறப்புச் செய்தான்; இது “தமுவ செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன் பத்தொடாறு நாறுயிரம் பெறப், பண்டு பட்டினப் பாலைகொண்டதும்” என்னுங் கல்ங்கந்துப்பரிசிச் செய்யுளால் அறியப்படும்.

எ. ஆக்கியோன் வரலாறு

இனி இவ்வருமைத் திருப்பாட்டை அருளிச் செய்த நல்லிசைப் புலவரான உருத்திரங்கண்ணனார் கடியலூரிற் பிறந்தவரென்பது இவர் பெயர் அவ்வூர்ப் பெயரொடு புணர்த்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்று வழங்குமாற்றால் அறியப்படும். இவர் பண்டைக்காலத் தமிழ்மக்களில் அந்தனர்குடிக்கு உரியர்ரென்பது, தொல் காப்பியம் மரபியலிற் பேராசிரியர் “ஊரும்பெயரு முடைத் தொழிற் கருவியும், யாழுஞ் சார்த்தி யவையவை பெறுமே” என்னுஞ் சூத்திரவரையில் ‘உறையூர் ஏணிச்சேரி முட மோசி, பெருங்குன்றார்ப் பெருங்கெளசிகன், கடியலூர் உருத்திரங்கண்னன் என்பன அந்தனர்க்குரியன.’ என்று ஒரை கூறியவாற்றால் தெளியுப்படும்.

இனி, இவர் இன்ன சமயத்தைக் கைக்கொண்டு ஒழுகினுரென்பது செவ்வனே பெறப்படவில்லை. இவ்வாசிரியர் தாம் இயற்றிய பெரும்பானுற்றுப்படையில் “காந்தளஞ்சிலம்பிற்களிறுபடிந் தாங்குப், பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ”

என்று கூறினாகவின் இவர் வைணவ சமயத்தைப் பின்பற்றி ஒழுகினு ரென்னுமோ எனின்; காஞ்சிநகரத்திற் செங்கோல் ஒச்சிய தொண்டைமான் இளந்திரையன் என்னும் வேந்தன்பாற் சென்று பரிசில் பெறும்படி பாண்றை ஏவிப் பாடுமிடத்து, அவன் அரசு வீற்றிருந்த அக் கச்சி நகரத்தில் திருக்கோயில் கொண்ட திருமாலையும் வழிபட்டுச் சென்மின் என்று அப் பாண்றை நோக்கிக் கூறியதன்றி, இவர் திருமாலை வழிபட்டு வந்தனரென்பது அதனாற் சிறிதும் பெறப்படாமையின் அங்ஙனங் கூறுதல் பொருந்தா வுரையாமென்க. அக் கச்சி நகரத்திற் சிவ பிரான் கோயிலும் இருப்ப அதனை விடுத்துத் திருமால் கோயிலையே இவர் மிக்கெடுத்துக் கூறியவா ரென்னையெனின்; தொண்டைமான் இளந்திரையன் என்னும் அச் சோழ மன்னன் திருமால் குடியிற் ரேஞ்சினேனை “இருநிலங் கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ணன் புறங்கடை யந்நீர்த், திரைதரு மரபி னுரவோ னும்பல்” எனும் பெரும்பானுற்றுப்படையடிகளிற் கூறினாகவின், அவ் வேந்தன்பாற் போம் பாணர்க்கு அவன் தன் குடித் தெய்வமாய் வழிபடுங் திருமாலைத் தொழுது செல்கவென அறிவுறுத்தருளினு ராகவின் அது கடாவன் ரென மறுக்க இங்ஙனமன்றித் திருமாலைக் கூறினமையானே இவர் வைணவரா மெனின், “கருவி லோச்சிய கண்ணகன் எறும்ததோட், கடம்பமர் நெடுவேள்” என்று முருகக் கடவுளையுங் கூறினாகவின் இவர் சைவ சமயத்திற்குரிய ராம் போலுமென எதிர்மதுத் துரைப்பார்க்கு இறுக்க

லாகாமையின் அங்கனங் கூறுதல் வழுவரையா மென்க. இவ்வாற்றால் இவர் இன்ன சமயத்தவர் எனத் துணிபுரை விரித்தற்கு வலிய சான்றின்மை காட்டப்பட்டதாகவின், இவர் சமயம் இதுவென்பது துணியப்படாது போலுமென்க.

அற்றுயினும், இவரது பெயரின் றன்மையை உற்று நோக்குமிடத்து இவர் சைவசமயத்திற்குரியார் என்பது புலப்படுகின்றது. ‘உருத்திரங்கண்ணார்’ என்னுஞ் சொற் ரெட்டர் உருத்திரங்குக்குக் கண்போற் சிறந்த இளைய பிள்ளையாரான முருகக் கடவுளைக் குறிப்பதொன்றும். சைவ சமயங் தழீஇயொழுகுங் குடியிலுள்ளாரே அப் பெயரிட்டு வழங்குதல் மரபாய்ப் போதரக் காண்டலின், இவ்வாசிரியர் சைவசமத்திற்குரியராம் போலுமெனக் கூறல் இழுக்காது.

அ. பாட்டுடைத் தலைவன்

இனி இப் பாட்டுடைத் தலைவனுன் சோழன் காபெருவளவுன் இற்றைக்கு ஆயிரத்துத்தொளாயிர ஆண்டுகளுக்கு முன் சோழநாட்டின் தலைநகரான காவிரிப்பூம் பட்டினத்திற் செங்கோலோச்சினான். இவன் கிறித்து பிறந்த முதல் நாற்றுண்டின்கண் அரசரிமை பெறலாயினு வென்பதும், மதுரை மாநகரிற் கடைச்சங்கமும் இவன் காலத்தேதான் நிரம்பப் பொலிவைபெற்றிருந்த தென்பதும் யாம் எழுதிய மாணிக்கவாசகர் காலம் என்னும் நாலில் இனிது விளங்க விரித்துக் காட்டப்பட்டன. அவையெல் லாம் சண்டெடுத்துக் காட்டலுறின் இது வரம்பின்றி விரியு மாகவின் ஆண்டுக் கண்டுகொள்க. கடைச்சங்கத்தாராற் ரெகுக்கப்பட்ட பத்துப்பாட்டுகளில் இரண்டு பாட்டுகள் இயற்றிய ஆசிரியர் உருத்திரங் கண்ணாரோம்

தொளாயிர ஆண்(முற்பட்டவரென்பதும் இதனால் விளங்கற் பாலதே யாம்.

இனி, இச் சோழமன்னன் தான் இளைஞனு யிருந்த காலத்துப் பகைவராற் பற்றப்பட்டுச் சிறைக்களத்தேயிடப் பட்டாளென்பதூஉம், பின் அச் சிறைக்களத்தினின்றுந் தப்பிப்போய்த் தன் அரசரிமையினை எய்திப் பின்பு அப் பகைவர்மேற் படையெடுத்துச் சென்று அவரையெல்லாம் வென்றுள்ளென்பதூஉம் இப் பட்டினப்பாலையின் இறுதிப் பகுதியால் நன்கு புலப்படுகின்றன.

இன்னும் இவன் இளைஞனியிருந்தபோது ஒருகால் இவன் பகைவர் இவனைக் கொல்லும்பொருட்டு இவனிருந்த இல்லத்தைத் தீக்கொள்ளவ, இவன் அதற்கு அஞ்சாது அத் தீயினடுவே போய் அப்பாற்பட்டு உயிர்பிழைத்தாளென்பதும், அங்கனம் அத் தீயைக் கடங்து செல்லுங்கால் இவன் கால் கரிந்துபோயினமைபற்றியே இவன் கரிகாற் சோழனென்னும் பெயர் பெறுவானுயின ணென்பதும், இவன் தன் அரசரிமையினை எய்துங்கால் இவன்றன் அம்மானை இரும்பிடர்த்தலையார் என்னும் நல்லிசைப் புலவர் இவற்குப் பெருந்துணையாயிருந்தன ரென்பதும், இவன் சேரமான் பெருஞ்சேரலாதனைடு வெண்ணி யென்னும் ஊர்ப்புறத்தே போர்செய்து வெற்றிகொண்டா ணென்பதும், அங்கனம் போரியற்றுங்கால் அச் சேரலாத னுக்குத் துணையாய்வந்த பாண்டியன் ஒருவனையுங் தோல்வி பெறச் செய்தாளென்பதும், பின்னொருகால் இமயமலை வரையிற் சென்று ஆரியவரசரை யெல்லாம் வென்று அம் மலைக்குவட்டினமேல் தன் புலிக்கொடியை நாட்டினால் ணென்பதும், இருங்கோ வேளின் வழிவந்த சுற்றுத்தார்க்கு இவன் பெரும் பகைவனென்பதும், இவன் தமிழ்ப்புலவர்களை மிகவும் பாதுகாத்து வந்தமையால் அவர்களாற் பெரிதும்

நன்கு மதிக்கப்பட்டு வந்தானன்பதும் பழமொழி, பொரு நராற்றுப்படை, புறநாறூறு முதலிய நால்களால் இனிது விளங்குகின்றன.

க. பாட்டின்நலம் வியத்தல்

இனி, இப்பாட்டின்கண் உள்ள பொருளாமைதியின் நலத்தைச் சிறிது ஆராய்வாம். ஒருபாட்டின்கண் அமைந்த பொருளுக்கும் அதனைவிட்டுத் தனியே கிடந்த பொருளுக்கும் வேறுபாடு பெரிதாம். தனியே கிடந்த பொருள் அறிவுக்குப் புலப்படும் அவ்வளவேயன்றி வேறு இன்பம் பயப்பதன்றும். பாட்டின்கண் அமைந்த பொருளோ அறிவிற்குப் புலப்படுவதுடன் நம் மனங்களைவின் உணர்ச் சியை எழுவித்து இன்பம் பயப்ப தொன்றும். திங்கள் வானில் விளங்குகின்றதென்று ஒருவன் உரைத்தால் அவ்வுரை நம் அறிவுக்கு ஒருண்மையை அறிவிக்கும் அவ் வளவேயன்றி அதன்மேற் ரூருவது சிறிதுமில்லையன்றோ? அவ்வாறன்றிக்,

“கொழுந்தா ரகைமுகை கொண்டலம்
பாசடை விண்மடுவில்,
எழுந்தார் மதிக்கமலம் எழில்தங்கென.”

என்னுங் திருச்சீற்றம்பலக் கோவையர் திருப்பாட்டை ஒருவர் உரைப்பக் கேட்டால், ‘விரிந்த நீலவானம் என்னும் நீர்மடுவில் முகிற்குழாமாகிய பச்சிலை பரவியிருப்ப இடையிடையே வான்மீன்க ளாகிய வெண்டாமரை முகைகள் நிறைந்து விளங்க அவற்றின் நடுவில் முழு வெண்டிங்களாகிய ஒரு வெண்டாமரை அலர்ந்து அழகுடைத்தாய்த் தோன்று கின்றது’ என்னும் அச் செய்யுட்பொருள் நம் அறிவுக்குப்

புலனுதலொடு நம் மனநினைவின் உணர்வினையும் எழுவித்து இன்பந்தருதல் கண்டாமன்றே? மற்று இங்ஙனம் இன்பம் பயத்தல் அச் செய்யுட்பொருளுக்கு மட்டும் எவ்வாறு பொருந்துவதாயிற்று என்று நனுகிப்பார்க்குமிடத்து, இராக்காலத்தே முழுநிலவுடன் காணப்பட்ட அவ் வானின் தோற்றத்தை நிலத்தின்கண் ஊள்ள ஒரு மடுவின் ரேற்றத் தோடு ஒப்பதாகவைத்துக் காட்டினமையால் அதற்கு அவ் விண்பம் விளைக்கும் ஆற்றல் பொருந்தலாயிற்றென்பது நன்கு புலனும். ஆகவே, பாட்டின்கட்சொல்லப்படும் பொருளுக்கு இசைந்த வேறொரு தோற்றத்தினை எழுப்புதல் செய்ய வியற்றும் நல்லிசைப்புலவர்க்கு மட்டும் வாய்ந்ததொரு திறமாம். இங்ஙனம் அவர் செய்யும் செய்கைத்திறத்தினைபே இலக்கண நாலார், உவமை, உருவகம் என வேறுபெயரிட்டு வழங்குவர். பொருள்களைக் கிடந்தவாறே சொல்லிக் கொண்டுபோம் நெறி தன்மைநவிற்கு எனவும், அங்ஙனஞ்ச சொல்லிப்போதற்கு இடையிடையே உணர்வு சலியாமைப் பொருட்டுச் சுவைவேறுபடுத்தி அப்பொருளோடுஇயைந்த பிறபொருட் தோற்றத்தை எழுப்புவிநறி உவமை உருவகம் எனவும் பெயர்ப்பெறு நிற்கும்.

இன்னும் இவ்வுவமை உருவகம் முதல்யவற்றின் வேறுகப் பிறர் ஆயிரம் புனைந்துரைகள் கூறினாயினும் அவையெல்லாம் இவ்வுவமை உருவகம் என்னும் இரண்டிலே யடங்கும். தம்மாற் கூறப்படும் பொருள்களின்வழியே அறிவு செல்லுங்காற், புலவர்க்கு இயற்கையாய்த் தோன்றும் ஒப்புமைகள் உவமை உருவகம் என்னும் இவ்விரண்டேயாகவின், இவ்வியற்கை நெறி திறம்பி மிகவும் இடர்ப்பட்டுப் பலப்பலவான புனைந்துரைகளைல்லாம் அமைத்துப் பொருளுண்மை திரித்துக் கற்பார் தம் மன உணர்வைச் சிதைக்கும் பிறதெல்லாம் புலவரெனப்படுதற்குச் சிறிதும் உரியர்

ஆகார் என்பதூலம், அவரான் அமைக்கப்படும் அவ்வணிக ஸெல்லாம் வெற்றுரவார வெறும் போலிகளேயா மென் பதூலம் உண்மை யறிவுடையார்க்கெல்லாம் இனிது விளங்கற்பாலனவேயாம். இவ்வுண்மை கடைப்பிடித் தன்றே ஒப்புயர் வில்லாச் செந்நாவன்மைச் செவ்வறிவுத் தெய்வப்பெற்றியாளரான ஆசிரியர் தொல்காப்பியறுர் பொருள்திகாரத்துள் உலம வியல் என ஒன்றே வகுத்து உவமம் ஒன்றையே அணிந்துரையாக வைத்து விளக்கினார். இத் தெய்வ ஆசிரியராடு திறம்பிப் பிறர் தமக்கு வேண்டி யவா நெல்லாம் அணிகளைப் பெருக்கி எழுதினராயினும் அவையெல்லாங் தொல்காப்பியத்தின்முன் தலைதூக்கமாட்டாவா யொழிதல் காண்க.

இனிப் பட்டினப்பாலை யென்னும் இவ்வருமருந்தன்ன நாலை எழுதிய உருத்திரங்கண்ணார் என்னும் நல்லிசைப் புலவர் இதன்கண் இருபது உவமைகள் காட்டியிருக்கின்றார். இவ்வுவமைகளை ஓரிடத்து ஒருசேரக் கூறுது பொருள்களைக் கிடந்தவாறே சொல்லிக்கொண்டு போம்வழி இடையிடையே சுவை வேறுபடுத்திக் கற்பார்க்கு உணர்வெழுச்சி உண்டாமாறு அவை தம்மை ஊடே ஊடே இனிதமைத் திடுகின்றார். உருத்திரங்கண்ணாரும் பொருள்களைக் கிடந்தவாறே கூறினராயின், அதனான் மன உணர்வினைக் கவர்தல் ஏலாதாலெனின்; அற்றன்று, உலகியற் பொருள் களில் இயற்கையழகுள்ளனவும் அஃதில்லனவுமென இருபாலன உள். ஆசிரியர் உருத்திரங்கண்ணார் இச்செய்யுட்கண் உலகியற் பொருள்களில் அழகாற் சிறந்து மக்கள் மன உணர்வை எளிதிலே கவர்தற் பயத்தவான் அரிய பெரிய பொருள்களைக் கூறும் வழியெல்லாங் தன்மை நவிற்சியும், அவற்றிடையே இயற்கையழகுப் பொருளின் வேறுவன சில வந்தால், அவற்றை அழகுபெறக் கூறல்

வேண்டி உவமையும் வைத்துரைக்கும் நுட்பம் மிகவும் பாராட்டற் பாலதொன்றும்.

இனிக், காவிரிப்பூம் பட்டினத்து உப்பங்கழியில் நெல் லேற்றிக் கொண்டுவந்த படகுகள் தறிகடோறும் கட்டப் பட்டிருத்தற்கு இலாயத்திலே வரிசையாகக் கட்டப் பட்டிருக்கும் குதிரை வரிசையையும், சற்றிக் கரை எழுப்பி விளங்கும் மலர்ப் பொய்கைகளுக்கு மகமீநை சூழப்பட்ட மதியினையும், அங்குள்ள சோரூக்குஞ் சாலைகளிலிருந்து பெருகியோடுங் கஞ்சிக்கு யாற்றின் வெள்ளத்தையும், அக் கஞ்சி உலர்ந்து புழுதியாய் மேற்படிந்த அரண்மனை வீடு களுக்கு வெண்ணீற்றிற் புரண்டெழுந்த களிற்றியானைகளையும், கடற்கரையின் மேட்டுக் குப்பத்திலே உள்ள வலிய செம்படவர் கரடிக்கூடத்தில் ஒருவரோடொருவர் பினைந்து மற்போர் புரிதலுக்கு நீலவானில் வலப்புறமாய்ச் சமுன்று வான்மீன்களொடு கலங்கு செல்லுங் கோள்களையும், அச் செம்படவர் தம்முடைய குடிசை வீடுகளில் தூண்டிற் கோலையும் மீன் இடும் புட்டிலையுஞ் சார்த்தி வைத்திருத் தற்குப் போர்க்களத்திலிருந்த மறவனுக்கு நிறுத்திய கல்லின் எதிரிலே ஊன்றிய வேலையுங் கேடகத்தையும், அவர்தம் குடிசை வீட்டுமூற்றந்ததில் வெண்மணைவிலே வலையை உரை வைத்திருத்தற்கு நிலவின் இடையிலே சேர்ந்த இருளையும், செக்கச் சிவந்த நீரையுடைய காவிரி யாறு கடலொடு கலத்தற்குக் கரியமலையைச் சேர்ந்த செக்கர் வானையும் தாயின் கொங்கையைத் தழுவிக் கிடந்த மகவையும், சுங்கச் சாவடியிலுள்ள காவலாளர் இரவும் பகலும் ஒழியாது தங்கடமை செய்திருத்தற்குக் கதிரவன் நேரிற் பூட்டப்பட்டு இடையரூது செல்லும் குதிரையையும், மரக்கலத்தில் வந்த சரக்கைக் கடலினின்று கரையிலேற்றுதற்கும் கரையிற் கிடந்தவற்றைக் கடன்மேற்

நுதி

பட்டினப்பாலீ ஆராய்ச்சியுரை

கப்பலி லேற்றுதற்கும் முகில் கடவில் முகந்த நீரை மலையிற் பொழிதலையும் அங்கனம் மலையிற் பொழிந்த நீர் பின் கடவிற் சேறலையும், கடற்கரையிற் பண்டசாலை முற்றங் களிலே அடுக்கிக் கிடக்கும் மூட்டைகளின்மேல் ஆண் நாய்களும் ஆட்டுக் கிடாய்களும் ஏறிக் குதித்து விளோயாடு தற்கு மலைப் பக்கங்களிலே ஏறிக் குதிக்கும் வருடை மான்களையும், மாதர்கள் முருகவேளாத் தொழுதற் பொருட் டாகத் தலைமேற் குவித்த தொடிக்கைகளுக்குக் காந்தட் செடியின் கனுக்களிற் கிளைத்த கவிந்த முகைக்குலைகளை யும், தெருக்களின் இருபுறத்தும் நாட்டப்பட்ட துகிற் கொடிகளுக்கு யாற்றின் இருக்கரையிலுமுள்ள கரும்பின் ழவையும், காவிரிப்பூம் பட்டினக் கடற்றுறை முகத்தில் அசைந்துகொண்டிருக்கும் மரக்கலங்களுக்குக் கட்டுத் தறியை அசைக்குங் களிற்றியானைகளையும், வேளாளரது நடுவுநிலைமைக்கு நுகத்தடியிற் றைத்த பகலாணி யினையும், கரிகாற்சோழன் இளைஞருமிருந்தபோது பகைவரது சிறைக் களத்தில் அடைக்கப்பட்ட டிருந்தமைக்குக் கூட்டிலடைக்கப் பட்ட புலிக்குட்டியினையும், பின் அவ் வரசினைஞன் அச் சிறைக் களத்திற் காவலரை யெல்லாங் கடந்தபோய்த் தன் அரசரிமையினைக் கைப்பற்றியதற்குக் குழியில் வீழ்த் தூண்யானை அக் குழியினைத் தூர்த்து மேலேறிப்போய்த் தன் பெட்டையானையைச் சேர்ந்ததனையும், போர்க்கடையாளமான பூளைப்பூவும் உழினைப்பூவுஞ் சூடிவந்த படைக் குக் குற்றுச்செடி பம்பிய கருங்கற் பாறையினையும், போர் முரசின் வாய்க்குப் பிதுங்கின பேயின் கண்ணையும் ஆசிரியர் உருத்திரங்கண்ணான் ஆண்டாண்டு உவமைக்கறி இப் பாட்டை மிகவுங் திறம்பட அமைத்தது காண்க.

இன்னும் இவர் உலகியற் பொருள்களைக் கிடந்தவாறே வைத்து உரைக்குமிடத்தும், குடகமலையிற் ஜன்றிய

காவிரியாறு சோழனுட்டின்கண் என்றும் நீர் அரைது நிரம் பிப் பொன் கொழித்து ஒழுகுதலும், கழனிகளெல்லாம் எப்போதும் விளைந்து கொண்டிருப்பக் கரும்பாலைகளிற் கரும்பை நறுக்கிப் பிழிந்து பாரு காய்ச்சுதலும், ஏருமைக் கண்றுகள் நெற்கூடுகளின் நிழலிலே ஆங்காங்கு உறங்கிக் கிடத்தலும், தென்னை வாழை கழுகு மா பனை மஞ்சள் இஞ்சி சேம்பு முதலியன மிகவுங் கொழுமையாய் நெடுக வளர்ந்து அடர்ந்திருத்தலும், சிறு பெண்கள் வீட்டு முற் றத்தில் நெல்லுலர வைத்துக் காவலா யிருப்பச் சிறுர் சிறு தேர் செலுத்தி விளையாடுதலும், கடற்கரை உப்பங்கழி களிலே படகுகள் வரிசையாக நிற்றலும், கடற்கரையிற் கானற்சோலை வளஞ் சிறந்து தோன்றுதலும், மலர்வாவிகள் ஏரிகள் அடிசிற்சாலைகள் அரண்மனைகள் மாட்டுக்கொட்டி லில்கள் பெளத்தர் சைனர் மடங்கள் காளிகோயில்கள் முதலியன ஆங்காங்கிருத்தலும், செம்படவர் தம் குப்பங் களிலே இருமீன் சட்டுத் தின்றும் வயலாமையைப் புழுக்கி உண்டும் அடம்பு ஆம்பல் முதலியவற்றின் பூக்கள் சூடியும் ஒருவரோ டொருவர் செருக்குற்றுக் கவண்கல் வீச அவற் றிற்கு அஞ்சிப் பனைமரங்களிலுள்ள புட்கள் பறக்குபோத லும், அச் செம்படவரது புறச்சேரியில் பன்றிகளுங் கோழி களும் உலாவ ஆட்டுக்கிடாய்களும் கெளதாரிப் பறவை களும் விளையாட உறைக்கிணறுகள் பல இருத்தலும், சிறு சூடிசை வீடுகளிலுள்ளே தூண்டிற்கோலும் மீனிடும் புட்டி லுஞ் சார்த்திவைக்கப்பட்டிருத்தலும், அவ் வீட்டு முற்றங் களின் மணலிலே வலைகள் உலர்தலும், அங்குள்ள பரவரும் பரத்தியரும் முழுநிலவு நாளிலே சரூமீன் கொம்பை நட்டுக் கடற்றெய்வத்திற்குத் திருவிழாக்கொண்டாடுதலும், நகரத் துள்ள மாந்தர் மேன்மாடங்களிலே யாமத்திற் பலவகையான இன்பங்குத்து உறங்கினமையால் அவியாதுவிட்ட விளக்

கங்களைக் கட்டுமரத்தில் மீன்பிடிக்கப்போய் வைகறையில் வந்த பரதவர் எண்ணிப் பார்த்தலும், கடை யாமத்தில் அப் பரதவர் கடற்கரை எக்கர் மணலிலே உறங்கிக் கிடத் தலும், சங்கச்சாவடியிற் சங்கங்கொள்ளுங் காவலர் அளவிறந்த பண்டங்களையெல்லாம் தம் அறிவால் அளந்து பார்த்துச் சோழனுக்குரிய புலி முத்திரையிட்டுப் போக்கித் தங்கடமை வழாது செய்தலும், பண்டசாலீ முற்றங்களிலே மலைபோல் அடுக்கப்பட்ட முட்டைகளின்மேல் நாடும் ஆட்டுக்கிடாயும் ஏறிவிளையாடுதலும், நகரத்திலுள்ள மகளிர் முருகவேள் திருநிழாவைக் கண்டு தொழுதற் பொருட்டு மேல் மாடங்களிற் சாளரவாயிலைப் பொருந்தினின்று கை கூப்புதலும், அந் நகரமெல்லாம் பலதிறப்பட்ட கொடிகள் நாட்டப்பட்டு விளங்குதலும், பருமாவிலிருந்து வந்த குதிரைகள் மலையமாநாட்டிலிருந்து வந்த மிளகு பொதிகள் இமயமலையிலிருந்து வந்த பலவகை மணிகள் பொதியமலையிலிருந்து வந்த சந்தன அகிற்கட்டைகள் இலங்கைக் கடலில் எடுத்த முத்துகள் கீழ்க்கடலினின்றுங் கொணர்ந்த பவளங்கள் கங்கை காவிரி ஈழம் முதலிய விடங்களிலிருந்து வந்த உணவுப் பொருள்கள் முதலியனவெல்லாம் கடைத் தெருவுக்கோறுங் தொகுக்கப்பட்டித்தலும், புலான் மறுத்துப் பொய்யாவொழுக்க மேற்கொண்டுவாழும் வேளாளர் பலதிறப்பட்டார்க்கும் உதவி புரிதலும், பலதேயத்தினின்றும் வந்த மக்கள் ஒருவரோடொருவர் அளவளாவியுறை தலும், கரிகாற்சோழன் பகைவரிட்ட சிறைக்களத்தினின்றுங் தப்பிப்போய்ப் பின் அப் பகைவர்மேற் படைத் திரட்டி வந்து வந்து அவர் நாடு நகரங்களைப் பாழ்ப்படுத்தின மையால் அவருடைய பொய்கைகள் மன்றங்கள் அரண்மனைகள் நகரங்கள் முதலியனவெல்லாம் வெறும் பாழாய்க் கிடத்தலும், அங்ஙனம் வெற்றியிற் சிறந்து போந்து தன்

நகரத்தில் அத்தாணி மண்டபத்தே அவன் அரசு வீற்றிருக்குங்காற் பலதேய மன்னரும் போந்து அவன் மருங்கிருந்து அவனேவிய தொழில் கேட்டு நிற்றலும், பகைவர்க்கு இன்னனுபினும் தன்னேபொருமையுடையாரிடத்து அவன் மிக்க அன்புடையனு யொழுகுதலும் பிறவும் நம் மனக்கண்ணெதிரே அரும்பெறல் ஒவியமெழுதிக் காட்டினாற் போல் அழகு கனிய விளக்கிக் காட்டியவாறுங் காண்க. இங்கானம் உலகவியற்கைப் பொருள்களுள்ளும் அழகான் மிகச் சிறந்தவற்றையே தெரிந்தெடுத்து அவை தம்மைத் தமது நுண்ணறிவால் பொருந்தக் குழுமத்துத் தம் அருமைத் திருமொழிகளால் நம் நெஞ்சப்படாத்தில் அமைதி பெற வரைந்து பட்டினப்பாலை இயற்றிய ஆசிரியர் உருத்திரங்கண்ணாரது நல்லிசைப் புலமை செந்தமிழ்ப் புகழ்மைக்கு ஒரு நந்தா மணிவிளக்காமென்க.

இனி, இவ்வாசிரியர் உலக வியற்கைப்பொருட் டோற்றங்களை இடையருது திரிந்துகண்டு வியந்து கழிபெருமகிழ்ச்சி யெய்தி வந்தனரென்பது இப் பாட்டின்கட்ட டெற்றெனப் புலப்படுகின்றது. வானம்பாடிப் பறவை மழைத்துளியை உண்டு உயிர்வாழுமென்பதும், குயிற்பறவையுங் தாதுணம் புறுவும் தனித்துள்ள காளிகோட்டத்தில் ஒதுங்கியிருக்கு மென்பதும், செம்படவர் சேரியிற் கோழி கெளதாரி முதலிய புட்களிருக்குமென்பதும், பாழ்பட்ட இடங்களிலே கூகை கோட்டான்கள் உறையுமென்பதும் இவரால் மிகவும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இன்னும் எருமைக்கன்றுகள் மருதங்கிலத்திற் கிடத்தலும், களிற்றி யானைகள் வெண்ணீற்றிற் புரளும், மாடுகள் கொட்டில் களில் தொகுதி தொகுதியாக நிற்றலும், இருமீன்கள் ஆமையிறைச்சிகள் செம்படவரால் தின்னப்படுதலும், பன்றியுங்குடிகளும் அவர் சேரியில் மிகுதியாயிருத்தலும்,

சுருமீன் கொம்புகளை அவர் வழிபடுத்தலும், நண்டைப் பிடித்து ஆட்டுத்தலும், மலைப்பக்கங்களில் வருடை என்னும் ஒருவகை மான்கள் துள்ளிக் குதித்தலும், ஆட்டுக்கிடாய்கள் பண்டசாலை முற்றங்களிற் றிரித்தலும், கட்டுத்தறியிற் பிணிக் கப்பட்டு நின்ற களிற்றியாளைகள் அவற்றை யசைத்தலும், பரதவர் தங் குடிசைவீடுகளில் மீன்கறியும் ஆட்டிறைச்சி யும் பொரித்தலும், குழியில் வீழ்ந்த யாளை அக் குழியைத் தூர்த்தலும், பொய்க்கைகளில் முதலைகள் கிடங்துலாவுதலும், நீர்வற்றிய வாவிகளில் அறல்பட்ட கொம்புகளுடைய மான்கள் துள்ளுதலும் அங்ஙனமே சொல்லப்பட்டிருக்கின்றன; மற்றும் நெய்தல் அடம்பு ஆம்பல் தாழை வெண்கூதாளம் காந்தள் கரும்பு பூளை உழிக்கு குவளை முதலிய பூக்களும், தெங்குவாழை கழுகு மா பளை முதலிய மரங்களும், மஞ்சள் சேம்பு இஞ்சி புதவம் செருந்தி முதலிய செடிகளும் இவராற் புளைந்து கூறப்பட்டிருக்கின்றன. இவை தம்மால் இவ்வாசிரியர் உலகவியற்கையினை வழாது திரிந்துகண்டு வியக்குமியல் புடையா ரென்பது தெற்றெனப் புலப்படுகின்றதன்கோ?

இனி, இவர் இயற்றமிழ்வல்ல நல்லிசைப் புலவராத லொடு வான் நூலினும்¹ வல்லவராகக் காணப்படுகின்றார். இவர்தாம் இயற்கைப் பொருள்களை மொழிந்து செல்லுங்கால் அவை தமக்கு வான்மீன் ஞேற்றங்களை உவமையாக எடுத்துக்காட்டுகின்றார்; மழை பெய்யாது வறத்தற்கு வெள்ளி என்னுங் கோள் தன்னிலை திரிந்து தென்றிசைப் பக்கமாய்ச் செல்லுதலே காரணமென்கின்றார்; திங்களைச் சூழ்ந்த மகமீனை நீர் நிரம்பிய வாவிக்கும் அதன் கரைக்கும் உவமையாகக் கூறுகின்றார்; வான்மீன்களும் கோள்களும் ஒன்றேடான்று விரவுதலை ஒருவரோடொருவர் பினைந்து

மற்போர் இயற்றும் செம்படவர்க்கு உவமையாக எடுக்கின்றார்.

அற்றேல், அக்காலத்து வான்நாலாராய்ச்சி உண்டோ வெனின்; இற்றைக்கு ஆயிரத்து நானாறு ஆண்டு கட்கு முன்னிருந்த ஆர்யபட்டராற் செய்யப்பட்ட வான் நாலிற் பிற்றைஞான்றை வான்நாலாராற் சொல்லப்படுகின்ற ‘இந் நிலமண்டிலம் தன்னைத்தானே சுற்றுதலும், ஞாயிற்றின் மேலும் திங்களின் மேலும் படும் நிழல்கள் நிலமண்டிலத்தின் சாயலாதலும்’ முதலான அரிய பெரிய உண்மைகள் இனிது விளக்கப்பட்டிருத்தலானும், அவரை அடுத்துத் தோன்றிய வராக மிகிரால் மேற் கோளாகக் கொள்ளப்பட்ட சூரிய சித்தாந்தப் என்னும் வான்நால் மிகப்பழைய தொன்றுதல் அறிவுடையாரால் நன்கு துணியப்படுதலானும்¹ பண்டைநாளில் வான்நாலாராய்ச்சி மிகுதியாயிருந்ததென்பது தேற்றமாமென்க. பண்டைக்காலத்திருந்த தமிழ்ப்புலவர் இலக்கணாலுக்கியம் வல்லாராதலோடு ஏனை உண்மைநாற்புலமையும் உடன் வாய்ப்பப் பெற்றிருந்தார். ஒருசாரார் இசைத்தமிழும், பிறிதொருசாரார் நாடகத்தமிழும், மற்றொருசாரார் ஓவிய நாலும், வேறொருசாரார் மருத்துநாலும், பின்னொருசாரார் வான்நாலும், மற்றை ஒருசாரார் சமயநாலுமாகப் பலப்பல பயின்று விளங்கினார்; அவரவர்க்குச் சிறப்புப் பெயர்களாய் அவரவரியற்பெயர்களோடு கூட்டி வழங்கப்படும் பருத்துவன் ருமேரதானுர், மதுரைக்கணக்காயனுர் என்ற ரூடக்கத்தனவே இதற்குச் சான்றுமென்க. இன்னும் இவை விரிக்கிற் பெருகும்.

இனி, இவ்வாசிரியர் இப் பாட்டை இயற்றுமிடத்துப் பயில்வோருணர்வு சலிப்படையாவாறு எவ்விடத்தில்

1. Dr. Kera.

எப்பொருளை எவ்வளவு கூறுதல் வேண்டுமோ அவ்வளவே கூறிப் போதலானும், அங்கனம் அப்பொருளை அழகுபெறக் கூறுமிடத்தும் பயில்வோர் ‘இஃதெந்நனம் முடியும் இஃதெந்நனம் முடியும்’ என்று மேன்மேல் அவாய்ச்செல்ல அவர்க்கு முடிவுதெரி வேட்கையினை எழுவித்துக்கொண்டு போய் இப் பாட்டை முடிக்குமாறு முதலிலேயே இனிது விளக்கப்பட்டமையானும் இவர்துட்பவறிவும் இவர் தம் உள்ளத்தின் உணர்ச்சிவலியும் அளக்கற்பாலன வல்ல வெங்க.

க. இப்பாட்டின்கட்ட டோன்றிய பழையநாள் வழக்க வோழுக்க வரலாற்றுக் குறிப்புகள்

இந் நாலுட் பெளத்த சமண்குருக்கள் உறையும் மடங்கள் குறிக்கப்பட்டிருத்தலால், இஃது எழுதப்பட்ட காலத்துப் பெளத்தசமண்மதங்கள் நிரம்பவும் பரவியிருந்தனவென்பது இனிதறியப்படும். இந் நால் எழுதப்படுத்தற்கு இருநாறு ஆண்டுகளுக்கு முன் செங்கோல் ஒச்சிய அசோகன் என்னும் பெளத்தவேந்தன் பெளத்த ஆசிரியர் பலரைப் பலதிசைகளுக்கும் பலதேயங்களுக்குஞ் செலவிடுத்து ஆங்காங்குப் பெளத்தசமய அறவண்மைகளை மிகவிரித்து விளக்கி அவைதம்மை நிலைபெறுவித்து வந்தானென்பதும், சேரசோழபாண்டியமன்னர் அரசு புரிந்த தமிழ்நாட்டிலும் அங்கனமே அச் சமயம் நிலைநாட்டப்பட்டதென்பதும் அவ்வசோகமன்னன் செதுக்கிய கல்வெட்டுகளால்¹ நன்குபுலப்படுதலானும், இந் நாலெழுதப்பட்டபின் நானாற்றைம்பது ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்த பாகியாள் என்னுஞ் சின ஆசிரியர்

1. Asoka's edict V, XIII.

காலத்திலெல்லாம் பெளத்தசமயம் மிகவுஞ் செழிப்புற் றிருந்ததென்பது அவ்வாசிரியர் வரைந்து வைத்த வழி நடைக் குறிப்புகளால் இனிது துணியப்படுதலானும் அசோகன் காலத்திற்குச் சில நாற்றுண்டு பிற்றேன்றிய இந் நாலின்கண் அப் பெளத்தமடங்கள் குறிப்பிக்கப்பட்டமை மிகவும் பொருத்தமுடைத்தேயாமென்க.

அற்றேல், சமண்மதமும் அப்போதிருந்ததெனக் குறியதென்னியெனின்; பெளத்தசமயம் நிலவிய காலத்து அதனெடு சமண்மதமும் உடன் நிலாவிற்றென்பதற்கு மிகப் பழையவான ஈசனதூத்திரங்களும்¹ மணிமேகலைக்கரப்பியழும், பெளத்தர் அறிவுரைகளுமே சான்றூராகலின் அதுவும் முன்னிருந்தமை துணிபொருளேயாம்.

இனி ஆரியழுனிவர் பலர் பிராமணங்களிற் சொல்லப் பட்ட வேள்விகள்பல வேட்டுவந்தன ரென்பதும் இதன்கட்டு குறிக்கப்பட்டிருக்கின்றது. போர்க்களத்தில் அஞ்சாது எதிர்நின்று போர்மலைந்து பகைவன் வாளாற் போழப்பட்டு இறந்த அரிய மறவனை நினைவுக்கர்தற்பொருட்டு அவனைப் போல் உருத்திரட்டிய கருங்கல்லை நட்டு அதற்கெதிரிலே அவனுடைய வேற்படையினை ஊன்றிப் பரிசையைத் தொங்கவிடுதல் வழக்கமாயிருந்தது; ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயகுரும் “என்னைமுன் நில்லன்மின் ரெவ்விர் பலரென்னை, முன்னின்று கன்னின் றவர்” என்று இவ்வழக்கத்தைக் குறித்திருக்கின்றார்; சிலப்பதிகாரத்திலுள்ள செங்குட்டுவள் என்னுஞ் சேரமன்னன் கள்ளாகிக்குக் கல் நிறுத்தினமை விரித்துரைக்கப்பட்டிருக்கின்றது.

இனி, இற்றைஞான்றிற் போலவே, காவிரிப்பூம் பட்டினக் கடற்றுறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி

1. Prof. Jacobi's introduction to Jaina Sutras.

Asoka's edict, VIII, XI.

செய்யும் பண்டங்களையெல்லாம் பாதுகாத்து அவற்றிற்குக் கடமை இவ்வளவென்று வரம்பறுத்துச் சோழவேந்தன் அடையாளமான புலிமுத்திரையிட்டுச் சுங்கங்கொள்வோர் தந்தொழில் மாற்று செய்துவந்தனர். இதனால் இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னரே தமிழரச் செலுத்திய செங்கோலரசு முறைகள் மிகவுங் திருத்த மாவும் ஒழுங்காகவும் நடைபெற்று வந்தமை நன்கு புலனு கின்றது.

இனி, அக்காலத்து வீடுகள் படிகள்வைத்துக் கட்டப் பட்ட உயர்ந்த திண்ணைகளும் பலகட்டுக்களுஞ் சிறுவாயில் பெருவாயில் இடைகழி முதலியனவும் அமைந்தனவாயும் மேல்மாடங்கள் பல உள்ளனவாயும் இருந்தன. மேன்மாடங்களிற் செல்வமகளிர் இருந்தமை விளங்குகின்றது.

இனிக் காவிரிப்பூம்பட்டினம் முதலான நகரங்களிலும் நாடுகளிலும் முருகக்கடவுளை வழிபடுதலும் அவர்க்குத் திருவிழாக்கொண்டாடுதலுமே பெரும்பான்மையா யிருந்தன. இதற்குத் திருமுருகாற்றுப்படை முதலான பழைய நூல்களுஞ் சான்றூம். எனவே, முருகக்கடவுள் வழிபாடு மிகவுங் தொன்றுதொட்டு நடைபெறுவதென்பது பெறப் படுகின்றது.

இனி, அக்காலைக் காவிரிப்பூம்பட்டினத்தில் வாணிகம் பெருகுங் கடைத்தெருவுகள் பலவிருந்தன. அவற்றில் அரிசிப் புரைகள், சரக்கு அறைகள், பாக்கு வெற்றிலைக் கடைகள், மெழுக்குப்பொதிந்த பேழைகள், கள்ளுக் கடைகள், மலையாட்டு மிளகுபொதிகள், மேரு இமயம் முதலான வடமலைகளினின்றுங் கொணர்ந்த மணிகள் பொற்கட்டிகள் விற்குங் கடைகள், குடகுமலையிலிருந்து வந்த சந்தனக்கட்டை அகிற்கட்டை குவித்த மளிகைக்

கடைகள், இலங்கைக்கடல் முத்து வங்காளக்கடற் பவளாம் கங்கையாற்றுப் பொருள்கள் கடார தேயத்து உண்ணப் பொருள்கள் சீனத்துப் பட்டுகள் என இவையெல்லாம் நிறைந்த பெருங்கடைகள் ஆகிய பலவும் நிரம்பி நெருங்கிணி இருந்தன. இன்னும் பர்மாதேயத்திலிருந்து வந்த குதிரைகள் பந்தியிற் கட்டப்பட்டு விலைசெய்யப்பட்டன.

இன்னும் அந்நகரத்தில், பலநால்களுந் துறைபோகக் கற்ற அரும்பெறல் ஆசிரியர் பலர் ஒருங்கு சேர்ந்து வழக்காடிப் பொருளாராய்ந்து இன்புறங் கலைக்கழகங்களும் இருந்தன.

இனிக் காவிரிப்பூம்பட்டினத்திற், கொலைத்தொழில் நிகழாவாறு செய்து புலான்மறுத்து வாய்மைபேசுதலையே ஒழுகலாறுயக் கொண்டு தேவர்க்கு வழிபாடு இயற்றியும், ஆசிரியர்க்குப் பொருளுத்தவி பல புரிந்து அவர் வேட்கும் வேள்விகளை நடப்பித்தும், நான்மறையோதுவாரை அது திறம்பாது செய்யுமாறு நிலைநிறுத்தியும், உலகு நிலைபெறுதற்கான தம் உழவுதொழிலைச் சிறக்க கடைபெறுவித்தும், கொள்வதும் மிகைப்பாமற் கொடுப்பதுங் குறைப்படாமல் வாணிகம் நடாத்தியும் புகழ்மேம்பட்ட பழைய வேளாளர் சூடியிருப்புகளும் இருந்தன. இதனால், பண்டைநாளில் வேளாளர் பெருஞ்சிறப்புற்றிருந்தார்களென்பதும், ஏனைக் குடிமக்களைல்லாரும் இவர்களுடைய பேருதவியால் உயிர் வாழ்ந்திருந்தன ரென்பதும் நன்கறியப்படுகின்றன.

இனித் துருக்கிதேசத்துச் சோனகர் சீனர் யவனர் முதலான பல தேயமக்களும் தமக்குரிய பல மொழிகளும் வழங்கிக்கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் வந்து வாணி கம் நடாத்தி வாழ்ந்தனர். இவரெல்லாம் இங்ஙனம் இந்

நாட்டுமற் குடியேறி வாழ்ந்தபோது தமக்குள் மாறின்றி ஒருமையுற்றிருந்தன ரென்பதும் இதனாற் ரெரிகின்றது.

இனி, முன்னாளில் ஓர் அரசன் பிறநேர் அரசனெனுடு பொருது அவனை வென்றால் அவன் நாட்டிலுள்ள மகளை ரைச் சிறைபிடித்து வருதலுண்டென்பதும், அங்கனம் பிடித்துவரினும் அவரைக் கற்பழித்து மானஞ்சிதைத்து வருத்தாமல் பாதுகாத்துக் கோயில்களிற் கடவுளைத் தொழுதுகொண்டு அங்கு கடவுட்டிருப்பணி செய்யும்படி இருத்துவர் என்பதும் அறியப்படுகின்றன. இதனாற் பண்டைநாட்டமிழரசரின் செங்கோன்மை யரசும் உள்ளப் பெருமையும் இனிது விளங்கற் பாலன.

இனி, முன்னாளில் கடவுளைத்தொழுதல் வேண்டிச் சமைக்கப்பட்ட கோயில்கள் ‘அம்பலங்கள்’ என்னும் பெயருடையவாயிருந்தன. அவற்றின்கட்ட கடவுளை வழிபடுதற்குத் தொழுகுறியாக நிறுத்தப்பட்ட உரு கந்து எனப் பெயர்பெற்றது. அவ்வருவினையே இக் காலத்திற் ‘சிவலிங்கம்’ என வழங்கி வருகின்றனர். இந் நாளிற்போல் அந் நாளில் மக்களுருவை பொப்பச் செய்த திருவுருவங்கள் பெரும்பாலும் கிடையா. ‘சிவலிங்கம்’ எனப்படுகின்ற கந்து உருவையே வழிபட்டுவந்தனர். இச் சிவலிங்க உருத் தான் மிகப் பழையநாட்ட டொட்டு எல்லாச் சாதியாரானும் எல்லாத் தேயத்தாரானும் வணங்கப்பட்டு வந்ததெனச் வரலாற்று நூலாராய்ச்சி வல்ல புலவோர்கள் உரைநிறுவுகின்றனர். இதனால்லன்றே சிவபிரான்றிருக்கோயில்கடோறும் முதன்மையான கரு இல்லை இச் சிவலிங்க அருட்குறியும், முதன்மையில்லா ஏனை இடங்களில் ஏனை உருவங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. நச்சினூர்க்கிணியருங் ‘கந்து’ என்பதற்குத் ‘தெய்வமுறையுங் தறி’ என்றுவர கூறினாராக

இன் சண்டு அது சிவலிங்கமோதல் தெற்றெனத் துணியப் படும். திருப்பூர்முறையிலும் நக்கிரனுர் “கந்துடை நிலை யினும்” என்று அருளிச்செய்தமை காண்க. அற்றேல், நாகரிகம் நிரம்பிய பண்டைநாளில் மக்களுருப்போல் திரு ஏருவங்கள் சமைத்து வழிபடாமை என்னியெனின்; காண வுங் கருதவும் படாத முதல்வனுக்குத் தாந்தாம் நினைந்த வாறு உருவங்கள் சமைத்து வணங்கல் பொருந்தாதாகவின், அம் முதற்பொருளை ஒரு பிழம்பாகக் கொண்டு வழிபடு தற்கு ஓர் அறிகுறியாகப் பிழம்பு வடிவான கந்துரு நிறுத் தினுரென்க. பிழம்புருவின் வழிபாடுபோல் ஏனை உருவின் வழிபாடுகள் சிறவாமை உண்மை நால்களுட் கண்டுதெளிக.

இனி, முன்னாளில் வேளாளர் அரசராயிருந்து செங் கோல் செலுத்தினாராதலும், அவர் அரசபுரிந்த நாடு ‘ஓளி நாடு’ ஆதலும் இதன்கண் விளங்குகின்றன. நக்கினார்க் கினியரும் ‘ஓளியராவார் மற்றை மண்டிலத்திற்கு அரசரா தற்குரிய வேளாளர்’ என்றுமை விரித்தார். இன்னும், மூல்லைநில மாக்களான இடைச் சாதியார்க்குள்ளும் பலர் அரசராயிருந்தனரென்பதாலும் இதன்கட்டுலப்படுகின்றது. இங்ஙனம் பதிற்றுப்பத்தில் “ஆன்பயம் வாழ்நார் கழுவுள் தலைமயங்க” என்று போந்த பகுதியினால் கழுவுள் என்னும் ஓர் அரசன் இடைச் சாதியானென்பது பெறப்படுகின்றது.

இவ் விருவகைச் சாதியாரோடு அருவாளாட்டின் அரசரும் வடநாட்டிலுள்ள அரசரும் குடகுநாட்டினரசரும் தன்னிடத்து வந்து பணிந்துகிடப்பக் கரிகார்சோஷன் வீற் றிருந்தான். பாண்டிய அரசன் ஒருவனை இவன் வென்ற கையும், இருங்கோவேள் என்னும் அரசனின் வழிச் சுற்ற மாவாரை அழித்தமையும் இக் கரிகாலனுக்குப் பெரு வென்றியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இஃதொழிய,

இவ் வேந்தன் பல நாடுகளையெல்லாம் அழித்து நகரங்கள் புதுக்கிக் குளங்கள் அகழ்வித்து இளமரக்காக்கள் விளைவித்து நாகரிகம் பெருக்கினாலென்பதும், இவனுக்கு முதலில் அரசிருக்கையாயிருந்தது உறையூர் ஆகுமென்பதும், பின் அதனை விடுத்துப்போனாலும் அது பாழ்ப்படாமல் பல நற்குடிகளை ஆங்கு இருத்தி மாடங்கள் மாளிகைகள் முதலான புதுக்கட்டிடங்கள் அமைப்பித்தா என்பதும் இப் பாட்டின்கண் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

கக. பாவும் பாட்டின் நடையும்

தமிழ்மொழியிலுள்ள செய்யுளின் ஒசை அமைதியே பா என்று பெயர்பெறவதாம். ஒருவன் தொலைவிடத்தி விருந்து ஒரு பாட்டுப் பாட அப் பாட்டின் சொற்பொருள் இவையென்று புலப்படாவாயினும், அவ்வோசை வருமாற்றை உய்த்துணர்ந்து காண்பானுக்கு அவன் பாடுஞ் செய்யுள் இன்ன பாவென்று அறியக் கிடக்கும். இங்னனம் நூண்ணிய விசும்பின்கண் அலைஅலையாய் எழும்பி ஓர் ஒழுங்காக வரும் ஒசையே பாவாகுமெனத் தொல்காப்பியச் செய்யுளியலுரையிலே பேராசிரியரும் நன்கு விளக்கினார். இவ்வாறு தோன்றிப் பரம்புஞ் செய்யுளின் ஒசை முறையைத் தமிழாசிரியர் வெண்பா அகவற்பா கலிப்பா வஞ்சிப்பா என நால்வகைப்படுத்தினார். பின்னும் இங் நால்வகைப் பாவின் ஒசை நெறியை நோக்குமிடத்து வெண்பாவிற் கலிப்பாவும் அகவற்பாவில் வஞ்சிப்பாவும் அடங்குவனவாம். இஃது “ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை, வெண்பா நடைத்தே கலியென மொழிப”¹ என்றும், “பாவிரி மருங்கிணைப்

1. தொல்காப்பியம், செய்யுளியல் காஶ.

பண்புறத் தொகுப்பின், ஆசிரி யப்பா வெண்பா வென்றால், காயிரு பாவிலு எடங்கு மென்ப”¹ என்றும் ஆசிரியர் தொல்காப்பியனுர் கூறுமாற்றுன் நன்கு விளங்கும்.

இவை தம்முள் ‘அகவலோசை’ என்பது ஒருவன் தான் கருதியனவெல்லாம் வரம்புபடாது சொல்லிக்கொண்டு போம்வழி இயற்கையே தோன்றுந் தொடர்பு ஒலியாகும் ; வெண்பாவிற்குரிய ‘செப்பலோசை’ என்பது ஒருவன் கேட்பப் பிறவென்றாலும் அதற்கு மாறுசொல்ல நடை பெறுஞ் சொன்முறையில் இயற்கையே தோன்றி இடையிடையே நிற்றல்பெற்றுச் செல்லுவதாம். மற்றும் இவற்றில் அடங்கும் வஞ்சிப்பாவிற்குரிய ‘தூங்கலோசை’ என்பது ஒவ்வொர் அடிதொறும் தொடர்புற்று நிறைந்து செல்லும் ஏனை ஒசைகள்போலாது ஒவ்வொரு சீர்தொறு நிறைந்து தெற்றப்பட்டு நின்று செல்வதாகும் ; கலிப்பா விற்குரிய ‘துள்ளலோசை’ என்பது இசை வேறுபாடு தோற்றி ஒசைகளின்து துள்ளித்துள்ளிச் செல்வதாம்.

இனிப்பட்டினப்பாலை என்னுமிப்பாட்டு அகவலோசை தமுலி வந்த ஆசிரியப்பாவினுல் அமைக்கப்பட்டிருக்கின்றது. இச் செய்யுளின்கண் ஆசிரியர் உருத்திரங்கண்ண னுர் தாம் உரைப்பக் கருதியனவெல்லாம் ஒரு தொடர்பாக வைத்து முந்நாற்ஞேரடிகாறுமுரைத்தா ராகலின் இப்பாவின்கண் இயற்கையாய் எழுவது ‘அகவலோசை’யே யாயிற்று. அற்றேல், “வசையில் புகழ் வயங்கு வென்மீன், திசை திரிந்து தெற்கே கினும்” என்பவை போன்ற வஞ்சிப்பா அடிகள் இடையிடையே கலக்கத் தூங்கலோசை மயங்கிவந்தவா ரென்னீயெனின் ; இப்பாட்டின் முதற் ரெட்டு முடிவுகாறும் அகவலோசையே வந்ததாயின் இடை

1. தொல்காப்பியம், செய்யுளியல் கால.

இடையே ஒசை வேறுபடாமல் ஓரோசையாய் நடந்து கேட்பார்க்கு வெறுப்புத் தோற்றுவிக்குமாகலின், அங்கனம் ஆகாமைப்பொருட்டு வஞ்சிக்குரிய தூங்கலோசையினை ஆங்காங்கு வேறுபடுமாற்றால் நயமுற இசைவித்துப் பாடுவாராயினர். நாளும் பாலமிழ்தினையே உண்பானுக்கு அதன் சுவை உவர்ப்பாகத் தோன்றுமாகலின் அங்கனம் அஃது ஆகாமைப் பொருட்டு இடையிடையே புளிங்கறியுஞ் சுவையாற் பலதிறப்பட்ட மா பலா வாழை முதலிய பழங்களும் உண்டு அப் பாற்சுவை இனிது நிகழுமாறு செய்வித்துக் கோடல்போல, இப் பாவின் அகவலோசையும் இன்பங் குறையாமைப் பொருட்டு ஆசிரியர் உருத்திரங்கண்ணால் தூங்கலோசையினையும் ஆங்காங்குச் செறி வித்தும் பாடுவாராயினர்.

இனி, இவ்வகவற்பாவின் அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களாற் கட்டப்பெறுவனவாம்; இந் நாற்சீரடியை ஆசிரியர் தொல்காப்பியனார் அளவடி என வழங்குவார். இனி இப் பாட்டின் இடையே மயங்கிய வஞ்சிப்பாட்டின் அடிகள் ஒவ்வொன்றும் இரண்டுசீர்களாற் கட்டப்படுவனவாம்; இவ்விருசீரடியை அவர் குறளடி என வழங்குவார். இப் பட்டினப்பாலீயின் முதலினின்று இருபத்தோரடிகாறும், இருபத்தேழு முதல் இருபத்தெட்டுகாறும், முப்பத்திரண்டு முதல் ஐம்பத்து மூன்றுகாறும், ஐம்பத்தொன்பது முதல் அறுபத்தாறுகாறும், எழுபத்தொன்றுமுதல் எழுபத்தாறுகாறும், எழுபத்தெட்டுமுதல் எண்பத்துநான்குகாறும், எண்பத்தாறு முதல் தொண்ணுாற்றென்ற காறும், தொண்ணுாற்று மூன்றுமுதல் தொண்ணுாற்றுநான்குகாறும், தொண்ணுாற்றுமுதல் நாறுகாறும், நாற்றுறுமுதல் நாற்றெட்டுக்காறும், நாற்றுப்பதினான்குமுதல் நாற்றிருபத்தேழுகாறும், நாற்றிருபத்தொன்பது

முதல் நாற்றமுப்பத்தேமுகாறும், நாற்றநாற்பத்திரண்டு முதல் நாற்றைம்பத்தொன்றுகாறும், நாற்றைம்பத்தாறு முதல் நாற்றைம்பத்தெட்டுக்காறும், நாற்றமுபத்துமூன்று முதல் நாற்றெழுபதுகாறும், நாற்றெழுபத்திரண்டுமுதல் நாற்றெண்பத்தொன்றுகாறும், நாற்றுத்தொண்ணுாற் தைந்து முதல் நாற்றுத்தொண்ணுாற்றெருன்பதுகாறும், இருநாற்றெருன்றமுதல் இருநாற்றிரண்டுகாறும், இருநாற் தைந்துமுதல் இருநாற்றெட்டுக்காறும், இருநாற்றமுபதி வென்றமுதல் இருநாற்றுப்பதின்மூன்றுகாறும், இருநாற் தெழுபத்துமூன்றுமுதல் இருநாற்றெழுபத்தைந்துகாறும், இருநாற்றெழுபத்தொன்பதமுதல் நாற்றெண்பத்து நான்குகாறும், இருநாற்றெண்பத்தாறுமுதல் இருநாற்றுத் தொண்ணுாற்றெருன்றுகாறுங் தூங்கலோசை தழீஇ வந்த வஞ்சியடிகள் வந்தன. ஏனை நாற்றமுப்பத்தெட்டு அடிகளும் அகவலோசை தழீஇ வந்த ஆசிரியப்பாவாமென்க. எனவே, நாற்றமுபத்து மூன்றடிகள் வஞ்சிப்பாவிற்குரிய வாயினும் அவை தமக்குரிய தூங்கலோசை ஆசிரியப்பாவிற்குரிய அகவலோசையின் இடையிடையே சீர்தொறுந் தெற்றுப்பட்டுச் செல்ல வருவதே யல்லது அதனின் வேறல்லாமையால் அவ்வோசையான் நடக்கும் அவ் வஞ்சியடிகள் இவ்வாசிரியப்பாட்டின்கண் வருதற்குப் பெரிதும் இயைபுடையவாம் என்க. இங்னனம் அகவலோசையுந் தூங்கலோசையும் பாலுந்தேனுங் கலந்தாற்போலக் கலந்து செல்லுமாறு இப் பாட்டினை இயற்றிப் பயில்வார்க்குத் தோன்றும் ஒசையின்பம் இடையருது செல்ல நடாத்திய ஆசிரியர் உருத்திரங்கண்ணார் இசையறிவு மாட்சி மிகவும் வியக்கற்பாலதொன்றும்.

இனி, வஞ்சிஅடிகள் அகவலைடிகளை ஆண்டாண்டு ஓருசேரக் கூறுமிடத்தும் அவை ஒரோசையாய்ச் செல்ல

வொட்டாமல் எதுகை மோனை முதலிய எழுத்தமைதிகளா அஞ் சிறிது சிறிது ஒசை வேறுபடுத்துப்போகின்றார். “பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ, திருஞ்செருவி னிகள் மொய்ம்பினேர்” என்புழிப்போலச் சிலவிடத்து இவ்விரண்டடிகள் முதற்சீர் எதுகை ஒன்றப் பொருத்துகின்றார். வேறு சிலவிடங்களில் “சோறுவாக்கிய கொழுங்குஞி, யாறுபோலப் பரங்தொழுகி, யேறுபொரச் சேருகித் தேரோடத் துகள்கெழுமி, நீருடிய களிறுபோல, வேறுபட்ட விளையோவத்து” என்புழிப்போல இரண்டடிகளின் மேலும் முதற்சீர் எதுகைபொருந்த அமைத்திடுகின்றார். பின்னுஞ்சிலவிடத்து “வான்பொய்ப்பினுந் தான்பொய்யா,” “கொழும்பல்குடிச் செழும்பாக்கத்து,” “நெல்லொடு வந்த வல்வாய்ப் பங்றி, பண்ணிலைப் புரங்கி னணைமுதற் பினிக்கும்” என்றாற்போல ஓரடியினுள்ளேயே முதற்சீரும் இரண்டாஞ்சிரும், முதற்சீரும் மூன்றாஞ்சிரும் எதுகை பொருந்தப் பாடுகின்றார். ஒரோவிடத்து அகவலடியில் “வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்”, “துண்ணிதி துணரநாடி நண்ணோர்”, “பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்” என்றாற்போல முதற்சீரும் நான்காஞ்சிரும் எதுகை பொருந்த அமைத்திடுகின்றார். மற்றும் ஒரோவிடத்து “மாத்தானை மறமொய்ம்பிற், செங்கண்ணுற் செயிர்த்து நோக்கி” என்புழிப்போல எதுகையின்றி முதற்சீர் இரண்டாஞ்சீர் மோனை ஒன்றவும், “விசிபினிமுழவின் வேந்தர் சூடிய” என்புழிப்போல முதற்சீரும் மூன்றாஞ்சிரும் மோனை ஒன்றவும் இயைத்திடுகின்றார்.

இனி ஆசிரியர் தம்மாற் பாடப்படும் பொருள்வழியே தம் அறிவை வைத்து மொழிந்து போகுங்கால் இடர்ப் படாது தோன்றும் எதுகை மோனைகளையே அமைத்திடுகின்றார். பொருளுரைக்கேற்ற எதுகை மோனை எளிதிற்

ரேன்றுவிடத்து எதுகைபோல ஒசை பொருந்துஞ் சொற் களைப் பதித்திடுகின்றார்; இதற்குக் “கார்க்கரும்பின் கமழாலைத், தீத்தெறுவிற் கவின்வாடி”, “இனமாவி னினர்ப் பெண்ணை, முதற்சேம்பின் முளையிஞ்சி”, “முளைகெடச் சென்று முன்சம முருக்கித், தலைதவச் சென்று தண்பனை யெடுப்பி” என்றற்றெடுக்கத்து அடிகள் எடுத்துக் காட்டாம்; இவற்றுள், கார்க்கரும்பு: தீத்தெறுவு, இனமாவின்: முதற்சேம்பின், முளைகெட: தலைதவன்பன உண்மை எதுகை யல்லாவிட்டும் அதுபோல் ஒசை ஒன்றி யிருத்தல் காண்க. இன்னும் ஒரோவிடத்து இவ்வோசைப் பொருத்தமுடைய சொற்கடானும் எடுத்தபொருளுக்கு அடுத்துநில்லாவிட்டின் எதுகைமோகீன சிறிதுமின்றியுன் சொற்களை யமைத்துச் செல்கின்றார்; இஃது, “உணவில் வறுங்கூட்ட உள்ளகத் திருந்து, வளைவாய்க் கூகை நண்பகற் குழறவும்” “தேர்பூண்டமாஅ போல, வைகரோறு மசை வின்றி, உல்குசெயக் குறைபடாது” என்பவற்றிற் காணப்படும். இங்ஙனம் பொருளுக்கு இசையச் சொற்பொருத்தும் முறை இவ்வாசிரியரோ டொருகாலத்தினரும் இவர்க்கு முன்னேருமான பண்ணடைச் செந்தமிழ்த் தண்டா நல்லிசைப் புலவர் தமக்கெல்லாம் பொதுவிலக்கணமாம். பிற்றை ஞான்றைத் தமிழ்ப்போலிப்புலவரோ பொருட்சிறப்புச் சிறிதுமின்றி வெறுஞ்சொல்லாரவார அமைப்பிலேயே தம் அறிவைக் கழித்துத் தெளிதமிழுங்குஞ் தமக்கும் இமுக்கங் தேடுவாராயினர்; அங்ஙனம் அவர்செய்தல் உயிரகத் தில்லாப் பினாவுடம்பைப் பலவகையால் ஒப்பித்துக் கண்டு மகிழ்தலோ டொக்குமாகவின், அவர் இசையாப்புலமை அறிவுடையார்க்கெல்லா வசையாய்த் துயரந்தரும் ஸீர்மைத் தாமென்றெழுழிக.

இனி, இப்பாட்டின் நடையமுகு மிகவும் போற்றற்பால தொன்றும். இனிய தெளிதமிழ்ச்சுவை யூறிய முழுமுழுச் சொற்களால் இப் பாட்டு முற்றும் அமைந்திருக்கின்றது. அவற்றின்கட்ட பொடர்புபட்டு எழுஷ் இன்னேசை குழல் யாழ் முதலிய கருவிகளினின்று போதரும் ஒலிபோல் மிகவுங் தித்தியானின்றது. இவற்றைப் பயிலுங்காலத்து நம் அறிவு அம் மெல்லோசை வழிச்சென்று உருகி மிகவுங் தூயதான மேலுலகத்தில் உயரப்போகின்றது. நீர் மடையிலே தெள்ளாத்தெளிந்த அருவிசீர் திரண்டு ஒழுகுதல்போல இச் செய்யுளோசையும் மெல்லென்று மொழுமொழுவெனச் செல்கின்றது. “மதினிறைந்த மலி பண்டம், பொதிமுடைப் போரேறி”, “மயிலியன் மானேக் கிற், கினிமழலை மென்சாய்லோர், வளி நுழையும் வாய் பொருந்தி”, “குழலகவ யாழ்முரல, முழவதிர முரசியம்ப, விழுவரூ வியலாவணத்து”, “மாயிதழ்க் குவளையொடு நெய் தலு மயங்கிக், கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக், கொழுங்காற் புதவமொடு செருங்தி ஸ்டிச், செறவும் வாவியு மயங்கி நீற், றஹோட் டிரலையொடு மான்பினை யுகளவுங், கொண்டி மகனி ருண்டுறை மூழ்கி, யந்தி மாட்டிய நந்தா விளக்கின், மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழு, வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியில்” என்ற ரூடக்கத்துச் சில அடிகளை நோக்கினும் இச் செய்யுளின் மெல்லென்ற ஒசையினிமை நன்குவிளங்கும். மாம்பழுச்சாறு பெய்த குடுவையின் எப்பக்கத்தே பொத்திட்டு நாவைநீட்டினும் அதன்வழியே யொழுகும் அச் சாறு தித்தித்தல்போல, இவ் வரிய செய்யுளின் எவ்விடத்தே அறிவுதோயினும் ஆண்டு இனிமையே விளையானிற்கின்றது. ஆதலால், எடுத்துக் காட்டிய இவ்வடிகள் மட்டுமே சுவைகளின் திருப்பன வென்று நினைதல் இழுக்காமென்க.

இதன்கண்ணுள்ள ஒவ்வொரு சொல்லும் பொருட்கரு நிரம்பிக் கொழுந்தீயிற்றெற்றித்த பொறிபோல் நம்மறிவைக் கொளுத்திப் பலபொருட் டோற்றங் காட்டி விளங்குகின் றன. யன்ப்பாதாது நிற்குஞ் சொல் ஒன்றூயினும் இதன்கட்காணப்படுவதில்லை. விலைவரம்பறியாப் பட்டாடையின்கண்ண ஒவ்வோர் இழையும் பினைந்துளின்று அவ்வாடையினை ஆக்குதல்போல, இதன்கண் ஒவ்வொரு சொல்லும் ஒன்றையொன்று கொள்கொண்டு இச்செய்யுளை ஆக்குகின்றது. பெயர்வினைச்சொற்களை அடுத்துளிற்கும் அடைமொழித் தொடர்களைல்லாம் உடம்பொடுக்கடிய உறுப்புப்போல் இசைவுபெற்றிருக்கின்றன. இன்னும் இப் பாட்டின் சொன்னயம் பொருண்யங்கள் விரிப்பிற் பெருகும்.

இனி, இப்பாட்டின்கட்சிறதேறக்குறைய ஆயிரத்து முங்றாற்றறபத்தொன்பது சொற்களிருக்கின்றன. இவற்றுட் பதினெட்டுசொற்கள் வடசொற்களாம்; அவை மகம், அங்கி, ஆவதி, பூதம், மது, பலி, பதாகை, அமரர், கங்கை, புண்ணியம், சமம் என்பனவாம். ‘ஞுமலி’ என்னும் ஒரு சொல் பூழினாட்டிற்குரிய திசைச்சொல்லாகும். ஆகவே, இப் பாட்டில் நாற்றுக்கு ஒன்று விழுக்காடு பிறநாட்டுச் சொற்கள் கலந்தன வென்பது அறியற்பாற்று. இதனால் இவ்வாசிரியர் காலத்திற் றமிழ் மிகவும் தூயதாக வழங்கப் பட்டு வந்ததென்பது புலப்படும் என்க.

கு. விளக்க உரைக்குறிப்புகள்

இப் பட்டினப்பாலையின் உரைக்குறிப்புகள் சில ஈண் தெழுதுதற்குமுன், இதன் பொருள்கோள் முறையினைச் சிற்று விளக்குதல் இன்றியமையாது வேண்டப்படுவதாகவின் அதனை இங்கு ஒருசிற்று தெளித்துரைக்கின்றும்.

மாட்டு : பத்துப்பாட்டுக்களில் ஒன்றுகிய இப் பட்டினப்பாலையும் இதனைடு சேர்ந்த ஏனை ஒன்பது பாட்டுக்களும் பொருட்டொடர்புற்று மிகனீண்டு அமைந்தனவாயிருக்கின்றன. ஒரு சங்கிலியிற் பலகண்கள் இருத்தல் போல் இப் பாட்டுக்களிடத்தும் அகன்று நின்று பொருள் பொருந்துகின்ற இடங்கள் பல உளவாம். ஒருபொருள் ஓரிடத்துக்கூடிய ஒருவாற்றூன் முடிந்தும் முடியாமலும் நிற்பப், பிற்தொரு பொருள் அவ்விடத்தினின்றுந் தோன்றி நடந்தபோய்ப் பிற்தோரிடத்து முடிந்தும் முடியாமலும் நிற்ப, இங்கனமே இடையில் வருவனவெல்லாம் அமைய, கடைசிப் படியாக அப் பாட்டின்பொருள் முற்றுப்பெறுவதாகும். இவ்வாறு இடையிடையே முடிந்தும் முடியாமலும் நிற்கும் பொருள்கள் கடைசியாக அப் பாட்டின்கட்ட கருக்கொண்ட முதற்பொருளைச் சார்ந்து முடியுமாகவின் சார்பு பொருள்கள் என்று பெயர்பெறுவனவாகும். இச் சார்பு பொருள்களைடு கூடிச் சிறந்துவிளங்கும் பொருள் முறற பொருள் எனப்படும் முடியணி வேந்தனென்றால் அருமணி குழிற்றிய செங்கோல் கைப்பற்றி அரியணை வீற்றிருப்ப, அவளைச் சார்ந்துங்கின்ற அவன் நன் அரசியற் சுற்றுமெல்லாம் விளங்கினாற்போல, ஒரு பாட்டின்கட்ட கருக்கொண்ட முதற்பொருள் அதற்கு ஒருயிராய்ச் சிறந்து நிற்ப ஏனைச் சார்புபொருள்களைல்லாம் அதனைச் சூழ்ந்துகொண்டு

அதனைச் சிறப்பித்து அவ்வாற்றால் தாழும் விளங்கானிற்கும். சில்லொனி வீசம் வாண்மீன்கள் சூழ இருந்தால்லது பல்லொளிவீசம் பான்மதிவிளக்கம் சிறவாதாகலின், சார்பு பொருட்சேர்க்கையின்றி முதற்பொருள் சிறப்புடைத்தாய்ச் செல்லாதென்க. எனவே, ஒரு பாட்டின்முதற்பொருளைச் சிறப்பித்துக்கொண்டு அமைந்து கிடக்குஞ் சார்புபொருள் கள் இன்னோரன்ன பெரும்பாட்டுகளில் அகன்றுள்ள மாகலின், உரைக்கற்றும் ஆசிரியன் அவை தம்மையெல்லாம் அனுகிய நிலையில் வைத்துப் பொருளுரைக்கும் நெறி யினையே தொல்லாசிரியர் மாட்டு என வழங்கினார். ஆங்கிலத்திலும் மிலிட்டன் என்னும் நல்லிசைப் புலவர் தூர்க்க இழப்பு என்னும் தமது அரும்பெருங்காப்பியத்திற் பாட்டுகளை அகன்று பொருள்கிடப்பவைத் தெழுதினார்; அதற்குரை கண்டாரும் பிரரும்¹ அந் நனுக்கமறிந்து அவைதம்மையெல்லாம் அனுகிய நிலையில் வைத்து உரை யுரைத்தார். இங்கனமே இன்னோரன்ன பாட்டுகளுக்கு உரை உரைக்கவேண்டுமென்பது ஆசிரியர் தொல்காப்பியனுர் “அகன்றுபொருள் கிடப்பினும் அனுகிய நிலையினும், இயன்றுபொருண்முடியத் தந்தன ருணர்த்தல், மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்” என்ற ஆணைதந்தருளிய வாற்றானும், அதற்குரைகண்ட பேராசிரியர் உரைத்த உரை விளக்கத்தானும் தெற்றெனத் துணியப்படும்.

இனி, ‘மாட்டு’ என்னும் பொருள்கோள்முறை இதுவேயாதல் அறியமாட்டாத நச்சினார்க்கினியர், இப் பத்துப்பாட்டுகட்கும் ஒருமுறையுமின்றி ஓரிடத்து நின்ற ஒரு சொல்லையும் பிறிதோரிடத்துநின்ற பிறிதொரு

1. “The most striking characteristic of the poetry of Milton is the extreme remoteness of the association by means of which it acts on the reader”—Macaulay’s Milton.

சொல்லையும் எடுத்து இணைத்து உரை உரைக்கின்றார். அங்னமுரைக்குறுதல் நூலாசிரியன் கருத்துக்கு முற்றும் முரணுதலானும், இவர்க்கு முன்னிருந்த நக்கீருரை யுள்ளிட்ட தொல்லாசிரியரெவரும் இவ்வாறு உரை உரைப்பக் காணுமையானும் நச்சினார்க்கினியர் உரைமுறை கொள்ளற்பாலதன்றென மறுக்க. நச்சினார்க்கினிய ரூரை கூறுவிட்டன இப் பத்துப்பாட்டுக்களின் பொருள் விளங்குதலரிதேயாதல் பற்றியும், இவர் தொல்காப்பியம், கலித்தொகை முதலிய பண்டைச் செந்தமிழ்நூல்கட்டு அரியபெரிய தண்டமிழுரை வகுத்துபற்றியும் இவரை நெஞ்சாரவழுத்தி இவர்க்குத் தொண்டுழூண்டொழுகுங்கடப்பாடுமிகவுடையே மாயினும், இவர் வழுவியவிடங்களிலும் இவரைப்பின்பற்றி உலகை ஏமாற்றுதல் நடுவுநிலையாகாதாகலின் இவர் தம் வழுஉக்களைக் களைந்து திருத்திப் பின் இவரைச் செந்தமிழ்மாழுகில் வள்ளலாய்க் கொண்டு வழிபடுவாமென்க.

இனி, இப் பட்டினப்பாலீயின்கட் போந்தபொருள் இசைவுபெறுகின்ற பொருத்துவாய்கள் இருபத்தேழுஉள்ளன. அவை தம்மையெல்லாம் இறுதியில் விளை முடித்துத் தொகுத்துக்காட்டுமிடத்துக்காண்க. இதன்கட் கருக்கொண்ட முதற்பொருள், உக்குவது வரிமுதலாக முடிந்த “திருமாவளவுன் தெவ்வர்க்கோக்கிய, வேலினும் வெய்ய கானமவன், கோலினுந் தண்ணிய தடமென் ரேரேளே” என்பது உக்கு முதல் ११०-ஆவது வரிகாறு மூள்ள “முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெற்றினும், வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே” என்பதனைடு பொருந்தினின்று முடிவதாகும். ஏனைய வெல்லாம் சார்புபொருள்களாய் இம் முதற்பொருளை அணிந்துரைத்தற்பொருட்டு வந்தனவென்க.

குறிப்பு: இங்கே குறியாது விடப்பட்டவற்றிற் கெல்லாம் உரை பொருட்பாகுபாட்டிலும், பின்னேயுள்ள அருஞ்சொற்பொருள் வரிசையிலும் காணக.

(க - அ) வசையில்வியள்கழனி

“வசையில் புகழ்” என்பது வெள்ளிக்கு அடை; சேய்ததாய் நிற்குங் காவிரிக்கு அடையாகாது. மழை யுண்மையின்மைகளை அறிவித்தலிற் குற்றமில்லாதபுகழினை யுடையதாயிற்று. தற்பாடியபுள்—வானம்பாடிப் பறவை; தன் - மழை. இப் பறவை மழைத்துளியை உண்டு உயிர் வாழ்வதாகவின் இது மழைவருகையை நோக்கிப் பாடு மென்றார். தளி-நீர்த்துளி. தேம்ப - வாடு.

(கு - ககு) கார்க்கரும்பின்.....ழனையித்தி

கார்க்கரும்பு - பச்சைசக்கரும்பு. ஆலை - பாசுகாய்ச்சங் கொட்டில். தெறுவு - சடுதல். கவின் - அழகு. செறு - வயல். மோடு - பருத்தவயிறு. கூடு - நெல் வைக்குங்கூடு. இனர்ப்பெண்ணை - குலைகளையுடைய பளை; அன்றிப் பூங்கொத்துகளையுடைய கூந்தற்பளை எனினுமாம். முதற் சேம்பு - அடியிலே கிழங்குள்ள சேம்பு என்னுஞ்செடி.

(உ - உள) யகனகர்.....சேழும்பாக்கத்து

அகல்நகர் - அகன்றவீடு. வியல் - அகலம். ‘மடம்’ என்பது பிறரறிவித்தவற்றை உட்கொண்டு அவற்றைப் பிறர் தெரியக்காட்டாது அகத்தே வைக்கும் மகளிர்க்குரிய ஓர் இயற்கைக்குணம். இதனை ஆசிரியர் நக்கீரனுர் “கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை” என்பார். ஈண்டு ‘மடம்’ களாம் அறியாமை என்னும் பொருட்டு, என்னை? ஈண்டுக் கறப்பட்டார் சிறுமியரோகவின். கொடுங்காற் கனங்குழை - வளைந்த சுற்றுள்ளதாகச் செய்யப்பட்ட கனத்து ப. ஆ.—6

குண்டலம். பொன் - பொன்னாற் செய்த அணிகலம். ‘இன்று’ என்பது இன்றி எனப் பொருள்பட்டது. முன் வழிவிலக்கும் விலங்குபகையல்லது கலங்குபகையறியாக் கொழும்பல்குடி - புதல்வர் விளையாடுங் காலத்து அவர் உருட்டுஞ் சிறு தேரினைச் சிறு மகளிர் ஏறிந்த குண்டலங் தடுக்கி நிற்கச்செய்யும் இதுபோன்ற சிறுதடைகளான பகை நேர்வதல்லது வேறு தம் மனங் கலங்குதற்குக் காரண மான பகையில்லாத செல்வநிறைந்த பலகுடிகள் என்க; பாட்டுச் சென்றவாறே எளிதிலே பொருள்கொள்ளக் கிடக்கும் இவ்வடிகட்டு இப்பொருள் காணமாட்டாத நச்சினார்க் கிணியர் இவற்றை ஓர் இயைபு மின்றிக் ‘கையினுங் கலத் தினும் மெய்யுறத் தீண்டிப், பெருஞ் சினத்தாற் புறக் கொடாஅ, திருஞ்செறுவின்’ என்னும் எழுபது எழுபத் திரண்டு எழுபத்துமூன்றும் அடிகளாடு சேர்த்துப் பொருளுரைத்துப் பின்பவற்றைக் கொண்டுவந்து ‘கொழும் பலகுடிச் செழும்பாக்கம்’ என்பதனெடு கூட்டி முடித் திடர்ப்படுகின்றார்; இங்னைம் பொருளுரைத்தல் பாட்டின் வரன்முறை சிதைத்தலாமன்றிப் பிறிதென்னை? இங்கே ‘பாக்கம்’ என்றது காவிரியாற்றின் கரையிலுள்ள ஊர்.

‘முதுமரத்த முரண்களரி’ என்னும் நிகு-ஆம் அடிமுதற்கொண்டு, எசு-ஆவது வரி வரையில் கடற்கரையிலுள்ள செம்படவர் குப்ப இயற்கை சொல்லப்படுகின்றது. இவ்வாறுகப், பாக்கத்திற் சொல்லப்பட்டதனைக் குப்பத் திற்கும் குப்பத்தில் நடைபெறுதலைப் பாக்கத்திற்கும் ஏற்றி அவர் பொருளுரைத்தது போலியுரையா மென்க.

(உசைகூ) தறும்பல்லார்.....தீணையேரி

கொள்ளோ - விலை. சாற்றி - சொல்லி விற்று. பனை - குதிரை இலாயம். புறவு புறம்பு. ‘உரு கெழுதிறலுயர்

கோட்டத்து’ என்பதற்கு நச்சினார்க்கினியருரைத்த பல பொருளுங் காண்க. ‘கோட்டம்’ கரையுமாம், கோயிலுமாம்.

(ஸா—ஞா) புலிப்போறிப்.....மாதுப்பே

போர்க்கதவு-வாய்ப்பொருந்தின கதவுகள்; “போரமை புணர்ப்பின்” என்றார் நெடுநல்வாடையிலும். ஒவம் - சித்திரம்; ஒவத் தன்ன இடனுடை வரைப்பின்” என்றார் புறத்தினும்.

(ஞா—ஞா) தண்கேணித்பல்சாலை

கேணித் தகைமுற்றம் - கேணிகளை உள் அடக்கின முற்றம்; தகைதல் - உள்ளடக்குதல். சாலை - மாட்டுக் கொட்டில்.

(ஞா—ஞா) தவப்பள்ளித்.....சேக்து

‘முனிவர் வேட்கும் புகையை வெறுத்தலாற் குயில்கள் சோலையைவிட்டுக் காளிகோட்டத்திற்போய்த் தூதுணம் புருக்களோடும் ஒருபுறத்தே தங்கும்’ என நேரே பொருள் படுதலை விடுத்து நச்சினார்க்கினியர் காளிகோட்டத்தைப் புருக்களுக்கு அடைமொழியாக்கிப் பின் அப் புருக்களோடுங் குயில்கள் காவிலே சென்றிருக்குமெனக் காவுடனே சேர்த்துப் பொருளுரைக்கின்றார். அங்ஙனம் பொருளுரைப் பின் முனிவர் வேள்வி வேட்குமிடம் இதுவென்பது பெறப் படாமையானும், குயில்கள் எவ்விடத்தைவிட்டு எங்கே போயிருந்தனவென்று வினாவுவார்க்கு இறுக்கலாகாமை யானும் அஃதுரையன்றென மறுக்க. இளமரக்காவிலே முனிவர் வேட்கின்றுரென்றும், அங்கெழும் புகையை வெறுத்து அச் சோலையை நிங்கிப்போய்க் குயில்கள் காளி கோட்டத்திற் நங்குகின்றனவென்றும் பொருள் கூறுதலே பொருத்தமுடைத்தாதல் காண்க. காளிகோட்டம் நகர்ப் புறத்தே உள்ளது; முனிவர் வைகுங் கா அதற்குஞ் சேய்த

தாய் உள்ளதென்க. ‘அக்னி’, ‘ஆகுதி’ என்னும் வடசொற்கள் ‘அங்கி’ ‘ஆவதி’ எனத் திரிந்தன. கழிநகர் - அச்சங்கருங் காளிகோட்டம். தூது - சிறுகல்.

(ஞகூ-ஏசு) முதுமரத்து.....புகரிப்போந்தை

கருந்தொழில் - கொலைத்தொழில். கொலைத்தொழி வினாம், இரும்பு முதலான வலிய உலோகங்கள் அடித்துத் திரட்டுங் தொழிலினும் பழகிய கையைக் ‘கருங்கை’ என்பர்; “கொன்றுவாழ் தொழிலினும் வண்பணித் தொழி வினாங், கன்றிய தொழிற்கை கருங்கைனாப் படுமே” (திவாகரம், கசு) என்பதூஉங் காண்க.

‘கருந்தொழிற் கலிமாக்கள்’ என்பதற்கு நச்சினார்க்கிணியர் ‘வலியதொழிலிலையுடைய செருக்கின பரதவர் பிள்ளைகள்’ என்று பொருளுரைத்து ‘இவர் (காந) கடலிறைன் சூடு தின்றும், (கூச) வயலாமைப் புழுக்குண்டும், (காஞு) வறளாடம்பின் மலர் மலைந்தும், (காகு) புனலாம்பற் பூச்சுடியும், (காஞு) கோண்மீன்போல்’ என்று சேர்த்துக் கொண்டுபோய்ப் பின் (என) ‘ஏழுகத்தகரொடு சிவல்விளை யாடு’ என்பதனாடு ஓரியைபுமின்றிக் கூட்டி முடித்து இடர்ப்படுகின்றூர். ‘கலிமாக்கள்’ என்பதற்குச் சிறுபிள்ளைகள் என்று பொருள் கொண்டமையானே ‘விளையாடு’ என்னும் விளைவந்த இடம்பார்த்து இணக்கி இவ்வாறு போலியுரை கூறினார். அதன்பின் எங-இல் உள்ள ‘இகன்மொய்ம்பினேரு’ என்பதனைப் பிரித்தெடுத் துக் கொண்டுபோய் கூ-இல் உள்ள ‘வரிமண லகண் றிட்டை’ என்பதனாடு சேர்த்துத் திரும்பவும் எ-இல் உள்ள ‘திண்டி’ முதலிய விளைகளொடு சேர்த்துப், பிறகு அதனை உன-இல் உள்ள பாக்கத்தோடு இயைத்துப் பெரிய தோர் இடர்விளைத்துப் பாட்டின் பொருணயஞ் சிதைத்தார்.

இவர்போல் இங்னனம் உரைக்குழப்பஞ் செய்வார் பிறரை வேறு யாண்டுக் கண்டிலம். சிறுர் விளையாட்டையும், வலிய பெருமக்கள் போர்விளையாட்டையுங் தனித்தனியே கூற வேண்டுமெனக் கருதிய தங்கருத்தை, அக் கருத்துக்குச் சிறிதும் இடந்தராத ஆக்கியோன் திருப்பாட்டில் இயைப் பான்வேண்டி அதனை அங்கனமெல்லாம் அலீத்து வரம் பின்றி யுரைகூறத் துணிந்தது அவர்க்குப் பெரிதும் ஏதமாம் என்க.

இனிக் ‘கருந்தொழின் மாக்கள்’ என்பதற்கு மீன் யிடிக்குங் கொலைத்தொழிலிற் பழகிய வலிய செம்படவர் என வைத்து நேரே பொருளுரைத்துச் சென்றால் இப் பகுதி ஆற்றெழுக்காய்ப் பொருள் பயந்து செவ்விதின் முடியுமாற்றைப் பொருட்பாகுபாட்டில் வரைந்த பொழிப் புரைக்கட்காண்க. ‘கலிமாக்கள்’ என்பதற்குச் சிறுர் என்று பொருளுரைத்தற்குப் பாட்டின் பொருளியைபு இடந்தராமையோடு அச்சொற்றெடுத்து இடந்தருவதின்றும் ; என்னை ? சிறு மகார்க்குக் கருந்தொழில், வலிய, செருக்கிய முதலான அடைமொழிகள் ஏலாமையானும், மாக்கள் என்னுஞ்சொல் அப் பொருட்ராமையானு மென்பது. மற்றுக் கிடந்தவாறே வைத்துக் ‘கலிமாக்கள்’ செம்படவர் எனப் பொருளுரைப்பின், ‘இகண்மொய்ம்பினேர்’ என்பதும் அவரையே குறித்துநின்று கூறியது கூறலாமெனின் ; அற்றன்று, செம்படவர் மேற்சொன்னவாறு ‘கையினுங் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்’ போர் இயற்றியும் அதனு னும் தம் வலி யடங்காமையின் ‘மாறுபட்ட திறலுடைய ராய்க்’ கவண்கல் வீசுவாராயினரென்று உரை கூறக் கிடத்தலால் அது கூறியதுகூற லாகாதென்க.

வறள் அடம்பு - வறண்டமணலிற் படர்ந்த அடப்பங் கொடி; இக்கொடி கடற்கரை மணலிற் படருமென்பது

நெய்தற்கலி (க0) யுள்ளும், பதிற்றுப் பத்தினுள்ளுங் (ந0, நுக) கூறப்படுதலின் இது ‘வறள்’ என்னும் அடைபடுத்துவந்தது. நாள்மீன் - நட்சத்திரம்; கோள்மீன் - கிரகம்.

(எஞ் - எள) பற்றிப்பன்றிப்.....விளையாட

‘உறை’ என்பது மண்ணுற் சவர்போற் சூழ வளைந்து ஓரடிக்குமேல் உயரமாக்கிச் சள்ளொயில் வைத்துச் சுட்டெடுப்பது. இவ்வாறு சமைத்த உறைகளை நிலத்தை அகழ்ந்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிச்செய்வது ‘உறைக்கிணறு’ என்று சொல்லப்படும். மேழகத்தகர் - துருவாட்டின் ஆண்; இதனை ‘ஏழகம்’ என்றும் வழங்குப்; இவ்விருசொல்லுங் துருவாட்டின் ஏற்றுக்குப் பெயராதல் திவாகரத்துங் காண்க. சிவல் - கெளதாரிப்பறவை. புறச் சேரி-இழிதொழிலாளரான செம்படவர் நகர்க்குப் புறத்தே யிருக்கும் ஊர்; இது குப்பத்தை அடுத்துள்ளதாகும்.

(எஅ - கங்கு) கிடுகுநிரைத்பெருந்துறை

கிடுகுநிரைத்து எஃகு ஊன்றி-கேடகத்தை வரிசையா வைத்து வேலை ஊன்றி என்க. நடுகல்லின் அரண் - நட்ட கல்லையே இடமாய்க்கொண்டு நின்றவீரன் என்க. இவ்வாறன்றி, இறந்துபட்ட மறவனுக்கு அறிகுறியாக அல்லது நினைவுக்குறியாக நிறுத்திய கல்லையுடைய காவலிடம் அல்லது கோட்டம் என்று பொருளுரைத்தலே விழுமிது. நடுகல் நின்ற இவ்வரணத்தைத் தூண்டிற்கோல் சார்த்திய செம்படவர் சூழசைவீட்டுக்கு ஆசிரியர் உருத்திரங்கண்ணார் வெளிப்படையாக உவமை கூறுதலையும் அறியாது, நச்சினூர்க்கிணியர் இவ்வடிகளைப் பிரித் தெடுத்துக் கொண்டுபோய் எக-வது அடியிலுள்ள ‘புறக்கொடாஅது’ என்பதனேடு இயைத்து ஒரு போஸியுரை

குறினார். அங்கனங் கூறுதற்கு ஓர்யையின்மையானும், ஆசிரியர் கருத்துக்கு மாருப் பூவமின்றிப் பிறழ்தலானும் அவருடைய பொருந்தாதென மறுக்க.

‘நெடுஞ்சூண்டிலிற்காழ்’ என்றமையான் அதனேடு இனமான மீன்திடும் புட்டிலும் சண்டுக் கொள்ளப்படும். கேடகம் மீனிடும் புட்டிலுக்கும், வேல் தூண்டிற்கோலுக்கும் உவமைகளாம்.

சினைச்சுறவின் கோடுநட்டு மனைச்சேர்த்திய வல்லணங்கினால் - கருக்கொண்ட சூழ்மீன் கொம்பைநட்டு அதனையே தான் இருக்குமிடமாகச் சேர்த்த வலிய கடற் றெய்வத்தின் பொருட்டு. மனை - இருக்குமிடம்; இச்சொல் இப்பொருள்படுமாகவும், நச்சினார்க்கினியர் இதனைக்கொன்னே வேறுபிரித்துப் போய் அந்வது வரியிலுள்ள ‘மணங்முன்றில்’ என்பதனைடு கூட்டினார். “நெய்தனிலத்தில் நுளையர்க்கு வலைவளங் தப்பின் அம் மகளிர் சினையுடன் குழீஇச் சுறவுக்கோடு நாட்டிப் பரவுக்கடன் கொடுத்தலின் ஆண்டு வருணன் வெளிப்படும்” என்பது தொல்காப்பியப் பொருளாநிகாரந்தில் நச்சிலூர்க்கினிய ரூரைத்தவரை.

மடிதல்-தந்தொழில் செய்யாது சோம்புதல் காவிரித் துறைக்கு உவமையாய் நேரே சென் றியைவதாகிய ‘பெறற் கருந் தொல்சீர்த் துறக்கம்’ என்னும் அடியை ககக-வது அடியிலுள்ள ‘நெடுஞ்கால்மாடம்’ என்பதனேடு இயைத்து இடர்ப்படுகின்றூர் நச்சினார்க்கினியர். கவலையின்றிப் பல் பயன் நுகர்ந்து பரதவர் தம் மகளிரோடும் இனிது விளையாட்டயர்கின்ற காவிரித் துறையைத், தேவர் அரம்பை மாதரோடும் விளையாடுகின்ற ‘துறக்கத்திற்கு உவமை கூறுதலே நிரம்பவும் பொருத்த முடைமையின், அதுவே ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் கருத்தாதல் காணக.

ஏ-ஏ

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

(கங்க - ககஞ்) துணைப்புணர்ந்த.....கங்குலான்

துணை - கணவன். மது - காமத்தேன். கொடுந்தியில்-முன்வளைந்த கட்டுமரம், அல்லது மீன்படகு, தோணி எனவும் ஆம். குரூலச்சடர் - நிறஞ்சிறந்த விளக்கு. கண் அடைஇய - கண் அடைந்த, அஃதாவது கண்டுயின்ற.

(ககஞ் - ககஞ்) மாங்காவிரி..... துறைப்பாது

எக்கர் - காவிரியாற்றுநீர் கொண்டுவந்து திரட்டிய இடுமணைல். இவ் வெக்கர்மணலிலே கடையாமத்தில் துயில் கொண்டு கிடப்பார் சுங்கங் கொள்ளுங் காவலாளர் என்பது நேரே பொருள்படுவதாகவும், இதைவிட்டு சுச்சினார்க் கிணியர் அதைப் பரதவர்மே லேற்றி அவர் அம் மணன் மேற் கண்டுயின்று கிடப்பரென வரைகூறி, மற்றை நாளில் அப் பரதவர் ‘வெறியாடு மகனிரொடு’ கூடி விழாவெடுப்ப ரென கடுநு-வது வரியொடு கொண்டுபோய்க் கூட்டி முடித் திடுகின்றார். இப் பாட்டுச் செல்லுநெறியை ஒரு சிறிது நோக்குவார்க்கும் இவருடைய பொருந்தாமை நன்கு தெளியப் படும். சுங்கங்கொள்வோர் தங்கடமை வழாது இரண்டிலும் சாவடியி விருந்தவாரே காவலாய் எக்கர்மணலிற் றுபில் கொள்வரெனக் கிடந்தவாறு வைத்துரைத்தலே பொருட் சிறப்புடைத்தாவதன்றிப், பரதவர் உறங்கினாரென வாளாது கூறல் சிறவாதென்க.

வேலாழி - கடல், ஈண்டு ஆகுபெயராற் கடற்கரை. இனி வேலா ஆழி எனப் பிரித்துக் கரையுங் கடலுமென உரைத்தலுமொன்று : இவ்வாறு கொள்ளின் ‘தாழை வேலாழி வியன்நெருஷில்’ என்பதற்குத் ‘தாழைவளர்ந்த கரையினையும் கடலருகே நின்ற அகன்ற தெருவினையு முடைய’ என்று பொருளூரைக்க; வேலா ஆழி என்ப வற்றில் ஆழி என்பதன் முதல் தொக, வேலாழி என்று

அவை புணர்ந்தன. உல்கு - சங்கம்; “உறுபொருளும் உல்கு பொருளும்” என்னுங் திருக்குறவிலும் இஃது இப் பொருட்டாதல் காண்க.

(கட்டு - கசக) வான்முகநீத.....முன்றில்

“நிலத்து ஏற்றவும்” என்பதூலம் பாடம்; அதற்கு ‘நிலத்தின்கண் ஏற்றப்படவும்’ என்று பொருளுரைக்க. ‘பரப்பவும்’ என்பது தன்வினைப் பொருட்டு. வலியுடை வல்லுணங்கினேன்-உடல்வலியோடு மனவலிமையும் ஒருங்கு உடைமையாற் பிறர்க்கு அச்சத்தை விளைக்குங் காவலன். எனப், புலியுடையாள் இலச்சினையைப் பொறிக்குங் தொழி லாளன் மேற்றூக் உரைக்க; மனவலியாவது தான் என்று கொண்ட கடமையிற் பிறழாத மனத்திட்பம். சங்கங் கொடாமற் பண்டங்களைக் களவில் ஏற்றவும் இறக்கவங் கருதுவார்க்கு அவன் அச்சத்தை விளைத்தலின் ‘அணங்கி னேன்’ என்றார். இனி, ‘அணங்கின் நோன்’ எனப் பிரித்து அவற்றைப் புலிக்கு அடையாக்கி, வலியுடைமையால் வலிதே வருத்தும் இயல்பினதான் வலிய புலியினடையாளம் எனப் பொருளுரைத்தல் சிறந்ததன்று. ‘புலி’ உவம வாருபெயர். பண்டம் பொதிமுடை-பண்டங்கள் பொதிந்த மூட்டை. ‘கொடு’ வளைவுப் பொருளுணர்த்தும் ஓர் உரிச் சொல். வருடை - ஒருவகை மான். ஏழகம்: மேழகம் என்பன ஆட்டுக்கிடாய் என்னும் ஒரு பொருளையே உணர்த்துவனவாகும்.

(கசல - கடுசு) துறுந்தோடைலாவணத்து

குறுந்தோடை - அனுகினபடிகள். ‘குறுமை’ சன்னு அணிமையினை யுணர்த்திற்று. படிக்கால் - ஏணி. பல் தகைப்பு - வீட்டின் பலபகுதிகள்: கட்டுகள். வளி நுழையும்வாய் - தென்றற்காற்றுப் புகும் சாளரம். நுண்

தாது உறைக்கும் - நுண்ணிய மகரந்தப் பொடியைச் சொரியும்: “புன்னை நுண்டா துறைத்தரு நெய்தல்” என்னும் ஐங்குறுநாற்றபோல்.¹ துடுப்பு-களு. ஆவணம்-கடைத்தெரு.

(கடுகு - காந்த) மையறுசிறப்பிற்.....வரைப்பில்

மையறு சிறப்பிற் ரெய்வஞ் சேர்த்திய மலர் அணி வாயிற் பலர்தொழு கொடி - குற்றமற்ற சிறப்பினையுடைய தெய்வத்தை ஏற்றுவித்து மலர்களனிந்த கோயில் வாயிலிலே பலருந்தொழுதுசெல்லுங் கோழிக்கொடி என்க. நின்றவாறே சென்று இயைந்து இங்ஙனம் பொருடருவ தாகிய ‘மையறு சிறப்பிற் ரெய்வம்’ என்னுஞ் சொற் கிரூட்டைப் பிரித்தெடுத்துப்போய், முருகனுக்கும் எனைத் தெய்வங்களுக்கும் எடுத்த விழா அரூத் ஆவணம் என்று கூட்டி நச்சினார்க்கினியர் இடர்ப்படுகின்றூர். கடுகு-ஆவது வரிமுதல் கொடிச் சிறப்புக்குறப்புகுந்த ஆசிரியர் மற்றைக் கொடிகளைக் கூறுதற்குமுன் தெய்வத்தன்மையுடைய கோழிக்கொடியை முதலிற் கூறக் கருதி முருகப்பிரான்றன் திருக்கோயில்வாயிலிலே கட்டப்பட்டிருக்குமதனைக் கூறிய நனுக்கமறியாது நச்சினார்க்கினியர் தாம் ஒருபொருள் கூறுவான் புகுந்து இமுக்கினர்.

கூம் - உணவுப்பொருள் மஞ்சிகை-பேழை. பண்ணி யம் - பலபண்டம். பாகு உகுத்த பசு மெழுக்கிற்காழு - பாகாகக் காய்ச்சி வார்த்த பசிய மெழுக்கைப் பூசிய கோல். கிடுகு - சட்டம்; இச் சொல் முன் ஒருகால் கேடகம் என்னும் பொருளில் வந்தவாறு காணக. ‘பாகு உகுத்த’ என் பதற்கு இப்பொருள் காணமாட்டாத நச்சினார்க்கினியர் இதனை ‘மஞ்சிகை’ என்பதனைடு சேர்த்துப் ‘பாக்கு வெற்றிலை சொரிந்த மஞ்சிகை’ என்று பொருள் கூறினார்.

அவ்வாறியைத்தற்குச் செய்யுளிடந்தராமையின் யாங் கூறி பதே பொருளென வறிக்; சிறுர் ஏறுமைப்பொருட்டுக் கோல்களில் மெழுக்குத் தடவி நாட்டுதல் உண்டு. இனி ‘மெழுக்கு’ என்பதற்குச் ‘சாணத்தால் மெழுகுதல்’ என்றுரை கூறினாருமூலர்; அது பொருந்தாமை ஸண்டுக் கூறியவாற்றாற் காண்க. ‘கரும்பின் ஒண்டுப்போல மேலூன் றிய துகிற்கொடியும்’ என, அகன்று நின்ற உவமையை அனுகிய நிலையில் இயைக்க.

தொன்று தொட்டுப் பிறரை ஏவிக்கொள்ளும் உரிமை கல்வியறிவின் மேம்பட்டார் பாலதாய் நிற்றலின் ‘தொல் லாலை நல்லாசிரியா’ என்றார். நிரம்பிய கல்வியில்லார் அவர்முன் வாய்த்திறக்கவும் அஞ்சவராகலிற், கல்வியிற் சான்ற அவரெடுத்த கொடி அவர்க்கு அச்சந்தருமெனப் பட்டது.

‘துவன்று இருக்கைத் தூங்குநாவாய்’ என மாற்றிக் கூட்டி ‘நிறைந்த இருப்பினையுடைய அசையும் மரக் கலன்கள்’ என்க. ‘மிசைக் கூம்பின்’ என்னுஞ் சொற் ரெட்டரைக் கூம்பின்மிசை என மாறுக. சேய நாடுகளிற் சென்று பண்டங்கள் இறக்கியும் ஏற்றியும் மீண்ட தத்தம் மரக்கலங்களைக் கண்டு அவ்வவற்றிற்குரியார் மகிழ்தற்கு அவற்றின்மேற் கட்டிய கொடிகள் அடையாளமாய் நின் ருதவுதலின் அவை விரும்பத்தக்கன என்றார்; நசை-விருப்பம்.

நறவுநொடை - கள்விற்றல். பதானை (வடசொல்)- பெருங்கொடி.

(கஷா—ககா) சேல்லாநல்லிசை.....மறுகி

காலின்வந்த கருங்கறிமுடை - வண்டியிற் கொண்டு வந்த கரிய மிளகுபொதி. கால் - உருள்; அஃது இங்கே

உருளையுடைய வண்டியை உணர்த்திற்று ; இச் சொல் இப் பொருட்டாதல் “கால்பார் கோத்து” என்னும் பூர்ப்பாட்டிற் காண்க. “ஒருங்கு தொக்கன்ன வுடைப்பெரும் பண்டங், கலத்தினுங் காலினுங் தருவன ரீட்ட”¹ என்புழி அடியார்க்கு நல்லார் உரை கூறியவாறே ‘வழியிற் கொண்டு வந்த’ என்றுரைப்பினுமாம். இப் பொருள் கூறவறியாத நச்சினார்க்கினியர் ‘நீரிற் காலில்வந்த’ என இரண்டிடத்துக் கூட்டிக் ‘கடலிலே காற்றுன்வந்த’ வெனப் பொருந்தாவுரை வரைந்தார். குடமலை - குடகுமலை ; அல்லது மேற்கண வாய்மலை ; காவிரிப்பூம்பட்டினத்திற்கு மேற்கிலுள்ள தது வாகலின், சண்டதனைக் கூறுதலே பொருத்தமாம் ; பொதியம் தெற்கேயுள்ளதாகலின் நச்சினார்க்கினியர் அதனைக் கூறுதல் பொருந்தாது. ஈழம் - இலங்கை.

(ககை—ககை) நீர்நாப்பண்ணு.....துவன்றிநுக்கை

துறைமுகத்து நீரில் உலாவும் மீனும் கரையிற் றிரியும் யாடு முதலான விலங்களும் நீரிலும் நிலத்தினும் இடரின்றி உறங்கிச் செம்படவர் குடிசை முற்றத்தினும் ஊன்விற்றற் றெழுமிலையுடையார் குடிசையிலும் தாவிப்பாய்ந்துநிரண்டும் நிற்கும் என்க. இங்கானம் நெறிப்படப் பொருஞ்சையாது நச்சினார்க்கினியர் ‘புரவி மூடை மணிபொன் முதலியன நீரினும் நிலத்தினும் இனிது தங்கி வளம் மயங்கிய மறுகு’ என்றிடர்ப்பட்ட டியைக்கின்றூர். ‘துஞ்சி’ என்னுஞ் சொல் லுக்கு ‘உறங்கி’ என்னுஞ் செம்பொருளும் அதற்கேற்ற மீன், மா முதலிய உயிருடைப் பொருள்களும் உளவாகவும், அவற்றைவிடுத்து அச் சொல்லுக்குத் தங்கி என ஆக்கப் பொருள்கொண்டு அவ்வாறு இயைத்தது தீம்பாலுண விருப்ப அதனை உவர்த்தொதுக்கி அறிவுமயக்குங் கள்ளுண்பார் திறமேடொப்பதாயிற்றென்க.

1. சிலப்பதிகாரம், மனையறம் படுத்தகாதை.

மேலும், உள்ள-வது வரியிற் பலவேறு மொழி வழங்கும் பலதேய மாக்களுங் காவிரிப்பூம்பட்டினத்தில் வந்துறைவரெனக் கூறிய பகுதியை ஆண்டு நின்றும் பிரித் தெடுத்து வந்து அவர் உறையும் மறுகு என ஈண்டிதலெனு வரன்முறையின்றி முடிக்கின்றார் நச்சினார்க்கினியர்.

கிளைகவித்து - கொல்வாரின்மையின் தம் சுற்றம் பல்கி.

பண்ணியம் - தின்பண்டம். பசும்பதம்-புதிது வந்த அரிசியால் ஆக்கிய சோறு. நுகம் - குறுக்குக் கட்டை. பகல் - அதன் நடுவில் நைத்த ஆணி. கொண்டி - மிகுந்த பொருள்.

(உகந—உகங்) பல்லாயமொடு.....பேறினும்

‘புலம்பெயர் மாக்கள் பல்லாயமொடு பதி பழகிக் கலங்கினி துறையும்’ எனக் கூட்டுக. பல் ஆயமொடு பதி பழகிபல தொகுதியாகக் காவிரிப்பூம்பட்டினத்திலுறையும் நன்மக்களோடும் ஒருமித்துப்பழகி. வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல் - வேறு வேறாகச் சிறந்த அறிவுவாய்த்த சுற்றத் தாரையுடைய நன்மக்கள். வேறு வேறாக அறிவு சிறந்த லாவது பலதிறப்பட்ட நால்களிற் பயின்று முதிர்ந்த அறிவு வாய்த்தல். பலதிறப்பட்ட அறிவுடைய நன்மக்களோல்லாரும் திருவிழா நடைபெறும் ஓரிடத்திற்கென்று கூடுதல் போலப் பலதிறப்பட்ட மொழிகள் வழங்கும் பல தேயத் தாரும் இந் நகரத்திற் குழுமுவர் என்க. ‘வேறுவேறுயர்ந்த’ என்னும் அடைமொழித் தொடரை நச்சினார்க்கினியர் புலம்பெயர் மாக்களோடு கூட்டுகின்றார் ; அங்ஙன முரையுரைத்தல் வேண்டாகுறலேயா மென்க.

(உகங—உகங்) வாரிநுங்கூத்தல்தண்பணையேப்பீ

பினிஅகம் - சிறைக்களாம். பிடுகாழ் முற்றி - தன் பெருமைத்தன்மை வைரம்ஏறி முதிர்தலால். காப்புஏறி -

மதிலைஏறி. வாள்கழித்து - மதிற்புறத்திருந்த வாட்படை வீரரை ஓட்டி; அல்லது தனது வாளை உறையினின்றுக் கழித்து எனலுமாம். ஒங்கு எழில் யானை - உயர்ந்த அழு கிளையுடைய யானை. தூறு இவர் தூறுகல் - குறுஞ்செடி படர்ந்த நெருங்கிய பொறைக்கல், அல்லது சிறுகுன்று; “வேங்கை மாத்தகட் டொள்வீ தாய தூறுகல்” என்றார் புறந்திலும். ‘உழினூ’ சிறுபூளை எனப்படுமென்று தீவாகரத்துட் சொல்லப்படுதலின், அதனேடினமான பெரும்பூளையுஞ் சூடினுளைன்று ஆசிரியர் கூறிய கருத்தறி யாது, நச்சினார்க்கிணியர் இச் சொல்லை உசக-ஆம் அடியிலுள்ள ‘மயங்கி’ என்பதனெடு கூட்டி யுரை கூறுகின்றார். மாக்கண் அகல் அறை - பெரிய இடத்தான் அகன்ற பாசறை. பலை - மருதநிலம், அங்குள்ள சூடிகளுக்கு ஆயிற்று. ‘பொய்கை செருந்தி நீரற்று’ நீடி எனக் கூட்டுக.

(உசா—உசரு) வேண்டுகிறது.....யுகளாவும்

அறுகோட்டு இரலை - அறுப்பறுப்பான கொம்புள்ள கலைமான், மான்பிளை - பெட்டை மான்.

(உசகூ—உருக) கோண்டிமகளி.....துறையவும்

கொண்டி மகளிர் - சிறையாகப் பிடித்துக்கொள்ளப் பட்ட மகளிர். ‘கொண்டி’ முன்னே ‘மிகுபொருள்’ என்றும் பொருளில் வந்தது காண்க. கந்து-தெய்வம் உறையுந்தறி: சிவலிங்கம். பொதியில், அம்பலம் என்பன கோயி வென்று பொருளுணர்த்தும்.

(உருக—உசு) மருவிலை நறும்பூது.....வேண்டுவும்

‘அறுகை’ என்பதில் ஜீ: சாரியை; அறுகம்புல், “அறுகையு நெருஞ்சிய மடர்ந்து” என்றார் மணிமேகலை யினும். அழல்வாய் ஓரி அஞ்சவரக் கதிர்ப்பவும் - அழன்ற வாயினையுடைய முதுநரிகள் பிறர்க்கு அஞ்சதல் உண்டாக

ஒங்கி ஊளோயிடவும் என்க. கூகையில் ஓர் இனம் ஆந்தை எனவும் பிறிதோர் இனம் கோட்டான் எனவும் வழங்கப் படும் என்பர்; இங்கே கூகை என்பது ஆந்தை. இது கூவும் ஒசை அழுகுரலை யொத்தலின் “அழுகுரற் கூகை” என்றார். ஆண்டலை - கோட்டான் போல்வதொரு பறவை; இதன் ரலை ஆண்மக்கள் தலைபோ லிருத்தலின் இப்பெயர் பெறுவதாயிற் ரென்க. “புலவுண்பொருந்திய குராலின் குரலும், ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும்” என்றார் மனிமேகலையினும்.

(உக்க—உக்கு) கோடுங்காள்.....தழந்வு

கொடுங்கால் மாடம் - கால்கள் வளைத்து அழுகாகக் கட்டப்பட்ட மாடம். ‘கொடுங்கால்’ என்னும் இவ்வடை மொழியை நச்சினார்க்கினியர் பேய்மகள் என்பதனைடு வறிதே இயைக்கின்றார்.

‘விருந்து ஆனது உண்டு’ என மாற்றுக; ‘உண்டும்’ என்பதில் உம்மை தொகுத்தல்.

வறுங்கூடு - வறிதாய்ப்போன நெற்கூடு.

சாவிற்கு முற்குறியாகக் கூகை நடுப்பகலிற் குழறுதலைப் “பேனூரகாட்டு, நன்பகலுா கூகைநகும்” என்னும் புறப்பொருள் வெண்பாராலையானும் உணர்க, (வஞ்சிப்படலம், ச.)

(உக்கு—உக்கு) மருங்கடி.....ஏரே

ஞாயில் - அம்பெய்வதற்கு மதின்மேற் சமைத்த ஒரு மதிலுறுப்பு; இதனை அடியார்க்கு நல்லார் ‘குருவித் தலை’ என்பர்.¹

1. சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை, உகவ-ஆம் வரி.

விசிபிணிமுழுவு-இறுக்கட்டின வார்க்கட்டையுடைய முரசு, பரு ஏர் எறும் கால்-பெரிய அழகினையும் வளியிலையும் உடைய கால்.

இனி இங்ஙனம் வகுத்துக்கொண்டு உரை கூறிய பொருத்துவாய்களையெல்லாம் ஒரு முடிபாக்கி இப்பாட்டின் வினைமுடிபு காட்டுகின்றும். இதன்கட்போந்த இருபத் தேழு பொருத்துவாய்களையும் பொருப்பாகுபாட்டிற் காண்க. இங்கு முடிபுமட்டுமே வரைகின்றும்.

நண்ஞார் காபடு ஏற் வாளகழித்துத் தாயம் எய்தி அங்ஙனம் எய்தியமையாறும் மனமகிழானுய்ப் போர் வேட்டுச் சமம்முருக்கித் தண்பணைகளை அழித்துச் செறு வும் வாவியும் மயங்கவும் பொதியிலில் யானை உறையவும் மன்றத்து ஓரி கதிர்ப்பவும் ஆண்டலை விளிப்பவும் பேய் மகள் துவன் நவும் செழுநகர் வறங்கூட்டுள்ளிருந்து கூசை குழறவும் ஊர்கவின் அழியப் பெரும்பாழ்செய்தும் அமைதி பெறுனுய்த் தான் முன்னிய துறை போகலிற் பல்லொளியர், ஒடுங்க அருவாளர் தொழில்கேட்ப வடவர் வாடக் குடவர் கூம்பத் தென்னவன் திறல்கெடச் சீறிக்கண்ணுற்செயிர்த்து நோக்கிப் பொதுவர் வழிபோன்ற இருங்கோவேள் மருங்கு சாயக் காடுகொன்று நாடாக்கிக் குளங்தொட்டு வளம் பெருக்கிஉறந்தை போக்கிக் குடிநிறீஇப்புகழை அமைத்துப் புதைநிறீஇப் பெயர்கொடுத்துப் புறக்கொடாது வேந்தர் சூடிய கழற்காலினையும் புதல்வரும் மகளிரும் தினைக்கும் மார்பினையும் பெருவலிமையினையும் உடைய திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய வேலிலும் யாம்போதற்கு எழுந்த கானங் கொடியதா யிரானின்றது; அவன் செங்கோலிலும் என்காதலியின் மென்றேள்கள் குளிர்த்தனவா யிருக்கின்றன; ஆகலின், காவிரி பொன்கொழிக்கும் கழனியினையும்,

பாக்கத்தனையும், பூந்தண்டலையினையும், ஏரியினையும், அரண்மனை அட்டிலீனையும், சாலையினையும், காளி கோட்டத் தினையும், மன்றம் புறச்சேரி முதலியவற்றையுடையனவாய்த் துறக்கம் எய்க்கும் பெருந்துறையினையும், உல்கு செய்வார் மடியாதிருக்கும் பண்டசாலை முன்றிலினையும், விழவரூத ஆவணத்தினையும், செழுநகர் வரைப்பினையும், நனந்தலை மறு கினையும், வேளாளர் துவன்று இருக்ககமினையும் உடைய தாய்ப் பலமொழி வழங்கும் பலதேயத்தாரும் போந்து உறையப் பெற்றதாய் உள்ள கானிரிப்பூம்பட்டினாத்தையே அவ் வேந்தர்பெருமான் பரிசிலாகத் தரப்பெறவேணினும் கூந்தல் இழை முதலியவற்றையுடைய என் ஆருயிர்க் காதலியைப் பிரிந்து வருதற்கு ஒருப்படமாட்டேன் கண்டாய் நெஞ்சமே! என வினைமுடிபு செய்க.

அருஞ்சோற்பொருள் அகரவரிசை

[எண் : வரி எண்]

அகவ - இசைக்க	கடிகு	அலவன் - நண்டு	காக
அகழ்க்குவன் - கல்லுவன் உகை		அவிர் - விளங்கு	கூசு
அங்கி (வடசொல்) - தீ	தீசு	அறம் - நலவினை, சந் ; பிங்க	
அசை - கட்டிய	கட்டு	லங்கத	
அசைஇ - இருந்து	இடுகை	அறுகை - அறுகம்புல் ; ஈற்றில்	
அசைவு - இளைப்பு	கூசு	நின்ற ஜை சாரியை	உடுகை
அஞ்சுவர - அச்சம் உண்டாக	உண்டாக	அறு கோட்டு இரலை - அறுப்ப	
அட்டி-கொடுத்து, உங்க ; விட்டு	உங்க	றுப்பான கொம்புள்ள கலை	
(பரிபாடல்) ; இட்டு (திருமூரு காற்றுப்படை) ; மிகவிட்டு (பெரும்பானுற்றுப்படை)		மான்	உச்சு
அட்டில-அடுக்களை, சந், உகை அடம்பு - அடப்பவகொடி, கடு ; பாலிகை (பிங்கலங்கத)		அணற - பாசகை	உங்க
அணங்கு - தெய்வம், அள ; வருத் துங் தண்மை, கந்ச ; வருத் தம்	உகை	ஆக்கம் - நுகர்ச்சிப் பொருள்கள்	கக்க
அளை - தறி	நங்க		
அதிர - முழுங்க	கடுள்	ஆண்டலை - கூகை கோட்டான்	
அந்தி - மாலைப்பொழுது உசை		இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை ; இதன் றலை ஆண்மக்கள் தலை போறவின் இப் பெயர் பெற்றது ; இதனைக் கோழி என்பர் பிங்கலங்கதயுள் உடுஅ	
அமரர் (வடசொல்) - தேவர்	கஶச, உ. ००	ஆயம்-கூட்டம், உகந் ; திவாரம்	
அயர் - செய்யும், கொண்டாடும்	உகடு	ஆரம் - சந்தனக் கட்டடை கஶவ	
அரண் - காவலிடம், காவலிட மாய்க்கொண்டு நின்ற வீரனை உணர்த்தியது ஆகுபெயர், எகை அரிமா - சிங்கஏறு	உகை	ஆலை - கொட்டில், கருப்பஞ் சாற்றைக் காய்ச்சும் இடம். கூ	
அருங்கடி - அரியகால்ஸ் கந்ச		ஆவணம் - அங்காடித் தெரு	கடுசை
அருங்கடிவரைப்பு-அரிய காவல் அமைந்த மதில்	உச்சு	ஆவதி (வடசொல்) - வேள்வி	
அருத்தி - நுகர்வித்து	உ. ००	குடு, உ. ००	
அருவாளர்-அருவாள நாட்டின் அரசர்	உகடு	அன் - பசமாடு	உ. ०५

இடைகழி-ரேழி, கசச; “இடை கழின்றவென்னே” என்றார் சீவக சிந்தாமணியிலும் நகக இனர்-குலை, பூங்கொத்து கஅ இயம்ப - ஒலிக்க கடிள இயல் - தன்மை கசக இரலை - ஆண்மான், புல்வாய், உசநி; “இரலையுங் கலையும் புல்வாய்க் குரிய” தொல். மரபியல் சை

இரியல் - விட்டுப்போதல்; இசு; எச். ‘நீங்கல்’ சிலப்பதிகாரம், அந்தி மாலைச் சிறப்புச்செய் காதை இடு

இரு - பெரிய இசு, சுக இருக்கை - இருப்பு கஸச, உகல இருக்கோவேள்-துவரை நகரில் அரசாண்டவேளிர் மன்னரில் ஒருவன், உஅஃ; புறானுற உகை, உபே

இளக்கும் - அசைக்கும் களு இவர் - ஏறிப் படர்ந்த, உநச; திவாகரம்

இறவு - இருமீன் சுந இறைவன் - அரசன் கடங ஈண்டி-திரண்டு, தொக்கு கநல ஸழும் - சிங்களம், இலவகை கக்க உகளல் - குதித்தல், தாண்டல், கசக, உசநி; பிங்கலங்கை, உகறசு; பாய்தல், திவாகரம்.

உகிர் - நகம் கசா உகுத்தல் - வார்த்தல், கச்சு; சிந்துதல், திவாகரம்.

உணங்கு - உலருகின்ற உ, அங உரவுத்திரை - உலவும் அலை, கடங; இப்பொருட் டாதல், புறப்பொருள் வெண்பா மாலைபாடாண்படலம் “குடிய

வான் பிறை” என்னுடு செய்யுள்ளையிற் காண்க.

உரு - வடிவு, நச; அழுகு கக்க உலகு - சுங்கம் குடு உலாய் - உலாவி உநந

உவஷு-முழுமதி விளங்கும் நாள் கந உழினை - சிறபூளை, உநடி; திவாகரம், பிங்கலங்கை; இத் தேங்க ‘கொற்றுன்’ என்பர் புறானுற்றுரைகாரர்.

உறங்கை - உறங்கை உஅடு உறந் - வாது, மாறுபாடு களக உறை - மன்னால் வட்டமாய்

வைன் ந் து கினற்றினுள் அமைக்கப்படுவன எசு

உறைக்கும் - துளிக்கும், சொரி யும், கடில்; உறை, துளி, திவாகரம்.

ஊட்டும் - ஏறப்பண்ணும் இந ஊழும் - முறை உள்ள

ஊன் - தசை களள எஃகு - வேல் எஅ

எக்கர் - இடுமணல் ககள எடுப்பி - தூரத்தி, ஓட்டி உநகு

எய்தி - பெற்று உள்ள எயில் - மதில் உளசு, உகக எயினர் - வேடர் உசுகூ

எழில் - அழுகு உநகு எறிப்ப-ஒளிவீச, உகல்; “எறித் தரு கதிர்தாங்கி” கவித தொகை கக

எறுழும் - வலிமை உக்க ஏகினும் - சென்றுலும் உ

எமாப்ப-மகிழி, ககடி; “காமர் பெஞ்ச மேமாநதுவப்ப” என் ரூர் புறானுற்றினும்.

எயக்கும் - ஒக்கும் காச எழுகம் - ஆடுகுக் கிடாய் கசக:

இச் சொல் ‘மேழுகம்’ எனவும் வரும், பிங்கலங்கை உசநா

ஏறு - ஏருது	சங்க	கதிர்ச்செல்வன் - பகலவன்
எற்றை - ஆண்டாய்	கஷப	கடூ
ஒக்கல் - சுற்றம் சுக, உகச	கஷப	கதிர்ப்ப - ஊளை யிட, உளின்;
ஒருவேம் - நீங்கேம், பிறழுமாட	கஷப	'கதிப்ப' எனப் பாடுகொள்
டேம், உகூ; திவாகரம்.	கஷப	ஞதலுமாம், என்னை? காரைக்
ஒல்க - சாய	உடுப்	காலம்மையார் மூத்ததிருப்
ஒள்ள ரி - ஒளிபொருங்திய	ககக	பதிகத்தில் "ஊரைக் கூகை
நெருப்பு வெளிச்சம் ககக	ககக	யும் ஸிரியும் உறழுறும் கதிக்
ஒளியர்-ஒளிநாட்டார் உஙச	ககக	கும்" என்று
ஒக்கிய - ஓச்சிய: செலுத்திய,	ககக	கதுப்பு - மயிர் உடுக்க
உகக; எடுக்கப்பட்ட, புறநா	ககக	கதுவும் - கைப்பற்றும் உஙசி;
ஞாறு, சுக; புறப்படவிட்ட,	ககக	கவரும், புறநானாறு கறு
சிந்தாமணி உகுஞ	ககக	கங்கு - அரூட்குறி; சிவலிங்கம்,
ஒதம் - ஈரம், காசி; பிங்கலங்கை,	ககக	'தய்வம் உறையுங் தறி' என்
நூடுபு; அலை, காசி: புறப்	ககக	பர் நச்சினார்க்கிணியர் உசக
பொருள் வெண்பாமாலை	ககக	கமழ் - மணக்கும் க
"ஒத நீர்வேலி"	ககக	கழுகு - பாக்குமரம் கள
ஓம்பி - பாதுகாத்து உடக.	ககக	கராம் - முதலை உசூ
ஓர்க்கும் செலிதாழ்த்துக் கேட்ட	ககக	கருந்தலை - பெரியதலை உநடு
'கும், உடுச; புறநானாறு குனின	ககக	கருங்தொழில் - வலிய தொழில் சூ
ஓர்த்தும் - கேட்டும் ககந	ககந	கலம் - படைக்கலம் எளி
ஓரி - முதுநரி, உடுள்; திவாகரம்,	ககந	கலி - மனஞமுச்சி: மனச்
பிங்கலங்கை.	ககந	செருக்கு நூடு, சுடு
ஓவம் - சித்திரம் சங்க	கஷி	கலித்த - செருக்கிய, செருக்கித் திரிந்த உசூ
கடி - அச்சம், இன; காவல்,	கஷி	கலித்து - தழழுத்து, ககசு;
உடக, உஙசு, உசுகை	கஷி	"தாவுந்தலித்த" புறநானாறு உசு
கடிந்தும் - நீக்கியும் ககக	கஷி	கவான் - மலைப் பக்கம், பக்க
கடியரண்-காவலமைந்த அரண்	கஷி	மலை கந-சி
உடக	கஷி	கவி - கவிந்த: வளைந்த, கடுந; மூடிய கக்கள்
கடை - தலைக்கடை, தலைவாசல் உசுகை	கஷி	கவிய - 'இடிய' நச்சினார்க்கிணியர் பொருள் உஙந
கடைக் கங்குல் - கடை யாமம்	கஷி	கவின் - அழுகு கா, உசுகை
கண் - இடம் உசூ	கஷி	கழல் - காவின் அணி, உகச; திவாகரம்.
கண் அடைஇய-கண் அடைத்த,	கஷி	கழனி - வயல் அ
கண் துயின்ற ககநி.	கஷி	கழி - உப்பங்கழி நூடு
கண்ணி - ஆடவா முடிமேற் கஷி	கஷி	
குடும் மாலை	கஷி	
கணம் (வடசோல்) - தொ(கஷி	

களரி - சண்டை யிடுதற்குச் சமைந்த இடம், இகு; திவாகரம், பிங்கலங்கை.

கறி - மிளகு கஅசு
கா - சோலை திரு

காதல் - தலைவனுங் தலைவியும் ஒருவரை யொருவர் இன்றி யமையாராய்த் தமக்குட்பாராட்டும் பேரன்பு, கங்கு; “காமத்துச்சிறந்தது காதலை யுடைய காமம்; அஃதாவது மெய்யுற்றறியாதா ரிருவர் அன்பொத்துப் பான்மை வகையால் தாமே மெய்யுற்றுப் புணரும் புணர்ச்சி” என்பர் பரிமேலழகியார், பரி பாடல், கூ - ஆம் பாடலுரை.

காங்தள் - கார்த்திகைப்பூ திரு

காப்பு - மதில், சக; சுங்கச் சாவடி, கநந்; காவல், கஅசு, புறநாலூரு சக

காய் - ஏறிக்கும், சூல; சீலக சிந்தாமணி சாலா

கார் - ஸிர: பச்சை கூ

கால் - கால்கள், தூண்கள், கக்க; உருளை, உருளையுடைய வண்டியை உணர்த்திற்று, கஅசு; ‘கால்’ உருளை என்ன ஆம் பொருட்டாதல், “கால்பார் கோத்து” என்னும் புறப் பாட்டுரையுள்ளுங் காண்க. இனிக் ‘கால்’ வழியென்று மாம்; தண்டு உறந் காழ்-கோல், அப், கசுள்; வயிரம், உலை; திவாகரம்.

காழுகம்-கடாரம் என்னும் ஊர், (பர்மா? Burmā?) கக்க

கான்யாறு - காட்டியாறு கசுக கானம் - காடு நூ

கானல் - கடற்கரைச் சோலை, சுச; திவாகரம், பிங்கலங்கை. கிடக்கை - பரப்பு நெ

கிடுகு - கேடகம், எஅ; “வார் மயிர்க்கிடுகு” என்பதற்கு நச் சினார்க்கிணி யருரைத்த பொருள் காண்க, சீலக சிந்தா மணி, உலகசு; சட்டம், கசுள் கிளை - சுற்றம் சுக, கக்க துடமலை - குடகுமலை கஅசு குடவர் - குடாட்டா; மேனுட் டார் உஎசு

குணகடல் - கிழக்குக்கடல் கஅகு குரம்பை - குடிசை, கக்சு; பிங்வ கலங்கை.

குருளை - குட்டி, இச்சொல் புவி பன்றி முயல் காய் நரியென் னும் விவங்கின் பிள்ளைக்குப் பெயராய் வரும் உடை

குருஉச்சுடர் - நிறம்மிக்க விளக்கம் ககல

குவைது - குவித்து கஎசு

குழல் - புல்லாங்குழல் ககிசு குழலி - கன்று, சக; பிள்ளை ககசு

குழறல் - கூப்பிடல் உசுவு

குழிகொன்று - குழி யைத் தார்த்து உலந்

குழிஇ - திரண்டு சுக, உசுடி குழை - மரக்குழை உந்

குநகு - தொடை கசுக் கூடல் - யாறுகடவொடுகலக்கு மிடம்: கழிமுகம் கஅ

கூடு - நெற்குதிர் கடு, உசுள் கூதாளம் - ‘வெண்டாளி’ என் பர் சசுனார்க்கிணியர், அடு;

வெண்டாளி ஒருசெடி; பிங்க வங்கையிலுங் திவாகரத்தி லும் இது கொடிவகையிற் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

கூப்பி - குவித்து	கடிசை	கோட்டம் - க ரை,	கோயில்
கூம்ப - குன்ற, உள்ள ; 'ஒடுங்க'			நடசூ
பிங்கலங்கை.			
கூம்பு - பாய்மரம்	களது	கோடியர் - கூத்தர்,	உடிநூ;
கூழ் - பல்வகை உணவு, கசநா;		திவாகரம்.	
திவாகரம்.			
கூளி - பேய்க்குப் பொதுப்பெய		கோடு - கொம்பு	அசூ
ரான இச்சொல் இங்கே ஆண்			
பேயை உணர்த்துகின்றது		கோதை-மகளிர் அணியும் மாலை,	
உடிகூ		காபி; சூ-ஆம் பரிபாடல் பரி	
கேழு-பொருங்கின, நடசூ, கசூல		மேலழகியா ரூரையிலுக்	
கெழுமி - பொருங்கி	சால	காண்க. கோதையர் - மாலை	
கேளி-கிணறு, இடு; திவாகரம்.		யணிந்த மகளிர் அடு	
கேள்வி - நூற்கல்வி, கசூக்;		கோள் - குலை, கசு; “செழுங்	
திவாகரம்.		கோள்வாழூ” புறானாறு	
கோடுக் கால் - வளைந்த சுற்று,		காசுஅ	
உந்; வளைந்தகால்கள் (Arches)		கோள்மீன் - கிரகம் சுசு	
தலைவளைந்த தாண்கள்		சமம் - போர், உந்து; போர்க்	
உஞ்சக		களம், இனியது நாற்பது கு	
கொடுங்கால் - வளைந்த கால்		சாம்பும் - வாடும், காபி; “கின்	
காலங்		ஏரர் சாம்பின்றே” சீவக	
கொடுங்கிணை - சுற்றுத்		சிந்தாமணி எந்த	
கிண்ணை	கசநா	சாய - குறைய உந்து	
கொடுங்கிமில் - முன்வளைந்த		சாயல்-மென்னமை, கடிபி; தொல்	
கட்டுமரம், கசூல்; ‘திமில்’		காப்பியம், உரிச்சொல்லியல்	
தோணி என்பர் திவாகரத்		உள்	
தில்.		சாற்றி - சொல்லி உக்க	
கொடுமேழி - வளைந்த கலப்பை		சாறு - திருவிழா உக்கு	
உந்தி		சீமையம் - மாலை யுச்சி: குவடு	
கொடுவரி - வளைந்த வரிகளை		கந்து	
யுடைய புலி	உங்க	சிவல் - கெளதாரி, எள்; பகன்	
கொண்டி - கொள்ளப்பட்ட		டையுமாம்; திவாகரம்.	
மிகு பொருள், உகு;		சினத்த - கோபத்தினை யுடைய	
கொண்டி மகளிர்-சினற்யாகச்		கந்து	
கொண்டுவந்த பெண்கள்	உசூகூ	ரி-மிகச்சினாந்து, உள்ள; திவா	
கொண்டு - மேகம்	கநு	கரம்.	
கொழிக்கும்-தெள்ளித் தொகுக்		கூடர் - ஒளி உக	
கும், எ; திவாகரம்.		சுறவு - சுறுமீன் அசூ	
கொள்ளை - விலை	உக	கூடு - சுடப்பட்ட தலை, கூந்;	
		“குறுமுயற் கொழுஞ்சூடு”	
		என்புழியும் இப்பொருட்டா	
		தல் காண்க, புறானாறு	
		நடசூ	

சேயிர்த்து - சின்து, உசுபி; ‘குற்றத்தைத் தன்னிப்பார்த்து’ என்றுரைப்பினுமாம்; இச்சொற்கு இருபொருளுமுண்மை, “செயிரே குற்றமுஞ் சினவுவுமாகும்” என்னுங் திவாகரசூத்திரத்தாலுணர்க.

செரு - சண்டை: போர் எல் செருந்தி - கோரைப்புல், உசந்; வாட்கோரையுமாம், திவாகரம், பிங்கலங்கை.

செல்லா - கெடாத கசுசு செவ்வேள் - முருகப் பிரான் கருசு செற்றேர் - பகைவர், உஸி; பிங்கலங்கை

செறி - நெருங்கிண கடுசு செறு - வயல் கக, உசுசு சே - சிவந்த கசுசு சேக்கும் - தங்கும் இசு, உசுசு துமலி - நாய் கசு தூயில் - அம்பெய்தற்கு மறைவாய் மதில்மேல் அமைக்கப் படுவது, உசுசி; இதனை “மீன் பூத்தன்னவுருவஞாயில்” என்பர் ஜூர் மூலங்கிழார், புறநானா ஹாறு, உக; “எவறை” என்பர் புறப்பொருள் வெண்பாமாலையுரைகாரர், உழினூ, இ; “குருவித்தலை” என்பர் அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை, உகன-ஆம் வரி.

தகர் - யாட்டுக்கடா, என, கசகதகை - உள்ளடக்கின, இக; ‘கட்டப்பட்ட’ என்று உரைப்பினுமாம், “ஓங்குநிலைவாயிற்றாங்குபு தகைத்த” என்பதனுரையிற் காணக, பரிபாடல் உ.

தட்பெரிய, நூக; “தடவுங்கயவும் நளியும்பெருமை” தொல்காப்பியம்” உரியியல் உச

தடிந்து - அறுத்து, கனசு; பிங்கலங்கைத் தடை உகை

தன் - குளிர்ந்த ககசு தண்டலை - பூஞ்சோலை நந் தலை - இடம் உங்கை

தலைமணக்கும்-ஒன்று கலக்கும் கள தலையங்கிய - ஒருங்கு கலங்தகக்கை

தவ - மிக, உங்கை; தொல்காப்பியம், உரியியல் நந்

தளி-நீர்த்துளி, ந; ‘தளி’ தலைப்பெய்மழுத் துளி யென்பர் பிங்கலங்கையில்.

தாது-பூந்தாது: மகரந்தம் கடிடு தாழை - பரந்து கடிடு தாயம் - உரிமை உடன் தாழ் - தங்கும், இந்; தாழக் கோல் கசுசு

தாழ்ந்த - வளர்ந்து நின்ற அசு தாழை - தாழஞ்செடி அசு தாள் - அடி, கீழ், அசு; முயற்சி எனினுமாம் உன்று தானை - படை உங்கை தீட்டை - மேடு, மேட்டுக்குப்பம் காலை

தினை-‘தின்னை’ என்பதுநடுவே தொக்கது உசந் திரிதரு - திரியும் கள திரிபுரிநரம்பு-முறுக்குதல் செய்த நரம்பு, உனிசு; “திரித்து முறுக்கின நரம்பு” என்று உரைப்பி னுமாம்; மணி மேகலையினும் ‘திரிபுரி வார்சடை’ என்றார், கசா-ஆம் பக்கம்.

திரு - திருமகள் கங்கை

**திருநிலைதீய - வீரத் திரு சிலை
பெற்ற உக்க**

**திரை - அலை களங்
தினோப்ப - தமுவ: புணர உக்க**

“இள அனங்கண்ணி நாரை
யைத் தினோத்தலின்” என்பழி
யும் இப்பொருட்டாதல்
காணக சீவகசிந்தாமணி,
நாமகளிலம்பகம் இ0

**திறல் - வலிமை ந-சு, உள்ள
தீங்கொடை - இனியயாழ் இசை
உக்குச; தொடை-யாழ் நரம்பு,
புறநானாறு, எ0; இங்கே நரப
பிசையை உணர்த்திற்று.**

**தீம்புகார்-காட்சிக் கிணிய காவி
ரிப்பும்பட்டினம் களங்**

**துகள் - நண்பொடி சன
துகிர் - பவளாம், கசாசு, கசுகூ
துகில் - வெள்ளாடை, களங்;**

‘வெண்பட்டு’ என்பர் சீவகசிந்தாமணி உரையில் உக்குக்கு
துகிற்கொடி - வெள்ளிய துணி
யாற் செய்த கொடி, கசாசு;
‘துகிற்கொடி’ வெண்ண மை
செம்மை இரண்ட ந்தும்
பொதுவெண்பர் சீவகசிந்தாமணியுரையில் நச
துசில்-ஒதுக்கிடம், இது; “துச் சிலிருந்து துயர்க்கார” என்
பது இனிதாந்பது கா0
1 - உ0

**துஞ்சம் - தங்கும, சக; “அறங்
துஞ்சஞ்செங்கோலையே” புறநானாறு உ0**

துடி - உடுக்கை, பாலைப்பறை

**துடிப்பு - கணு கஞ்ச
துஜை - கணவன் காசு
துப்பு - வலிமை உக்க
துய்த்தும் - நகர்ந்தும் ககச
துயில் - உறக்கம் கடி**

**துவன்று - நிறைந்த, நெருக்கிய,
கஸ, உகு; “துவன்றுநிறை
வாகும்” தொல்காப்பியம்,
உரிச்சொல்லியல், நச**

**துறக்கம் - வா னுலகு காச
துறுகல் - பொறைக்கல், சிறு
குன்று, உஙச; “புலவசேர்
துறுகல்” என்றார் ஜகுறு
நாற்றில் உகப**

**துறைபோகிய - முற்றக் கற்ற
கசுகூ; துறைபோகவின் -
முற்ற முடித்தலின் உள்ள
கூ - நாய களன
துஉய் - தாவி, உகுல; “மலை
வான் கொள்கென உயர் பவி
துஉய்” புறநானாறு கசந**

**தாங்கு - அசையும் கஸ
தாசு - கூறை கசாசு**

**தாதுணம்புறவு - தாதுஉண் அம்
புறவு எனப்பிரித்துச் ‘சிறு
கல்லைத்தின்னும் அழு கிய
புரு’ எனப் பொறுறைக்க;
“தாதுணம்புறவென்த் துதைந்
தனின் னெழுனலம்” என்றார் கவியினும் சிக**

**துறு - சிறுசெடி உஙச
தேவங்கர-பகைவர், உக்க; “தெவ்
வுப்பகையாகும்” தொல். உரி.
இ0**

**தெறுவு - சுடுதல், கப; “தெறுக
திர்க்கனவி” என்பது புறநா
நாறு சந்**

தென்னவன் - பாண்டியன் உள்ள

**தேஎம் - நாடு, தேயம் உக்க
தேம்ப - வாட ச**

**தேறுநீர் - தெளிந்தநீர் கள
தோக்காங்கு - கூடினுற் போல**

தொட்டு - அகழ்ந்து, தோண்டி உஙச

தொட்டு - அகழ்ந்து, தோண்டி உஙச

தொடி - கடகம்	கடுச	நிலைத்து - வரிசையாக வைத்து	
தொடுதோல் - செருப்பு	உச்சி	எது	
தொடை - படி கூடு; கட்டு,	கட்டு	நிலைஇழு-நிலைபெறற்குக் காரணமான	
ஆகுபெயரால் யாழு உணர்த்	உதிச	நீநீஇ - நிலைபெறச் செய்து	
திற்று		உதகை	
தொல்லீர் - பழையசிறப்பு	காச	நுகம் - வண்டிமாட்டுகளின் பிட	
தொல்லிசை - தொல் இசை,	இசை,	இற் றங்குங் குறுக்குக்கட்டை,	
அடிப்படைபுகழ்	கூக	இதனை 'நுகத்தடி' என வழங்கு	
தொலைத்த - அழித்த	உலகு	பூப்	உ.ஒ.க
நகர் - வீடு, १०, 'மாளிகை'	ஏன்	நுதல் - நெந்தி	உ.க
பர் புறப்பொருள் வெண்பா		நேய்தல் - குவளைப்படி	கக
மாலை உரைகாரர், பொதுவி		செருஞ்சி - ஒரு முட்	ங்குசூ
யற் படலம், கா; கோட்டம்:		நேரிழை-ஏற்றாணிகலம், உர்;	
கோயில், இன்; "முக்கட் செல்		பரிபாடலுரை கக	
வர் நகர்வலங் செயற்கே"		நோடை - விலை	தக.ஏ.
என்றார் புறநாளுற்றினும் சு		கோன் - வலிய	உ.ஏ
நகை - விரும்பம்	உ.ஒ.கு	பல்ளிகைப்பு-'பல் தகைப்பு' பல	
நடுகல் - இறங்குபட்ட மறவனை		பகுதிகள்; பலகட்டுகள், கசந்	
நினைவு கூர்த்தாக கட்ட கல்,		பயிறி - படகு; நூ; 'தோணி'	
எக்; இங்கனங் கண்ணடுதலைப்		என்பர் திவாகரர்.	
"பரலுடை மருங்கின்"	ஏன்	பகடு-பெருமை, 'பகட்டெடருத்து'	
ஆம் புறப்பாட்டிற் காண்க.		பெரிய ஏருதி, குடி, கைள்;	
நடுவு - நடுநிலைமை	உ.ஒ.க.	பேரேருது	உ.க
நண்ஞார் - பகைவர்	உ.ஒ.கு	பகர்ந்து - வெளியாகச் சொல்லி	கக
நந்தா - அலியாத	உ.ஒ.க.	பகல்-துகத்தின் நடுவிற் நைத்தத்	
நயந்தும் - விரும்பியும்		ஆணி	உ.ஒ.க.
நறவு - கள்	கா.ஒ.க	பகச்மபதம் - பசிய சோறு	உ.ஒ.க.
நறு - நல்ல	நிதி	படப்பை - தோட்டம், நூ; பிங்	
நன்பகல் - உச்சிப்பகல், உச்சி;		கலங்கதை எ.க	
புறப்பொருள் வெண்பாமாலை		படிக்கால்-எணி, கூடு; "வானு	
உரை, வஞ்சிப்படலம் ச		லக மேறுதற்குச் செம்பொன்,	
நன்தலை-அகண்ற இடம், ககந்;		இருளில் படிக்கால்"	
தொல்காப்பியம், உரி யியல்		ஓன்றார் கீழக்கிணாமிலும்அலை	
என		பண்ணியம் - பண்டம், உ.ஒ.க.	
நனி - மிகுதி, காக; தொல்காப்		"குரங்கருந்து பண்ணியம்"	
பியம், உரியியல் ந		என்னும் பரிபாடலுணரவிற்	
நாடி - ஆராய்ந்து	உ.ஒ.க.	பரிமேலமுகர் இப் பொருளோ	
நாணமீன் - நட்சத்திரம்	கா.ஏ	குறுதல் காண்த கச	
நாப்பன் - நடி, அக'	ககச		
நாவாய் - மரத்தலம்	கஙச		

பண்டு - தாழாது உஎச்
பணியம் - பண்டம், 'பண்ணியம்'
பணியம் என நடுவே தொக்கது கச்ச
பணை - குதிரைப்பங்கி, இலாயம்,
நக; மருதலிலம் உங்க
பதம் - சோறு, உணவு உங்க
பதாகை (வடசொல்) - பெருங்
கொடி கஶு
பம்பி - அடர்ந்தெழுந்து, உனிசு;
"கதித்தல் பம்மல் கஞ்சநல்
கன்றல், எழுச்சியின் மிகுதிக்
கெயதும் பெயரே" என்றார்
திவாகரரும்.
பரதவர் - செம்படவர், நுளையர்,
கூ; "கடலோழுந்த பனித்
துறைப்பரதவு" என்றார் பதிற்
றுப் பத்தினும் சஅ
பரி - செலவு, செல்லுதல், கஶு;
"நிமிர்பரியமா" என்புழியும்
இப்பொருள் காண்க, புநா
ஊற்றுரை கச
பருவம் - பொழுது கலஶ
பரேர் - 'பருஏர்' பெரிய அழுகு
உக்ச
பலி - தேவருணவு, கக்ஞி; வட
சொல்.
பள்ளி-தவத்தோர் இருப்பிடம்,
இங்; இப் பொருட்டாதல்
புறப்பொருள் வெண்பாமாலை
யுரையிலுங் காண்க. வஞ்சிப்
படலம் கூ
பற்ற-பன்றிக்குட்டி, எனி; "குட்
டியும் பறழுங்கற்றவண்வரை
யார்" என்னுங் தொல்காப்பிய
மரபியற் குத்திரத்தால் பன்
றிக் குட்டியும் பறழ் எனப்படு
தற்குரித்தாதல் காண்க.
பாரு - குழும்பு கச்ச
பாசிழழு - 'பசுமை யிழழு' பசிய
அணிகலன் கூள

பீடி - பெண்யாளை உங்க
பினர் - பொரிந்த வடிவு: ஏருச்
சரை அக
பினி - கட்டு, வார்க்கட்டு, உகந
பினிக்கும் - கட்டும் நக
பினியகம் - சிறைக்களம், உங்க
பினை - மானின த்திற் பெண்,
உங்கு; தொல். மரபியல், இன
பிழி - கள் அக
பினிறு - முழங்கும் உங்கு
பிறங்கு - விளங்கும், உங்கு;
யெரங்த, "பிறங்குநிலை மாடத்
துறங்கை யோனே", புநா
ஊறு கூ
பீடு - பெருமைத்தன்மை, உங்க
புகர் - நிறம்: பச்சென்ற நிறம்,
எச்; திவாகரம்.
புணரி - கடல் கூ
புதவம் - அறுகு, உங்கு; ஒரு
வகைப்புல் என்பர் பிங்கலங்
தையுள்.
புதவு - வாயில், களகு; "பூரித்துப்
புதவங்தோறும்" என்றார் சிவக
சிந்தாமணியினும் உடிசந
புதை - அம்புக்கட்டு உங்க
புயல் - மழை ச
புரவி - குதிரை உங
புலம் - நிலம் கூ
புலம்பெயர் - தம் நிலத்தைக் கை
விட்டுவந்த உகள
புலவு - புலால், புலால் நாற்றம்
கூ
புலிப் பொறித்து - புலியினுரு
வை இலச்சினையாக இட்டு
கந்து
புழுக்கு - புழுக்கின இறைச்சி
சுசு; "யாமைப் புழுக்கின்"
என்றார் புநாஊற்றினும்
உகல
புழு-சிறுவாயில், கச்ச, உங்க;
திவாகரம்.

புறக்கொடாது - முதுகு காட்டாது, அஃதாவது பின் விடையாது எக, உகங் புறம்போக்கி - வெளியே போக விட்டு கந்தி புறவு - புறம்பு நந் புன்றலீ-சிவந்தமயிரினையுடைய தலை, புல்-புறக்கன்ற நிறம், பழுப்புநிறம், கூ ; “தில்லையன்ன புல்லெலன் சடையோன்” என்னும் புறானான் றஹரயிதும், உடிடு, “கிருபுன் மாலைதலைவரின்” என்னும் புறப்பொருள் வெண்பாமாலை, கைக்கிளைப்படலம், ந-ஆஞ் செம்பினாரயிதும் இப்பொருட்டாதல் காண்க ; ‘புற்கு’ பொன்னிறம் புகர்கிறம் இரண் டிற்கும் பெயராமென்பர் திவாகரர்.

புனல் - நீர் எப்புதம் (வட்சொல்) - குறள் இன்புளை - மெல்லியபுஞ்சினைத்தரும் ஒருசெடி, இது பெரும்பூளை சிறுபூளை என இருவகைத்து, இவ்கிது ‘பெரும்பூளை’ யினைக் குறிக்கின்றது உந்தி பேண்ணே - பனை கஶ, அக பேணுது-எண்ணது, கருதாது, கக்கு; திவாகரம். பேணி-போற்றி, வழிபட்டு உபேம் - அச்சம், உடிடு; தொல் காப்பியம், உரியல் கூக் போதிழுடை-பொதிந்து வைக் கப்பட்ட மூட்டை, கந்த பொதியில் - அம்பலம், உசக்; திவாகரம், பிங்கலங்கை. பொதுவர் - இடையர் உதக பொரு - சண்டையிட சது பொருத - உரிஞ்சிய உதக;

“கறுத்தொப்புத் தெவ்வாயான்” என்புழியும் இப்பொருட்டாதல் காண்க, புறானாறு சுபொழில்தோப்பு, சோலை நந் பொறி-அடையாளம், சா; மெய்வாய் கண் மூக்குச் செலி என்னும் ஜம்பொறி காட்டுப்புத் தொப்பு, சோலை நந் பொறி-அடையாளமாக அல்லது இலச்சினையாக இட்டு கந்தி பொன்ற - அழிய, மாய உ-அக ; திவாகரம்.

போகுஇடைகழி-பெரிய இடைகழி, கசச; “போகிதழி” என்பதற்கு என்ன எமை? எனப் பொருள் உரைப்பர் புறப்பொருள் வெண்பாமாலை யுரைகாரர், கைக்கிளைப் படலம் ந

போங்கை - பனை எச் போர்க்கதவு - வாய் பொருங் தின கதவுகள் சா மகிழ்ந்தும் - உண்டும் காசி; இஃ திப் பொருட்டாதல் “வாங்கமைப்பழுநிய தேறன் மகிழ்ந்து” என்னும் புறானான் றஹரயிற் காண்க, கடகு ‘மகிழ்’ தேறலென் தும் பொருள் படுமாகவின், இப் பெயரிற் பிறங்த ‘மகிழ்ந்து’ என்னும் வினை ‘தேறல் உண்டு’ என்னும் பொருளில் வரும். ‘மகிழ்’ தேறலை உணர்த்துதல் “மழையென மருஞும் மகிழ்செம்ப்மாடத்து” என்னும் பொருங்காற்றுப் படையடியிலுங் காண்க. மஞ்சிலக-பேணை கசந்; திவாகரம். மட்டு-கள் காஷ

மடம் - அறியாமை, கள் என்ற அறியாமை உக மதின்து - தொழில் செய்யாது சோம்புதல் கூந் மணி - செம்மணி, கால; “மண்ணேர்மணி” எனப் பரிபாட விற் (க0) கூறப்படுதலின், கழுவுதல் எனப் பொருட்கும் ‘மண்’ என்னும் முதனிலையிற் ரேன்றிய திச்சொல். மதன் - யானைமதம் உள்ள மதி - திங்கள் நடு; மதித்தறி தல் கூசு மது - தேன், காமத் தேன் கால, வடசொல். மரபு - முறைமை, காடு; “ஈண்டு செலன் மரபின்” என்னும் புறாநூற்றுரைகாண்க, உனி மருங்கு - பக்கம், உள0; கிளை ஞர் உஅபு மருப்பு - கொம்பு உங்க மலர்தலை - அகன்ற இடம் கூகு மலி - மிகுந்த கூந மலைந்தும் - சூடியும் அது மலையவும் - சூடிக் கொள்ளவும் கால மறம் - வீரம் உங்க மறுகு - தெரு கூகந் மன் - நிலைபேறு உள்ள மன்றம் - பொது இடம், கூகு உடுக்கு மா - கருமை, இசு, உசக; வீலங்கு, யாடு, ககச; குதிரை கூந; பெருமை உந்த மாசு - அழுக்கு, உப்பு கால மாட்டிய - கொளுத்திய உசன; “கீழ்ம்புவிலேவட்டுவன்பொறி யறந்து மாட்டிய” என்றார் புறத்தினும் கக மாந்தி - குடித்து அக மாயிதழ் - கரிய இதழ் உசக

மாரி-மாரிக்காலம், மழையெனி னும்ஜும் கூந மால் - பெருமை, மால்வரை - பெரியமலை கந்தி மான்பினை - பெண்மான் உசுடி மிசு - மேல் களுடி மிழந்தும் - நிரம்பாமென் சொற் சொல்லும், உசுச; “தானென்று மிழற்றும் தும்” எனவும் (காலகு) “வருத்தம்மிழந்தி” எனவும் (உந்கு) சீவகசிந்தா மணியிற் போந்தமை காண்க; “நிழற்றலுமிழற்றலு நிரம்பா மென் சொல்” என்றார் திவா கரத்துள்ளும். முக்கால் - மூன்று உருள்கள் உடு முகிழ் - முகைத்த, முகிழ்த்த, தாமரைமுகை எனினும் ஆம உக்கு முட்டா - இடையூறுப்பாத, பிற மாத, உஙச; “நல்லறம், முட இடைத்தாக இடைதவிர்க்கு வீழ்தவின்” என்றார் பழ மொழியினும், நக்கு; குறையாத, உகச; இப் பொருட்டா தல் “முட்டின் ரெருவர் உடைய பொழுதின்கண்” என்புடியியும் காணக, பழ மொழி கந்த முதல் - அடி, கிழங்கு கக முதுவாய் - அறிவு வாய்த்தல் உ.கச, உடுந முரசு - பறைப்பொது, கடின; திவாகரம். முரண் - மாறுபட்ட, உங; “கடு முரண்முதலைய்” என்னும் புறாநூற்றுரையினும் இப் பொருள் காண்க, நங்; முரண்களரி - சண்டையிடும் இடம் குக

முரல் - ஒலிக்க, கடிச; “முழவ பனைமுரல்” என்னும் பரி பாடலுரையையுங் காணக, எ முருக்கி - கெடுத்து, தோல்வி பெற செய்து, உங்கி; “தோல்வி முருக்கி” என் னும் புறானுற்றுரையையுங் காணக காசி முருகு - மணம் நன முழவ - தண்ணுமை, மத்தளம் கடிச முற்றிழை - தொழில் முற்றுப் பெற்ற அணிகலம் உக்க முன்றில் - முற்றம் அங், கசத, களன முன்னிய - நினைத்த உள்ள முனை - பகைவுரிடம் உங்கி; ‘வேற்றப்புலம்’புறப்பொருள் வெண்பாமாலையுரை, வெட் சிப் படலம் கள முனைஆி - வெறுத்து, குடி; “அளை யகமுனைஆி” புறானுறு, சில; “முனைவமுனி வாகும்” தொல்காப்பியம், உரியியல் கூ மூடை-பொதி, மூட்டை, காசி; மூட்டையை மூடடையென்பது பாண்டி நாட்டுவழக்கு. மூதார் - பழைய ஜார் உக்கு மேழுக்கு - மெழுகு கக்க மேழுகம் - யாடு, என; திவாகரம். மேனி - நிறம், காசி; திவாகரம். மை - குற்றம், கடிகி; திவாகரம். மைக்தர் - ஆண்மக்கள் (திவா கரம், இளைஞர், பிங்கலங்கை) காக் மோய்ம்பு - வலீமை எ, உள்க மோடு-வயிறு கச; பிங்கலங்கை. மாணர் - புதுவருவாய், கூ; தொல்காப்பியம், உரியியல் அங் யாழ் - ஓர் இசைக் கருவி, இது பேரி யாழ், சகோடயாழ், மருத் யாழ், செங்கோட்டி யாழ் என கால்வகைப்படும். கடிச; திவாகரம்.

வசை - குற்றம், க; திவாகரம். வடமலை - வடக்கேயுள்ள மலை, இமயம்மேரு முதலியன கால வடவர் - வட நாட்டி ஒள்ளவர், உரியவரசர், உசை வடிமணி - வடித்தமணி: உங்கி; ‘தெளிந்தமணி’ என்பர் புறப் பொருள் வெண்பாமாலை புரைகாரர், பொதுவியற் படலம், கச வடி-குற்றம், உங்கி; பிங்கலங்கை; தவறு, பரிபாடலுரை; உ வதியும் - தங்கும், கடி; திவா கரம்.

வம்பலர்-புதி துவங்தோர், உக்க; ‘வம்பு’ புதுவைப் பொருட்டா தல் திவாகரத்துட்காணக. வயங்கு - விளங்கும் உக்க வயவர் - வீரர் உங்கி வரி - நிறம், ந-அ; பிங்கலங்கை; வரிமணல் - கரிய நிறத்தினை புடைய மணல், அஃதாவது: கடல் நீர் அறித்த கரிமணல் கூ வருடை - வருடைமான், கங்க; குறுங்தொகையுள் “செவ்வ ரைச் செச்சை வருடைமான் மறி” எனவருதல் காணக, களன; திவாகரர் “வருடைசர பம் வரையாடாகும்” என்பர். வரை - மூங்கில், கந்தி; மலை, கமக வரைபு - எல்லை, காங்க; புற நானுற்றுரை, கந்; மதி ல், உசை; திவாகரம்.

வலனேர்பு - 'வலன்ஏர்பு' வல மாக எழுந்து கள வழி - வழிவங்தார், மரபினர், கால், உதக; பிங்கலங்கை.

வளவன் - சோழன், கரிகார் சோழன் உக்கு வளி - காற்று, தென்றற்காற்று கடுகி, உளை வறன் - வறண்ட, நீரற்ற, சுடு; வறன் அடம்பு - வறண்ட மணவிலே படர்ந்த அடப்பங் கொடி சுடு வறங்கூடு - வறிதாய்ப் போன குதிர் உச்சள வாக்கிய - வடித்து ஒழுக்கிய சூரி; "வாக்கவுக்க தேக்கட்ட டேறல்" புறநாளூறு, கக்கு வாய்-இடம், நூல், சாளரம், கடுகி; மெய்ம்மை; உஙசி; திவாகரம். வாரி - வருவாய், விளைபொருள், ககல்; பிங்கலங்கை.

வாரிருங் கூந்தல் - வார் இருங் கூந்தல்: நீண்ட கரிய கூந்தல், உக்கு; தொல்காப்பியம், உரி யியல் கக வால் - வெண்ணமை ககல், கக்கூ வாவி - குளம் உசுடி வாள்கழித்து - வாட்படை வீரரை ஓட்டி உலக விசிப்பினி - வலித்துக் கட்டிய, உகந்; "மாசறவிலித்த வார் புறவன்பின்" என்னும் புறநாளூறுற்றுரையையுங்காண்க இங விசம்பு - வானம் உசு விடக்கு - இறைச்சி, களசு; திவாகரம்.

வியல் - அகலம், கடுசி; தொல் காப்பியம், உரியியல் சுசு வியன் - அகலம், அ; அ; 'வியல்' திரிந்து; தொல். உரியியல்

விராய - கலந்த, கடிய சுதை விரைது - கலந்து, கலவாநிறப் பகுதி விலக்கும் - தடைசெய்யும் உடு விலங்கு - எதிர்இருந்து தடுக்கும், டசு; இப் பொருட்டாதல் "விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல்" என்பதற்குரையிலுங்காண்க, புது நாளூறு உகடு விழுவு - திருநாள் கடுசி விழுா - திருவிழுா உடுடு விளிப்ப-கூவ, அழழுக்க, உடுசி; திவாகரம்.

வீழ் - விழுது, சச; "சிதலை தினப்பட்ட வாலமரத்தை, மதலையாய்மற்றதன் வீழுன்றி யாக்கு" நாலடியார், தாளாண்மை ஏ வேண்மீன் - வெள்ளி: சுக்கி ரன் க வெர்இ - அஞ்சி எந வெளில்-யானைகட்டுந்தறி களை; "களிறிவலாகிய புல்லை ரந்துவெளில்" என்பதற்குரையிலுங்காண்க, புறநாளூறு, களை;

வெறி - வெறியாட்டி, வேலன் ஆடல், அணங்கு ஆட்டு, கடுசி; திவாகரம், பிங்கலங்கைத். 'வெறி' வள்ளிக் கூத்தென்பர் புறப்பொருள் வெண்பாமாலை யுறைகாரர், பாடாண்படலம் சுக

வேலன் - முருகழுசை பண்ணு மவன், வெறியாட்டாளன். வேட்கும் - ஓமஞ்செய்யும் வேள் விசெய்யும் சிச வேட்டு - விரும்பி உநச வேட்டம் - மீன்பிடித்தல் கூ

அருஞ்சொற்பொருள் அகரவரிசை ககக

வேலாழி - கடல், ஆகுபெயராற்
கடற்கரையை உணர்த்திற்று,
ககக ; ‘வேலாழி’ கடலை
உணர்த்துதல் “வில்லார் விழீ
வினும் வேலாழி சூழல்கின்”
என்னுங் தினைமாலை நூற்
ஏற்படது, ஈடு-ஆம் செய்யு
ஞரையிற் காணக. வட

மொழியுள் ‘வேலா’ என்னுஞ்
சொற் கடற்கரையை உணர்த்
தும்; இனி இதனை வேலா
ஆழி எனப் பிரித்துக் கரை
யுவக்டலுமென உரைப்பினும்
ஆம்
வைகல் - நாள் கடா

மறைத்திரு மறைமலையடிகளார்
ஏழுதிய
பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
முற்றும்

மறைமலையடிகளாரின்
தனிச் செந்தமிழ் நூல்கள்

	ரூ. காச்
சாகுந்தல நாடகம்	
விளக்க உரைக் குறிப்புக்கணுடன்	3 25
கவிக்காக்கட்டு	4 25
சாகுந்தல நாடக ஆராய்ச்சி	2 50
இளைஞர்க்கான இன்றயிழ்	2 50
கவிக்காக்கட்டு	3 25
மரணாத்தின்பின் மனிதர்த்திலை	3 25
தமிழர் மதம்	5 00
திருவொற்றிமுருகர் முழுமணிக்கோவையுரை	5 00
சிந்தனைக் கட்டுரைகள்	2 00
முஸ்லீம்பாட்டு ஆராய்ச்சியுரை	2 00
பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம்	2 50
சைவசித்தரந்த ஞானபோதம்	4 00
அமுதவல்லி நாகநாட்டாசி	00
தொலைவிலுணர்தல்	00
சோமசுந்தரக் காஞ்சியாக்கம்	1 50
பட்டினப்பாகி ஆராய்ச்சியுரை	2 00
கவிக்காக்கட்டு	2 75
கோவிலரம்பாள் கழுதங்கள்	6 00
சிறுவர்க்கான செந்தமிழ்	2 25
கவிக்காக்கட்டு	3 00
முற்காலமிற்காலத் தமிழ்ப் புலவேரர்	2 25
சோமசுந்தர நாயகர் வராஜூ	1 50
வேளாளர் நாகரிகம்	2 00